

# மாற்கு எழுதியசுவிசேஷம்

இயேசுவின்வருகை

(மத்3:1-12;லூ3:1-9,15-17;யோவான்1:19-28)

<sup>க</sup>தேவனுடையகுமாரனாகியஇயேசு  
கிறிஸ்துவைப்பற்றியநற்செய்தியின்  
துவக்கம்

<sup>உ</sup>ஏசாயாதீர்க்கதரிசிசொன்னபடிஅது  
நடைபெற்றதுஏசாயாளழுதினான்  
கேளுங்கள்நான்என்தூதனைஉமக்கு  
முன்பாகஅனுப்புகிறேன்

அவன்உமக்குவழியைஆயத்தம்செய்வான்  
மல்கியா3:1

<sup>ஔ</sup>வானாந்தரத்தில்ஒருமனிதன்கூவுகிறான்  
கர்த்தருக்கானவழியைஆயத்தம்செய்யுங்கள்  
அவரதுபாதையைநேரானதாக்குங்கள்  
ஏசாயா40:3

<sup>சு</sup>ஆகையால்யோவான்வந்தான்அவன்  
வானாந்தரப்பகுதியில்மக்களுக்கு  
ஞானஸ்நானம்வழங்கினான்அவன்  
மக்களிடம்மனம்மாறியதைக்காட்டும்படியான  
ஞானஸ்நானம்பெற்றுக்கொள்ளும்படி  
சொன்னான்அப்பொழுதுஅவர்களது  
பாவங்கள்மன்னிக்கப்படும்என்றான்

<sup>ரு</sup>யூதேயாநாட்டினரும்எருசலேமில்  
வாழ்கின்றஅனைத்துமக்களும்அவனிடம்  
வந்தனர்அவர்கள்செய்தபாவங்களை  
அறிக்கையிட்டனர்யோர்தான்ஆற்றின்

கரையில்யோவான் அவர்களுக்கு  
 ஞானஸ்நானம்கொடுத்தான்  
 கூ ஓட்டகமயிரால் ஆன ஆடையேயோவான்  
 அணிந்திருந்தான்தனது இடுப்பில் தோல்  
 வாரால் ஆன கச்சையைக்கட்டியிருந்தான்  
 அவன் வெட்டுக்கிளியையும் காட்டுத்  
 தேனையும் உண்டுவந்தான்  
 என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்  
 பின்னால் வருகிறார் அவருக்கு முன்னால்  
 நான்கு நிந்து அவரது கால்செருப்புகளின்  
 வாரை அவிழ்க்கவும் தகுதி இல்லாதவன்  
 அநான்தண்ணீரால் ஞானஸ்நானம்  
 வழங்குகிறேன் அவரோ உங்களுக்குப்  
 பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம்  
 வழங்குவார் என்று யோவான் அவர்களுக்கு  
 உபதேசம் செய்தான்

இயேசு ஞானஸ்நானம்பெறுதல்  
 (மத்3:13-17; லூ3:21-22)

கூ கலிலேயாவில் உள்ள நாசரேத்  
 நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது  
 அங்கேவந்தார் அவர் யோர்தான் ஆற்றில்  
 யோவானால் ஞானஸ்நானம்பெற்றார்  
 கூ<sup>0</sup> அவர்தண்ணீரிலிருந்து வெளியேறியபோது  
 வானம்திறக்கப்பட்டதைக்கண்டார்பரிசுத்த  
 ஆவியானவர் ஒருபுறாவைப்போல அவரிடம்  
 கீழே இறங்கினார்  
 கூ<sup>க</sup> நீர் என்னுடைய மகன் நான் உம்மிடம்  
 அன்பாய் இருக்கிறேன் நான் உம்மிடம் மிகவும்  
 பிரியமாய் இருக்கிறேன் என ஓர் அசரீரி

வானத்திலிருந்துகேட்டது  
 இயேசுசோதிக்கப்படுதல்  
 (மத்4:1-11;லூ4:1-13)

கஉ பிறகு ஆவியானவர் இயேசுவை  
 வனாந்தரத்தில்தனியே அனுப்பினார்  
 கஉ அந்தவனாந்தரத்தில் இயேசு நாற்பது  
 நாட்கள் இருந்தார்காட்டுமிருகங்களோடு  
 அவர் அங்கே இருந்தார் அவர் அங்கு  
 இருந்தபோது சாத்தானால் சோதிக்கப்பட்டார்  
 பிறகு தேவதூதர்கள் வந்து அவருக்கு உதவி  
 செய்தார்கள்

கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்  
 (மத்4:12-17;லூ4:14-15)

கச இதற்குப் பிறகு யோவான் சிறையில்  
 அடைக்கப்பட்டான் இயேசு கலிலேயாவுக்குச்  
 சென்று தேவனிடமிருந்து பெற்ற  
 நற்செய்தியைப் போதித்தார்  
 கரு சரியான நேரம் இங்கே இப்பொழுது  
 இருக்கிறது தேவனுடைய இராஜ்யம்  
 நெருங்கி விட்டது உங்கள் மனதையும்  
 வாழ்க்கையையும் மாற்றிக் கொள்ளுங்கள்  
 நற்செய்தியீது நம்பிக்கையை உங்கள் என்று  
 இயேசு சொன்னார்

சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்  
 (மத்4:18-22;லூ5:1-11)

கக இயேசு கலிலேயாவின் கடற்கரையின்  
 ஓரமாய் நடந்து சென்றார் சீமோனையும்  
 சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும்  
 இயேசு கண்டார் அவர்கள் இருவரும்

மீன்பிடிப்பவர்கள் அவர்கள் கடலுக்குள்  
வலையை வீசி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்  
௧௭ இயேசு அவர்களிடம் வாருங்கள் என்னைப்  
பின்தொடருங்கள் நான் உங்களை  
வேறுவிதமான மீன்பிடிப்பவர்களாக  
மாற்றுவேன் நீங்கள் மீனை அல்ல  
மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள் என்று  
கூறினார்

௧௮ ஆகையால் சீமோனும் அந்திரேயாவும்  
வலைகளை விட்டு விட்டு இயேசுவைப்பின்  
தொடர்ந்து சென்றனர்

௧௯ இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய்  
தொடர்ந்து நடந்து சென்றார் அவர்  
செபெதேயுவின் மகன்களான யாக்கோபு  
யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார்  
அவர்களும் படகில் இருந்து கொண்டு  
மீன்பிடிக்கும் தம்வலைகளைப் பழுது  
பார்த்துக் கொண்டு இருந்தார்கள்

௨௦ அவர்களோடு அவர்களின் தந்தை  
செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும்  
சில மீனவர்களும் படகில் இருந்தனர் இயேசு  
அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி  
அழைத்தார் அவர்கள் தம் தந்தையை  
விட்டு விட்டு இயேசுவைப்பின்தொடர்ந்தனர்

அசுத்த ஆவியுள்ளவன் குணமாகுதல்  
(லூ4:31-37)

௨௧ இயேசுவும் அவரது சீஷர்களும்  
கப்பர்நகூ முக்குச் சென்றார்கள் ஓய்வுநாளில்  
ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு

போதனைசெய்தார்

௨௨ அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக்கேட்டுவியப்படைந்தார்கள் அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார்

௨௩ ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான்

௨௪ அவன் நசரேயனாகிய இயேசுவே எங்களிடம் நீர் என்னவிரும்புகிறீர் எங்களை அழிக்கவாவந்தீர் நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும் என்று சத்தமிட்டான்

௨௫ இயேசு பலமான குரலில் அமைதியாக இருந்து இவனை விட்டு வெளியேவா என்று கட்டளையிட்டார்

௨௬ அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கி விட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது

௨௭ மக்கள் ஆச்சரியப்பட்டார்கள் அவர்கள் இங்கு என்ன நடக்கிறது இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார் இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார் இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார் ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர்

௨௮ எனவே கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி

வேகமாகப்பரவியது

அநேகரைக்குணமாக்குதல்

(மத்8:14-17;லூ4:38-41)

௨௬ இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர் அவர்கள் யாக்கோபு யோவான் ஆகியோருடன் சீமோன் அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள்

௩௦ சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள் அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள் மக்கள் அவரிடம் அவளைப் பற்றிக் கூறினர்

௩௧ எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார் அவளது கையைப் பற்றிக் கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார் காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள் பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள்

௩௨ அந்த இரவில் சூரியன் மறைந்த பிறகு மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசு விடம் கொண்டு வந்தனர் அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்

௩௩ அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர்

௩௪ அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார் பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார் ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச

அனுமதிக்கவில்லை ஏனென்றால் அவர்  
யாரென்று அவைகள் அறிந்திருந்தன  
நற்செய்தியைப்போதிப்பதற்கு ஆயத்தம்  
(லூ4:42-44)

௩௫ மறுநாள்காலையில் இயேசுமிக  
முன்னதாகவே எழுந்தார் இன்னும்  
இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு  
வெளியேறினார் அவர்தனியாக ஓரிடத்துக்குச்  
சென்று பிரார்த்தனை செய்தார்

௩௬ பிறகு சீமோனும் அவனது நண்பர்களும்  
இயேசுவைத் தேடிச் சென்றனர்

௩௭ அவரைக்கண்டுபிடித்து மக்கள் யாவரும்  
உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்  
என்றனர்

௩௮ இயேசு நாம் வேறு இடத்துக்குப்  
போகவேண்டும் நாம் சுற்றிலும் உள்ள  
நகரங்களுக்கும் செல்லவேண்டும் அந்த  
இடங்களில் எல்லாம் நான் போதனை  
செய்யவேண்டும் அதற்காகத்தான் நான்  
வந்தேன் என்று பதிலளித்தார்

௩௯ ஆகையால் இயேசு கலிலேயா எங்கும்  
பிரயாணம் பண்ணினார் அவர் ஜெப  
ஆலயங்களில் போதனை செய்தார்  
அவர் பலவந்தமாகப் பிசாசுகளை  
மனிதர்களிடமிருந்து விரட்டினார்

நோயாளியை குணமாக்குதல்  
(மத்8:1-4; லூ5:12-16)

௪௦ தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன்  
இயேசுவிடம் வந்தான் அவன் இயேசுவின்

முன்னால்மண்டியிட்டுநீர்விரும்பினால்  
என்னைக்குணப்படுத்தலாம்அதற்குரிய  
வல்லமைஉமக்குண்டுஎன்றுகெஞ்சினான்  
<sup>சக</sup>அவனுக்காகஇயேசுமனமுருகினார்  
ஆகையால்அவனைத்தொட்டுநான்  
உன்னைக்குணப்படுத்தவிரும்புகிறேன்  
குணமடைவாயாகஎன்றார்  
<sup>சஉ</sup>உடனேநோய்அவனைவிட்டுவிலகிஅவன்  
குணமானான்  
<sup>சந</sup>அவனைப்புறப்பட்டுச்செல்லுமாறுஇயேசு  
கூறினார்ஆனால்அவனைஅவர் பலமாக  
எச்சரிக்கையும்செய்தார்  
<sup>சச</sup>நான்உனக்காகச்செய்ததையாரிடமும்  
சொல்லாதேஆனால்நீயாகப்போய்  
ஆலயஆசாரியனிடம்காட்டுதேவனுக்குக்  
காணிக்கைசெலுத்துஏனென்றால்  
நீகுணமடைந்திருக்கிறாய்மோசே  
ஆணையிட்டபடிகாணிக்கைசெலுத்து  
இதனால்நீகுணமானதைமக்கள்அறிந்து  
கொள்வார்கள்என்றுஇயேசுகூறினார்  
<sup>சரு</sup>அந்தமனிதன்அங்கிருந்துசென்றுதான்  
கண்டஎல்லாமக்களிடமும்இயேசுதன்னைக்  
குணப்படுத்தியதைப்பற்றிச்சொன்னான்  
எனவேஇயேசுவைப்பற்றியசெய்தி  
எங்கும்பரவியதுஅதனால்இயேசுவால்  
ஒருநகரத்துக்குள்ளும்வெளிப்படையாக  
நுழையமுடியவில்லைமக்கள்இல்லாத  
இடங்களில்இயேசுதங்கிஇருந்தார்இயேசு  
எங்கிருந்தாலும்அனைத்துநகரங்களில்



இருந்தும்மக்கள் அவரைத்தேடிவந்தனர்

**உ**

பக்கவாதவியாதிக்காரன்குணமாகுதல்  
(மத்9:1-8;லூ5:17-26)

கசிலநாட்களுக்குப்பின்னர்இயேசு  
கப்பர்நகமுக்குவந்தார்அவர்வீட்டுக்குத்  
திரும்பியுள்ளார்என்றசெய்திபரவியது  
உ-ஏராளமானஜனங்கள்இயேசுவின்  
போதனையைக்கேட்கக்கூடினார்கள்அந்த  
வீடுநிறைந்துவிட்டதுஅங்குநிற்பதற்கும்  
இடமில்லைவாசலுக்குவெளியேயும்  
இடமில்லைஇயேசுஅவர்களுக்குப்  
போதித்துக்கொண்டிருந்தார்

உ-ஒருபக்கவாதக்காரனைச்சிலர்இயேசுவிடம்  
கொண்டுவந்தார்கள்நான்குபேர்அவனைத்  
தூக்கிக்கொண்டுவந்தனர்

ச-ஆனால்அவர்களால்அவனைஇயேசுவின்  
அருகில்கொண்டுவரமுடியவில்லை  
ஏனென்றால்மக்கள்கூட்டம்அவ்வீட்டைச்  
சூழ்ந்திருந்ததுஎனவேஅவர்கள்கூரைமீது  
ஏறிஇயேசுஇருந்தஇடத்துக்குமேல்கூரையில்  
ஒருதிறப்பைஉண்டாக்கினார்கள்பிறகு  
பக்கவாதக்காரனின்படுக்கையைவீட்டுக்குள்  
இறக்கினார்கள்

ஊ-அவர்களதுஅளவுக்கடந்தவிசுவாசத்தை  
இயேசுபார்த்தார்எனவேபக்கவாதக்காரனைப்  
பார்த்துஇயேசுஇளைஞனேஉன்பாவங்கள்  
மன்னிக்கப்பட்டனஎன்றார்

க-சிலவேதபாரகர்கள்அங்கேஉட்கார்ந்திருந்தனர்

அவர்கள்இயேசுசெய்வனவற்றைப்பார்த்து  
 விட்டுதங்களுக்குள்  
 ௭ ஏன்இந்தமனிதர்இவ்வாறுபேசிக்கொண்டிருக்கிறார்  
 இவர்சொல்வதெல்லாம்தேவனுக்கு  
 எதிரானதாகவேஉள்ளதேதேவன்மட்டுமே  
 பாவங்களைமன்னிக்கத்தக்கவர்என்று  
 சொல்லிக்கொண்டனர்  
 ௮வேதபாரகர்கள்என்னநினைத்துக்கொண்டிருக்கிறார்கள்  
 என்பதைஉடனேஇயேசுஅறிந்துகொண்டார்  
 எனவேஇயேசுஅவர்களிடம்ஏன்இப்படி  
 யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்  
 ௯பக்கவாதக்காரனைப்பார்த்துஉன்  
 பாவங்கள்உனக்குமன்னிக்கப்பட்டனஎன்று  
 சொல்வதுஎளிதாஎழுந்துஉன்படுக்கையை  
 எடுத்துக்கொண்டுநடஎன்றுசொல்வதுஎளிதா  
 இரண்டில்எதுஎளிதாகும்  
 ௧௦ஆனால்மனிதகுமாரனுக்குப்பூமியிலே  
 பாவங்களைமன்னிக்கிறஅதிகாரம்உண்டு  
 என்பதைஉங்களுக்குநிரூபிக்கிறேன்என்று  
 கூறிபிறகுபக்கவாதக்காரனைப்பார்த்து  
 ௧௧நான்உனக்குச்சொல்கிறேன்எழுந்திரு  
 உனதுபடுக்கையைஎடுத்துக்கொண்டுஉன்  
 வீட்டுக்குப்போஎன்றார்  
 ௧௨பக்கவாதக்காரன்எழுந்துஅவனது  
 படுக்கையைஎடுத்துக்கொண்டுஅந்த  
 அறையைவிட்டுவெளியேறினான்அனைத்து  
 மக்களும்அவனைப்பார்த்தார்கள்அவர்கள்  
 சந்தோஷப்பட்டுதேவனைப்புகழ்ந்தார்கள்  
 அவர்கள்இதுபோலஆச்சரியம்மிக்கஒன்றை

நாங்கள்இதுவரைபார்த்ததில்லைஎன்றனர்  
 லேவிஇயேசுவைத்தொடருதல்  
 (மத்9:9-13;லூ5:27-32)

கந இயேசுமறுபடியும்கடலருகேசென்றார்  
 ஏராளமானமக்கள்அவரைப்பின்தொடர்ந்து  
 சென்றார்கள்இயேசுஅவர்களுக்கு  
 உபதேசித்தார்

கசு கடற்கரையையொட்டிநடந்து  
 செல்லும்போதுஅல்பேயுவின்கணான  
 லேவிஎன்னும்வரிவசூலிப்பவனைக்  
 கண்டார்லேவிவரிவசூலிப்புஅலுவலகத்தில்  
 உட்கார்ந்திருந்தான்அவனிடம்இயேசு  
 என்னைப்பின்தொடர்ந்துவாஎன்றார்உடனே  
 லேவிஎழுந்துஅவரைப்பின்தொடர்ந்தான்  
 கரு அன்றுஅதற்குப்பின்இயேசு  
 லேவியினுடையவீட்டில்உணவுஉண்டார்  
 அங்கேவரிவசூல்செய்பவர்களும்பாவிகளும்  
 இயேசுவோடும்அவரதுசீஷர்களோடும்  
 உணவுஉண்டனர்இவர்களோடுபலர்  
 இயேசுவைப்பின்தொடர்ந்துவந்திருந்தனர்  
 கசு அவர்களோடுவேதபாரகரும்பரிசேயரும்  
 இருந்தனர்அவர்கள்பாவிகளோடும்  
 வரிவசூல்செய்பவர்களோடும்சேர்ந்து  
 இயேசுஉணவுஉட்கொள்வதைக்கண்டனர்  
 அவர்கள்இயேசுவின்சீஷரைநோக்கி  
 ஏன்இவர்வரிவசூல்செய்பவர்களோடும்  
 பாவிகளுடனும்சேர்ந்துஉணவுஉண்டுகின்றார்  
 என்றுகேட்டனர்

கௌ இயேசுஇதனைக்கேட்டார்அவர்அவர்களை

நோக்கிசுகமுள்ளவனுக்குமருத்துவர்  
 தேவையில்லைநோயாளிக்கேமருத்துவர்  
 தேவைநான்நல்லவர்களை அழைக்க  
 வரவில்லைபாவிகளை அழைக்கவேவந்தேன்  
 என்றார்

பிறதலைவர்களைவிடவித்தியாசமானவர்  
 (மத்9:14-17;லூ5:33-39)

கஅயோவானின்சீஷர்களும்பரிசேயரின்  
 சீஷர்களும்உபவாசம்இருந்தனர்சிலர்  
 இயேசுவிடம்வந்துயோவானுடைய  
 சீஷர்களும்உபவாசம்இருக்கின்றனர்  
 பரிசேயருடையசீஷர்களும்உபவாசம்  
 இருக்கின்றனர்உங்களுடையசீஷர்கள்ஏன்  
 உபவாசம்இருப்பதில்லைஎன்றுகேட்டனர்  
 ககஅதற்குஇயேசுஒருதிருமணத்தில்  
 மணமகன்தம்முடன்இருக்கும்போது  
 மணமகனின்நண்பர்கள்துயரப்படமாட்டார்கள்  
 மணமகன்இன்னும்கூடவேஇருக்கிற  
 சந்தர்ப்பத்தில்அவர்களால்உபவாசம்இருக்க  
 முடியாது

உ௦ஆனால்மணமகன்பிரிந்துசெல்லக்கூடிய  
 ஒருதருணம்வரும்அப்போதுமணமகனைப்  
 பிரிந்தவருத்தத்தில்அவன்நண்பர்கள்  
 துயரமுடன்இருப்பார்கள்அதற்குப்பிறகு  
 அவர்கள்உபவாசம்இருப்பார்கள்

உகஎவனொருவனும்புதியதுணியோடு  
 பழையதுணியைச்சேர்த்துஒட்டுப்போட்டு  
 தைக்கமாட்டான்அவன்அவ்வாறுசெய்தால்  
 ஒட்டுப்போட்டவைசுருங்கிவிடும்புதியது

பழையதை அதிகமாய்க்கிழிக்கும்  
முன்னதை விட மோசமாகும்  
௨௨ எனொருவனும் புதிய திராட்சை  
இரசத்தை பழையதோல்பையில் ஊற்றி  
வைக்க மாட்டான் ஊற்றி வைத்தால் புதிய  
இரசம் பழையபையைக் கெடுத்துவிடும்  
அதோடு இரசமும் சிந்திவிடும் புதிய  
இரசத்தைப் புதியபைகளிலே தான் மக்கள்  
ஊற்றி வைப்பார்கள் என்று சொன்னார்  
யூதர்களின் விமர்சனம்  
(மத் 12:1-8; லூ 6:1-5)

௨௩ ஒரு ஓய்வுநாளில் இயேசு தானியவயல்கள்  
வழியே நடந்து கொண்டிருந்தார் அவரது  
சீஷர்களும் அவரோடு சென்றார்கள் சீஷர்கள்  
தானியக்கதிர்களைக் கொய்து தின்னத்  
தொடங்கினர்

௨௪ பரிசேயர்கள் இதனைப்பார்த்து  
இயேசுவிடம் உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு  
செய்கிறார்கள் ஓய்வுநாளில் இவ்வாறு  
செய்யக்கூடாது என்பது யூதர்களின்  
சட்டமல்லவா என்றனர்

௨௫ அதற்கு இயேசு தனக்கும் தன்  
சீஷர்களுக்கும் உணவு வேண்டிப்பசித்திருந்த  
நேரத்தில்

௨௬ தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள்  
படித்திருக்கிறீர்கள் அபியத்தார் என்னும்  
தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த  
விஷயம் அது தாவீது தேவனுடைய வீட்டில்  
நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட

அப்பத்தைஉண்டான்மோசேயின்விதிகளோ  
 ஆசாரியர்கள்மட்டுமேஅந்தஅப்பத்தைப்  
 புசிக்கலாம்என்றுகூறுகின்றனதாவீது  
 தன்னுடன்இருந்தமற்றவர்களுக்கும்  
 அப்பத்தைக்கொடுத்தான்என்றார்  
 ௨௭மேலும்பரிசேயர்களைப்பார்த்துஇயேசு  
 ஓய்வுநாள்என்பதுமக்களுக்குஉதவவே  
 உண்டாக்கப்பட்டதுஓய்வுநாளுக்காகமக்கள்  
 உண்டாக்கப்படவில்லை  
 ௨௮எனவேமனிதகுமாரன்தான்மற்ற  
 நாட்களுக்கும்மட்டுமல்லஓய்வுநாளுக்கும்  
 எஜமானராகஇருக்கிறார்என்றுசொன்னார்

## ௩

சூம்பினகைகுணமாக்கப்படுதல்  
 (மத்12:9-14;லூ6:6-11)

௧மறுமுறையும்ஜெபஆலயத்திற்குள்இயேசு  
 நுழைந்தார்அங்கேசூம்பினகையைஉடைய  
 ஒருமனிதன்இருந்தான்  
 ௨இயேசுதவறாகஏதேனும்செய்யும்பட்சத்தில்  
 அவரைக்குற்றம்சாட்டலாம்என்றுசிலயூதர்கள்  
 கவனித்துக்கொண்டிருந்தனர்ஓய்வுநாளில்  
 அவனைக்குணமாக்குவாராஎன்றுபார்க்கக்  
 காத்திருந்தனர்  
 ௩இயேசுசூம்பியகையைஉடையவனிடம்  
 எழுந்துஇங்கேநில்அப்போதுதான்உன்னை  
 எல்லாரும்பார்க்கமுடியும்என்றார்  
 ௪பிறகுஇயேசுமக்களிடம்ஓய்வுநாளில்எது  
 செய்வதுசரியாகஇருக்கும்நன்மைசெய்வதா  
 தீமைசெய்வதாஒருஉயிரைக்காப்பாற்றுவது

சரியாஅழிப்பதுசரியாஎன்றுகேட்டாரம்க்கள்  
பதிலொன்றும்சொல்லவில்லை

நூஇயேசுமக்களைப்பார்த்தார்அவருக்கோ  
கோபம்வந்ததுஅவர்கள்கடினமனம்  
உடையவர்களாய்இருந்ததால்இயேசுவுக்கு  
வருத்தம்ஏற்பட்டதுஇயேசுஅந்தமனிதனிடம்  
உன்கையைநீட்டுஎன்றார்அவனும்  
இயேசுவிடம்தன்கையைநீட்டினான்அது  
குணமாகியது

சூபிறகுபரிசேயர்கள்அந்தஇடத்தை  
விட்டுப்போய்ஏரோதியரோடுகூடக்கலந்து  
இயேசுவைக்கொல்வதற்குத்திட்டமிட்டனர்

இயேசுவின்பின்திரளானகூட்டம்

எதனதுசீஷர்களோடுஇயேசுஏரிப்பக்கம்  
சென்றார்களிலேயாமக்களில்பலர்அவரைப்  
பின்தொடர்ந்தனர்

அபிறகுயூதேயாவில்இருந்தும்  
எருசலேமிலிருந்தும்இதுமேயாவில்இருந்தும்  
யோர்தானுக்குஅக்கரையில்இருந்தும்  
ஏராளமானமக்கள்வந்தனர்அத்துடன்  
தீருசீதோன்பகுதிகளில்இருந்தும்மக்கள்  
வந்தனர்அவர்கள்அனைவரும்இயேசுசெய்த  
அற்புதங்களைஅறிந்திருந்தனர்ஆகவேதான்  
அவர்கள்வந்தார்கள்

கூஇயேசுபலரையும்பார்த்தார்அவர்தன்  
சீஷர்களிடம்ஒருசிறியபடகுகொண்டுவந்து  
அதனைஅவருக்குத்தயார்செய்யும்படிக்  
கேட்டுக்கொண்டார்மக்கள்தம்மைநெருக்கித்  
தள்ளாதபடிக்குஅப்படகில்ஏறிக்கொண்டார்

௧௦ இயேசு ஏற்கெனவே பலரைக்குணமாக்கி இருந்தார் ஆகவே ஏராளமான நோயுற்ற மக்கள் நெருக்கிக்கொண்டுவந்து அவரைத்தொட முயன்றார்கள்

௧௧ சிலர் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தனர் ஆவிகள் இயேசுவைக்கண்டதும் அவருக்கு முன்குனிந்து நீர்தான் தேவனுடைய குமாரன் என்று உரக்கச் சத்தமிட்டன

௧௨ ஆனால் இயேசு தாம் யார் என்பதை மக்களுக்குக் கூறாதிருக்கும்படி அவற்றிற்கு உறுதியாகக்கட்டளையிட்டார்

அப்போஸ்தலரைத்தேர்ந்தெடுத்தல்  
(மத் 10:1-4; லூ 6:12-16)

௧௩ பிறகு இயேசு குன்றின்மீது ஏறினார் அவர் சிலரைதன்னுடன் வருமாறு சொன்னார் இந்த மனிதரே அவருக்குத் தேவையானவர்களாய் இருந்தனர் அவர்கள் இயேசுவிடம் சென்றனர்

௧௪ அவர்களில் பன்னிரண்டு பேரை இயேசு தேர்ந்தெடுத்துக்கொண்டார் அவர்களை அப்போஸ்தலர் என்று அழைத்தார் அவர்கள் தன்னுடன் இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பினார் அவர்களைப்பல இடங்களுக்கு அனுப்பி பிரசங்கம் செய்யும்படி விரும்பினார்

௧௫ அத்துடன் பிசாசுகளை விரட்டுவதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவும் இயேசு விரும்பினார்

௧௬ அவர்தேர்ந்தெடுத்த பன்னிரண்டு பேரின் பெயர்களும் பின் வருமாறு

சீமோன் இயேசு இவனுக்கு பேதுரு என்று



பெயரிட்டார்  
 களயாக்கோபுயோவான்இவர்கள்  
 செபெதேயுவின்மகன்கள்  
 (இயேசுஇவர்களுக்குபொவனெர்கேஸ்என்று  
 பெயர்வைத்தார்  
 இதற்குஇடிமுழக்கத்தின்மக்கள்என்று  
 பொருள்  
 ௧௮ அந்திரேயா  
 பிலிப்பு  
 பர்த்தலோமேயு  
 மத்தேயு  
 தோமா  
 அல்பேயுவின்மகனானயாக்கோபு  
 ததேயு  
 கானானியனானசீமோன்  
 ௧௯ யூதாஸ்காரியோத்  
 இந்தயூதாஸ்தான்இயேசுவைஅவரது  
 பகைவர்களிடம்காட்டிக்கொடுத்தவன்  
 பிசாசுபிடித்தவர்எனபழித்துரைத்தல்  
 (மத்12:22-32;லூ11:14-23,12:10)  
 ௨௦ பிறகுஇயேசுவீட்டிற்குச்சென்றார்ஆனால்  
 மறுபடியும்அங்குமக்கள்கூடினர்இயேசுவும்  
 அவரதுசீஷர்களும்உணவுஉட்கொள்ள  
 முடியாதபடிமக்கள்கூடினர்  
 ௨௧ இயேசுவிற்குடும்பத்தார்இவற்றைப்பற்றி  
 எல்லாம்கேள்விப்பட்டனர்அவர்  
 மதிமயங்கியுள்ளார்என்றுமக்கள்  
 சொன்னதால்அவரதுகுடும்பத்தார்அவரைப்  
 பிடித்துவைத்துக்கொள்ளவிரும்பினர்

உஉ எருசலேமில் இருந்துவந்தவேதபாரகர்  
இயேசுவிடம்பெயல்செபூல்(பிசாசுஉள்ளது  
பிசாசுகளின்தலைவனதுஅதிகாரத்தை  
அவர்பயன்படுத்திபேய்களைவிரட்டுகிறார்  
என்றனர்

உந ஆகையால்இயேசுமக்களைஅழைத்தார்  
அவர்களிடம்அவர்உவமைகள்மூலம்  
விளக்கிச்சொன்னார்சாத்தானைசாத்தான்  
துரத்துவதுஎப்படிஎன்றுகேட்டார்

உச ஒருஇராஜ்யம்தனக்குத்தானேபகைத்துக்  
கொண்டால்அதுஎவ்வாறுதொடர்ந்திருக்க  
முடியும்

உரு ஒருகுடும்பம்தனக்குத்தானேபகைத்துக்  
கொண்டால்அதுஎவ்வாறுஅழியாமல்  
இருக்கும்

உகூ இதுபோல்சாத்தானும்தனக்குஎதிராகத்  
தானேபிளவுபட்டுஇருந்தால்அவன்  
நிலைத்திருக்கமுடியாதுஅதுவேஅவன்முடிவு

உஎ ஒருவன்பலவானுடையவீட்டிற்குள்புகுந்து  
பொருட்களைத்திருடவிரும்பினால்முதலில்  
அவன்அப்பலவானைக்கட்டிப்போடவேண்டும்  
பிறகுஅவனால்பலவானுடையவீட்டிலிருந்து  
அவனதுபொருட்களைத்திருடமுடியும்

உஅ உண்மையாகவேநான்உங்களுக்குக்  
கூறுகிறேன்மக்களால்செய்யப்படுகிற  
அத்தனைப்பாவங்களும்மன்னிக்கப்படும்  
அத்துடன்மக்களால்தேவனுக்குஎதிராகச்  
சொல்லப்படும்பழிகளும்மன்னிக்கப்படும்

உகூ ஆனால்பரிசுத்தாவியைஎவனாவது

பழித்துஉரைப்பானேயானால்அவனுக்கு  
என்றென்றைக்கும்மன்னிப்பேஇல்லை  
அவன்குற்றவாளியாகிஎன்றென்றைக்கும்  
குற்றஉணர்வுடையவனாகஇருப்பான்  
என்றார்

நூலு வேதபாரகர்இயேசுவைஅசுத்தஆவி  
பிடித்தவர்என்றுசொன்னதால்அவர்இவ்வாறு  
விளக்கமாகக்கூறினார்

இயேசுவின்உண்மைஉறவினர்கள்  
(மத்12:46-50;லூ8:19-21)

நூலு பிறகுஇயேசுவின்தாயாரும்  
சகோதரர்களும்வந்தனர்அவர்கள்வெளியே  
நின்றுகொண்டுஓர்ஆளைஅனுப்பி  
இயேசுவைஅழைத்தனர்

நூலு இயேசுவைச்சுற்றிப்பலர்அமர்ந்திருந்தனர்  
அப்போதுஅவன்உங்கள்தாயும்  
சகோதரர்களும்வெளியேஉங்களுக்காகக்  
காத்திருக்கின்றனர்என்றான்

நூலு இயேசுஅவர்களிடம்யார்என்தாய்யார்என்  
சகோதரர்கள்என்றுகேட்டார்

நூலு பிறகுதன்னைச்சுற்றிஅமர்ந்திருந்தவர்களை  
நோக்கிஇந்தமக்களேஎன்தாயாரும்  
சகோதரருமாய்இருக்கிறார்கள்

நூலு தேவனின்விருப்பத்துக்கேற்ப  
நடந்துகொள்கிறவர்கள்எவர்களோஅவர்களே  
எனக்குச்சகோதரனும்சகோதரியும்தாயுமாய்  
இருக்கிறார்கள்என்றுகூறினார்

உழவன்விதைபற்றியஉவமை  
(மத்13:1-9;லூ8:4-8)

௧இயேசுமறுபடியும்கடற்கரையோரத்தில்  
போதிக்கத்தொடங்கினார்ஏராளமான  
மக்கள்இயேசுவைச்சூழ்ந்துகொண்டார்கள்  
ஆகையால்இயேசுபடகில்ஏறிஏரிக்குள்  
சென்றார்எல்லாமக்களும்ஏரிக்கரையில்  
நின்றுகொண்டனர்

௨இயேசுபடகில்இருந்தவண்ணம்  
மக்களுக்குப்போதிக்கத்தொடங்கினார்  
அவர்மக்களுக்குப்போதிக்கும்பொருட்டுபல  
உவமைகளைப்பயன்படுத்தினார்

௩அவர்சொன்னார்கேளுங்கள்ஓர்உழவன்  
தன்விதையைவிதைக்கச்சென்றான்

௪உழவன்விதைத்துக்கொண்டு  
இருக்கும்போதுசிலவிதைகள்பாதையில்  
விழுந்தனபறவைகள்வந்துஅவற்றைத்  
தின்றுவிட்டுச்சென்றன

௫சிலவிதைகள்பாறைபோன்றநிலத்தில்  
விழுந்தனஅதில்போதியஆழமான  
மண்ணில்லைஅதனால்அந்தவிதைகள்  
வேகமாகமுளைத்தன

௬ஆனால்சூரியன்ஏறவெப்பத்தால்அவை  
கருகிவிட்டனஅவற்றுக்குஆழமானவேர்  
இல்லாததால்பிழைக்கவில்லை

௭சிலவிதைகள்முட்புதர்களில்விழுந்தன  
முட்புதர்கள்வளர்ந்துவிதைகள்முளைத்து  
வளராதபடிமுடக்கிவிட்டனஎனவேவிதைகள்  
தானியங்களைத்தரவில்லை

அசிலவிதைகள்நல்லநிலத்தில்  
 விழுந்தனவிதைகள்அவற்றில்  
 நன்றாகவளரஆரம்பித்தனஅவை  
 வளர்ந்துபலன்தரஆரம்பித்ததுசில  
 செடிகள்முப்பதுதானியங்களையும்சில  
 அறுபதுதானியங்களையும்சிலநூறு  
 தானியங்களையும்தந்தன  
 கூ<sup>௧</sup>பிறகுஇயேசுநான்சொல்வதைக்  
 கேட்கத்தக்கவர்கள்கவனிக்கட்டும்என்றார்  
 உவமைகள்ஏன்விளக்கம்  
 (மத்13:10-17;லூ8:9-10)

கூ<sup>௦</sup>பிறகுஇயேசுமக்களைவிட்டுத்  
 தொலைவாகச்சென்றார்பன்னிரண்டு  
 சீஷர்களும்மற்றும்அவரைச்சுற்றி  
 இருந்தவர்களும்அவர்பயன்படுத்தும்  
 உவமைகளைப்பற்றிக்கேட்டார்கள்  
 கூ<sup>௧</sup>இயேசுஉங்களால்மட்டுமேதேவனின்  
 இராஜ்யத்தைப்பற்றியஇரகசிய  
 உண்மைகளைஅறிந்துகொள்ளமுடியும்  
 ஆனால்மற்றமக்களால்அறிந்துகொள்ள  
 இயலாதுஎனவேநான்அவர்களுக்கு  
 உவமைகளின்மூலம்சூறுகிறேன்  
 கூ<sup>௨</sup>நான்இதனைச்செய்கிறேன்ஏனென்றால்  
 அவர்கள்பார்ப்பார்கள்பார்ப்பார்கள்ஆனால்  
 உண்மையில்ஒருபோதும்பார்க்கமுடியாது  
 அவர்கள்கேட்பார்கள்கேட்பார்கள்ஆனால்  
 ஒருபோதும்புரிந்துகொள்ளமாட்டார்கள்  
 அவர்கள்பார்த்துப்புரிந்துகொண்டிருப்பார்களேயானால்  
 அவர்கள்மாறிஇருக்கக்கூடும்

மன்னிக்கப்பட்டிருக்கவும் கூடும் ஏசாயா6:9-10  
என்றார்

விதைபற்றிய உவமை விளக்கம்  
(மத்13:18-23; லூ8:11-15)

கூ இயேசு தன் சீஷர்களிடம் உங்களால் இந்த  
உவமையைப் புரிந்து கொள்ள முடிகிறதா  
முடியாவிடில் மற்ற உவமைகளை நீங்கள்  
எப்படி புரிந்து கொள்ளப்போகிறீர்கள்

கூ இதில் உழவன் என்பவன் தேவனுடைய  
போதனைகளை மக்களிடம் நடுபவனே

கூ சிலநேரங்களில் அப்போதனை  
வழிப்பாதையில் விழும் சிலர்தேவனின்  
போதனைகளைக் கேட்பார்கள் ஆனால்  
சாத்தான் வந்து அப்போதனை வளராதபடி  
எடுத்துச் சென்று விடுவான்

கூ பாறைகளில் விழுந்த விதைகளைப்போலச்  
சிலர்காதி ல் போதனை விழுகின்றன அவர்கள்  
அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வர்

கூ ஆனால் அவர்கள் அப்போதனைகள்  
அவர்களது வாழ்வில் ஆழமாகச் செல்ல  
அனுமதிக்க மாட்டார்கள் அவர்கள் அவற்றைக்  
கொஞ்சகாலமே வைத்திருப்பர் ஆனால்  
அந்தப்போதனையை ஏற்றதால் கஷ்டமோ  
பிறர்மூலம் துன்பமோ வரும் போது அவர்கள்  
அவற்றை உடனே கைவிட்டு விடுவர்

கூ இன்னும் சிலரோ முட்செடிகளில் விழுந்த  
விதைகளைப்போன்று போதனையைக்  
கேட்டுக் கொள்கின்றனர்

கூ வாழ்க்கைத்துன்பங்களும் பண

ஆசைகளும்பிறஎல்லாவிதமான  
 காரியங்களின்மீதுள்ளவிருப்பங்களும்  
 இவர்களிடம்போதனைகள்வளராமல்  
 செய்துவிடுகின்றனஎனவேஇவர்கள்  
 வாழ்க்கையில்போதனைஎந்தவிதமான  
 பலனையும்உண்டாக்குவதில்லை  
 ௨௦மற்றவர்கள்நல்லநிலத்தில்விழுந்த  
 விதைகளைப்போன்றுஇருக்கின்றனர்  
 அவர்கள்போதனையைக்கேட்டு  
 ஏற்றுக்கொள்கின்றனர்அவர்கள்முப்பது  
 மடங்காகவும்சிலர்அறுபதுமடங்காகவும்  
 சிலர்நூறுமடங்காகவும்பலன்தருகின்றனர்  
 என்றார்

இருப்பதைப்பயன்படுத்துதல்  
 (லூ8:16-18)

௨௧மேலும்இயேசுநீங்கள்விளக்கை  
 எடுத்துமரக்காலுக்கு(பாத்திரத்துக்கு  
 அடியிலோபடுக்கையின்அடியிலோமறைத்து  
 வைப்பீர்களாஇல்லைநீங்கள்விளக்கை  
 மேஜையின்மீதேவைப்பீர்கள்

௨௨மறைக்கப்படுகிறஎந்தக்காரியமும்  
 வெளியேவரும்எல்லாஇரகசியங்களும்  
 தெரிவிக்கப்படும்

௨௩கேட்கமுடிந்தவர்கள்நான்சொல்வதைக்  
 கவனித்துக்கேளுங்கள்

௨௪நீங்கள்கேட்கிறவற்றைப்பற்றிக்  
 கவனமாய்சிந்தியுங்கள்நீங்கள்எப்படிக்  
 கொடுக்கிறீர்களோஅந்தப்படியேதேவன்  
 உங்களுக்குக்கொடுப்பார்ஆனால்நீங்கள்

கொடுப்பதைக்காட்டிலும் அதிகமாக தேவன்  
உங்களுக்குக்கொடுப்பார்

உருஏற்கெனவே உள்ளவன்மேலும்

பெற்றுக்கொள்வான்எவனிடம்மிசுதியாக  
இல்லையோ அவனிடமிருந்து இருக்கும்சிறு  
அளவும்எடுத்துக்கொள்ளப்படும்

விதைபற்றியஉவமை

உசுபிறகுஇயேசுதேவனுடையஇராஜ்யமானது  
ஒருமனிதன்நிலத்தில்விதைக்கும்ஒரு  
விதையைப்போன்றது

உஎவிதையானதுவளரத்தொடங்கும்அது

இரவும்பகலும்வளரும்அந்தமனிதன்  
விழித்திருக்கிறானாஅல்லதுதூங்குகிறானா  
என்பதுமுக்கியமல்லவிதைவளர்ந்து  
கொண்டேஇருக்கும்விதைஎவ்வாறு  
வளர்கிறதுஎன்பதும்அந்தமனிதனுக்குத்  
தெரியாது

உஅஎவ்விதஉதவியும்இல்லாமல்அந்தநிலம்  
விதையைவளர்க்கிறதுமுதலில்விதையில்  
இருந்துசெடிமுளைக்கிறதுபிறகுசுதிர்அதன்  
பிறகுசுதிர்முழுதும்தானியங்கள்

உசுதானியம்விளைந்ததும்மனிதன்அவற்றை  
அறுவடைசெய்கிறான்இதுஅறுவடைக்காலம்  
என்றார்

கடுகுவிதையின்உவமை

(மத்13:31-32;34-35;லூ13:18-19)

௩௦மேலும்இயேசுதேவனுடையஇராஜ்யம்  
எத்தகையதுஎன்றுஉங்களுக்குப்புரியவைக்க  
நான்எந்தஉவமையைப்பயன்படுத்துவேன்



நக தேவனுடைய இராஜ்யம் ஒருகடுகு விதையைப் போன்றது கடுகு மிகச்சிறிய விதைதான் அதைநிலத்தில் விதைக்கிறீர்கள்  
 நஉ ஆனால் இதை நீங்கள் விதைத்த பிறகு அது வளர்ந்து உங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்துச் செடிகளையும் விட பெரியதாகும் அதன்கிளைகள் மிகப் பெரிதாக விரியும் காட்டுப்பறவைகள் அதன்கிளைகளில் கூடுகட்டித் தங்க முடியும் அத்தோடு அவைகளை வெயிலில் இருந்தும் பாதுகாக்கும் என்றார்

நந மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார் அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர்கற்றுத்தந்தார்

நச இயேசு எப்பொழுதும் உவமைகளை உபயோகித்து மக்களுக்குப் போதித்தார் தன் சீஷர்களோடு தனியாக இருக்கும் போது எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார்

புயலை அமர்த்துதல்

(மத் 8:23-27; லூ 8:22-25)

நரு அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம் என்னோடு வாருங்கள் இக்கடலைக்கடந்து அக்கரைக்குச் செல்வோம் என்றார்

நசு இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே மக்களை விட்டு விட்டுச் சென்றனர் இயேசு ஏற்கெனவே இருந்த படகிலேயே அவர்கள் ஏறிச் சென்றனர் அவர்களோடு வேறுபல

படகுகளும்இருந்தன

நீளமோசமானகாற்றுவிசஆரம்பித்தது  
அதனால்பெரும்அலைகள்எழும்பிபடகின்  
வெளியேயும்உள்ளேயும்தாக்கஆரம்பித்தன  
படகில்நீர்நிறையத்தொடங்கியது

நீளஇயேசுகப்பலின்பின்பகுதியில்  
தலையணையில்தலைவைத்துப்படுத்துத்  
தூங்கிக்கொண்டிருந்தார்சீஷர்கள்அவரிடம்  
போய்அவரைஎழுப்பினார்கள்அவர்கள்  
போதகரேஉங்களுக்குஎங்களைப்பற்றிய  
அக்கறைஇல்லையாநாங்கள்மூழ்கும்  
நிலையில்உள்ளோம்என்றனர்

நீளஇயேசுஎழுந்துபுயலுக்கும்அலைகளுக்கும்  
ஆணையிட்டார்இரையாதேஅமைதியாய்இரு  
என்றுஇயேசுஆணையிட்டார்உடனேபுயல்  
நின்றதுகடலும்அமைதியானது

சீளஇயேசுதம்சீஷர்களிடம்நீங்கள்ஏன்  
பயப்படுகிறீர்கள்உங்களுக்குஇன்னும்  
விசுவாசம்இல்லையாஎன்றுகேட்டார்

சீளசீஷர்கள்பெரிதும்அஞ்சினர்அவர்கள்  
ஒருவரைஒருவர்பார்த்துஇவர்தத்தகைய  
மனிதர்காற்றும்கடலும்கூடஇவருக்குக்  
கீழ்ப்படிகிறதேஎன்றனர்

ரு

அசுத்தஆவிதுரத்தப்படுதல்

(மத்8:28-34;லூ8:26-39)

கஇயேசுவும்அவரதுசீஷர்களும்அக்கடலைக்  
கடந்துஅக்கரைக்குச்சென்றார்கள்அங்கு

கதரேனர்என்றமக்கள்வாழ்ந்துவந்தனர்  
 ௨-படகிலிருந்துஇயேசுஇறங்கியதும்  
 இறந்தமக்கள்அடக்கம்செய்யப்பட்டிருந்த  
 குகைகளிலிருந்துஒருமனிதன்வெளியே  
 வந்தான்அந்தமனிதனைஅசுத்தஆவிகள்  
 பிடித்திருந்தன

௩-அவன்எப்போதும்கல்லறையிலேயே  
 குடியிருந்தான்அவனைஎவராலும்  
 கட்டிப்போடமுடியவில்லை

௪-பலமுறைமக்கள்அவனதுகைகளையும்  
 கால்களையும்விலங்குகளாலும்  
 சங்கிலிகளாலும்கட்டிப்பட்டிருந்தனர்  
 ஆனால்அந்தமனிதன்அச்சங்கிலிகளையும்  
 விலங்குகளையும்அறுத்துஎறிந்துவிடுவான்  
 அவனைக்கட்டுப்படுத்தும்பலமுள்ளமனிதன்  
 எவனும்அங்கில்லை

௫-இரவுப்பகலும்அவன்கல்லறைக்  
 குகைகளைச்சுற்றியும்மலைப்பகுதிகளிலும்  
 திரிந்துகொண்டிருந்தான்அவன்  
 கூக்குரலிட்டுக்கொண்டும்கற்களால்  
 தன்னைக்காயப்படுத்திக்கொண்டும்  
 இருந்தான்

௬-தொலைவில்இயேசுவந்துகொண்டிருக்கும்போதே  
 அவரைப்பார்த்துவிட்டான்அவன்ஓடிவந்து

அவர்முன்னால்பணிந்துநின்றான்

௭-இயேசுஅவனிடம்அசுத்தஆவியே  
 இந்தமனிதனைவிட்டுவெளியேபோ  
 என்றுசொன்னார்உடனேஅவன்உரத்த  
 குரலில்இயேசுவேமகாஉன்னததேவ

குமாரனேஎன்னிடம்என்னவிரும்புகிறீர்  
என்னைத்துன்புறுத்தவேண்டாம்என்று  
தேவனிடம்ஆணையாய்உம்மைக்கெஞ்சிக்  
கேட்டுக்கொள்கிறேன்என்றான்  
<sup>கூ</sup>பிறகுஇயேசுஅவனிடம்உன்பெயர்என்ன  
என்றுகேட்டார்என்பெயர்லேகியோன்\*  
ஏனென்றால்எனக்குள்ளேபலஆவிகள்  
உள்ளனஎன்றுஅவன்சொன்னான்  
<sup>க௦</sup>அத்தோடுஅவனுக்குள்ளேஇருந்தஆவிகள்  
தங்களைஅந்தப்பகுதியைவிட்டுத்தூரத்தக்  
கூடாதுஎன்றுமீண்டும்மீண்டும்கெஞ்சிக்  
கேட்டன  
<sup>க௧</sup>அப்பொழுதுஅந்தமலையருகேபன்றிகள்  
கூட்டமாகமேய்ந்துகொண்டிருந்தன  
<sup>க௨</sup>அசுத்தஆவிகள்இயேசுவிடம்  
எங்களைஅந்தப்பன்றிகளுக்குள்ளே  
அனுப்பிவிடுங்கள்எனக்கேட்டுக்கொண்டன  
<sup>க௩</sup>அவ்வாறேபோகும்படிஇயேசுஅனுமதி  
அளித்தார்அசுத்தஆவிகள்அந்தமனிதனை  
விட்டுவிட்டுபன்றிகளுக்குள்புகுந்து  
கொண்டனஅப்பன்றிக் கூட்டம்மேட்டிலிருந்து  
ஓடிகடலுக்குள்பாய்ந்துகடலில்மூழ்கி  
இறந்தனஅவைஏறக்குறைய2,000  
எண்ணிக்கைஉடையதாகஇருக்கும்  
<sup>க௪</sup>பன்றிகளைமேய்த்துக்கொண்டிருந்தவர்கள்  
அவ்விடத்தைவிட்டுஓடிவிட்டார்கள்  
அவர்கள்பட்டணத்துக்கும்வயல்வெளிக்கும்

\* **ருசுலேகியோன்**இதற்குஏராளம்என்றுபொருள்இதற்கு5000  
ஆட்கள்கொண்டரோமானியபடைஎனப்பொருள்

சென்றார்கள் அங்குசந்தித்தமக்களிடமெல்லாம்  
இதனைச் சொன்னார்கள் மக்களும் என்ன  
நடந்தது என்பதை அறிய வந்தனர்

கரு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள் பல  
அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தவனையும்  
அவர்கள் பார்த்தார்கள் அவன் ஆடைகள்  
அணிந்து அமைதியாய் இயேசுவின்  
காலடியில் உட்கார்ந்து கொண்டிருந்தான்  
அவனது மனநிலை சரியாக இருந்தது மக்கள்  
இவற்றைக்கண்டு அச்சப்பட்டனர்

ககூ இயேசு செய்தவற்றைப்பார்த்திருந்த  
சிலரும் அங்கே இருந்தனர் இவர்கள்  
மற்றவர்களிடம் அசுத்த ஆவிகளால்  
பிடிக்கப்பட்டவனின் செயல்களையும் இயேசு  
அவனைக்குணப்படுத்தியதையும் கூறினர்  
அவர்கள் பன்றிகளுக்கு ஏற்பட்டதையும்  
சொன்னார்கள்

க௭ பிறகு அந்த மக்கள் இயேசுவிடம்  
அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி  
வேண்டினர்

க௮ அபடகின் மூலம் அவ்விடத்தை விட்டுச் செல்ல  
இயேசு தயாரானார் பிசாசுகளிடமிருந்து  
விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் தன்னையும்  
இயேசுவோடு வர அனுமதிக்கும்படி  
வேண்டிக்கொண்டான்

ககூ ஆனால் இயேசு அவனுக்கு அனுமதி  
கொடுக்கவில்லை அவனிடம் இயேசு நீ  
வீட்டுக்குப் போ உன் குடும்பத்தாரையும்  
நண்பர்களையும் சென்று பார்த்து உனக்காகக்

கர்த்தர்செய்தவற்றைஎல்லாம்அவர்களிடம்  
 கூறுஅவர்உனக்குக்கருணைசெய்தார்  
 என்றும்கூறுஎன்றார்  
 ௨௦ எனவேஅவன்அவ்விடத்தைவிட்டுப்போய்  
 தெக்கப்போலிபகுதிமக்களிடம்தனக்கு  
 இயேசுசெய்ததைக்கூறஆரம்பித்தான்மக்கள்  
 அவற்றைக்கேட்டுவியப்புஅடைந்தனர்  
 உயிரடைதலும்நோயாளிகுணமாகுதலும்  
 (மத்9:18-26;லூ8:40-56)

௨௧ படகிலேறிஇயேசுகடலின்அக்கரைக்குத்  
 திரும்பிச்சென்றார்அக்கரையில்ஏராளமான  
 மக்கள்கடற்கரையிலிருக்கும்போது  
 இயேசுவைச்சுற்றிக்கூடினர்

௨௨ அப்பொழுதுஜெபஆலயத்தலைவர்களுள்  
 ஒருவன்அங்குவந்தான்அவன்பெயர்யவீரு  
 அவன்இயேசுவைப்பார்த்ததும்அவரைப்  
 பணிவுடன்குனிந்துவணங்கினான்

௨௩ அவன்இயேசுவைமேலும்மேலும்  
 பணிந்தான்அவன்என்னுடையசின்னமகள்  
 செத்துக்கொண்டிருக்கிறாள்தயவுசெய்து  
 அங்குவந்துஅவள்மீதுஉங்கள்கைகளை  
 வைக்கவேண்டும்அதனால்அவள்குணம்  
 பெற்றுவாழ்வாள்என்றான்

௨௪ ஆகையால்இயேசுஅவனுடன்  
 சென்றார்ஏராளமானமக்கள்இயேசுவைப்  
 பின்தொடர்ந்தனர்அவர்கள்அவரை  
 நெருக்கிக்கொண்டுசென்றனர்

௨௫ அம்மக்களின்நடுவில்ஒருபெண்ணும்  
 இருந்தாள்அவள்பன்னிரண்டுஆண்டுகளாக

இரத்தப்போக்கால் அவதிப்பட்டுவந்தாள்  
 ௨௬ அவள்மிகவும் துன்பப்பட்டுவிட்டாள்  
 ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு  
 உதவமுயற்சி செய்தனர் அவளிடமிருந்த  
 செல்வமெல்லாம் செலவழிந்தது ஆனால்  
 குணமாகவில்லை அவள் மேலும் நோயால்  
 துன்பப்பட்டாள்

௨௭ அவள் இயேசுவைப்பற்றிகேள்விப்பட்டிருந்தாள்  
 ஆகையால் அவள் இயேசுவிடம் கூட்டத்திற்குள்  
 வந்தாள் அவள் இயேசுவின் மேலாடையைத்  
 தொட்டாள்

௨௮ அவளோநான் அவரது ஆடையைத்  
 தொட்டாலே போதும் நான்குணமாகி விடுவேன்  
 என்று நம்பினாள்

௨௯ அவள் இயேசுவின் மேலாடையைத்  
 தொட்டதும் அவளது இரத்தப்போக்கு நின்றது  
 தான் நோயிலிருந்து குணமாகி விட்டதை  
 அவள் சரீரத்தில் உணர்ந்தாள்

௩௦ இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை  
 வெளிப்பட்டதை அறிந்தார் எனவே அவர்  
 நின்றுசுற்றிலும் பார்த்தார் பிறகு அவர் என்  
 ஆடையைத் தொட்டது யார் என்று கேட்டார்

௩௧ இதனைக் கேட்டதும் சீஷர்கள்  
 போதகரே ஏராளமான மக்கள் உங்களை  
 நெருக்கிக்கொண்டுவருகிறார்கள் யார்  
 என்னைத் தொட்டது என்று கேட்கிறீர்  
 என்றனர்

௩௨ ஆனால் இயேசுவோ தன்னைத்  
 தொட்டவருக்காகத் தொடர்ந்து

பார்த்துக்கொண்டிருந்தார்

ந்ந அந்தப்பெண்ணும்தான்முழுமையாகக் குணம்பெற்றதைஉணர்ந்தாள்ளனவேஅவள் இயேசுவின்முன்வந்துஅவரைப்பணிந்தாள் அவள்பயத்தால்நடுங்கினாள்அவள்தன்கதை முழுவதையும்இயேசுவிடம்கூறினாள்

ந்ந இயேசுஅவளிடம்அன்பானபெண்ணே உன்விசுவாசத்தினால்நீசுகமானாய் சமாதானமாகச்செல்இனிமேல்உனக்குஒரு துன்பமும்இல்லைஎன்றார்

ந்ந இவ்வாறுஇயேசுஅங்கேபேசிக்கொண்டிருந்தபோது யவீருவின்வீட்டிலிருந்துசிலர்வந்தனர் அவர்கள்யவீருவிடம்ஐயாஉங்கள்மகள் இறந்துபோனாள்ளனவேஇனிமேல் இந்தப்போதகருக்கு(இயேசுவுக்குஎந்தத் தொந்தரவும்கொடுக்கவேண்டாம்என்றனர்

ந்ந அந்தமக்கள்சொன்னதைப்பற்றி இயேசுகவலைப்படவில்லைஅந்தஜெப ஆலயத்தலைவரிடம்இயேசுபயப்பட வேண்டாம்விசுவாசத்துடன்இருஎன்று கூறினார்

ந்ந மற்றஅனைவரையும்விட்டுபேதுரு யாக்கோபுயாக்கோபுவின்சகோதரனான யோவான்ஆகியோரைமட்டும்தன்னுடன்வர இயேசுஅனுமதித்தார்

ந்ந இயேசுஇம்மூன்றுசீஷர்களோடும்மட்டும் யவீருவின்வீட்டுக்குச்சென்றார்அங்கு நிறையப்பேர்கதரிஅழுதுகொண்டிருப்பதைக்



கண்டார் அந்த இடம் ஒரே குழப்பமாய் இருந்தது  
 நகூ இயேசு அவ்வீட்டுக்குள் நுழைந்து  
 அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வளவு அழுது  
 சத்தமிடுகிறீர்கள் இக்குழந்தை சாகவில்லை  
 இது தூங்கிக் கொண்டுள்ளது என்றார்  
 சூ<sup>0</sup> இதைக் கேட்ட மக்கள் இயேசுவைப் பார்த்து  
 சிரித்தார்கள்  
 இயேசு அம்மக்களை வீட்டை விட்டு  
 வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்  
 பின்னர் அவர் அக்குழந்தை கிடத்தப்பட்டிருந்த  
 அறைக்குள் சென்றார் அவர்தன்னோடு  
 அக்குழந்தையின்தாய்தந்தைமூன்று  
 சீஷர்கள் ஆகியோரை மட்டும் அனுமதித்தார்  
 சூ<sup>க</sup> அவர் அந்தக் குழந்தையின்  
 கையைப் பிடித்துக் கொண்டு தலீத்தா கூமி  
 என்று சொன்னார் (அதற்கு சிறுமியே நான்  
 சொல்கிறேன் நீ எழுந்திரு என்று பொருள்)  
 சூ<sup>உ</sup> அச்சிறு பெண்ணும் உடனே எழுந்து  
 நடக்க ஆரம்பித்தாள் அவளுக்கு அப்போது  
 பன்னிரண்டு வயது அப்பெண்ணின்தாயும்  
 தந்தையும் சீஷர்களும் வியப்படைந்தனர்  
 சூ<sup>ந</sup> இயேசு அப்பெண்ணின் பெற்றோரிடம்  
 இதைப் பற்றியாரிடமும் எதுவும் கூற  
 வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினார்  
 பிறகு அப்பெண்ணுக்கு உண்ண உணவு  
 அளிக்குமாறு சொன்னார்

**சூ**

தன் சொந்த ஊரில் இயேசு  
 (மத் 13:5358; லூ 4:1630)

௧ அவ்விடத்தைவிட்டுஇயேசுதன்சொந்த  
 ஊருக்குக்கிளம்பினார் அவரதுசீஷர்கள்  
 அவரைப்பின்தொடர்ந்துசென்றனர்

௨ ஓய்வுநாளானபோதுஜெபஆலயத்தில்  
 இயேசுஉபதேசம்செய்யஆரம்பித்தார்நிறைய  
 மக்கள்அதனைக்கேட்டுவியப்புற்றனர்  
 அவர்கள்இந்தமனிதர்இந்தஉபதேசங்களை  
 எங்கேஇருந்துபெற்றார்இந்தஅறிவை  
 எப்படிப்பெற்றார்இவருக்குஇதனையார்  
 கொடுத்ததுஅற்புதங்களைச்செய்யும்  
 அதிகாரத்தைஎங்கிருந்துபெற்றார்

௩ இவர்ஒருதச்சன்மட்டும்தானே  
 இவருடையதாய்மரியாள்அல்லவாஇவர்  
 யாக்கோபுயோசேசீமோன்ஆகியோரின்  
 சகோதரர்அல்லவாஇவரதுசகோதரிகள்  
 நம்முடன்தானேஇருக்கிறார்கள்என்று  
 பேசிக்கொண்டார்கள்அவர்கள்இயேசுவை  
 ஏற்றுக்கொள்ளாமல்இருந்தனர்

௪ இயேசுமக்களைப்பார்த்துஒரு  
 தீர்க்கதரிசியைமற்றமக்களேமரியாதை  
 செய்வர்ஆனால்அவர்சொந்தஊரில்  
 சொந்தமக்களிடம்சொந்தவீட்டில்மரியாதை  
 பெறுவதில்லைஎன்றார்

௫ இயேசுஅந்தஊரில்அதிகஅளவில்  
 அற்புதங்களைச்செய்யஇயலவில்லைஅவர்  
 நோயுற்றசிலரின்மேல்தன்கையைவைத்து  
 குணமாக்கும்சிலசெயல்களைமட்டுமே  
 செய்தார்

சூ அங்குள்ளமக்களுக்குவிசுவாசம்இல்லாதது  
பற்றிஇயேசுமிகவும்ஆச்சரியப்பட்டார்  
பிறகுஇயேசுஅந்தப்பகுதியில்உள்ளமற்ற  
கிராமங்களுக்கும்போய்உபதேசம்செய்தார்

சீஷர்கள்அனுப்பப்படுதல்

(மத்10:1,5-15;லூ9:1-6)

எ அவர்தனதுபன்னிரண்டுசீஷர்களையும்  
ஒன்றாகஅழைத்தார்அவர்களை  
இரண்டிரண்டுபேராகவெளியேஅனுப்பினார்  
அசுத்தஆவிகளின்மேல்அவர்களுக்கு  
அதிகாரத்தைக்கொடுத்தார்

அ அவர்தன்சீஷர்களிடம்உங்கள்பயணத்துக்கு  
எதுவும்எடுத்துச்செல்லவேண்டாம்நடந்து  
செல்லவசதியாகஒருகைத்தடியைமட்டும்  
எடுத்துச்செல்லுங்கள்உணவையோ  
பையையோகச்சைகளில்பணத்தையோ  
எடுத்துச்செல்லவேண்டாம்

சூ செருப்பைஅணிந்துகொள்ளுங்கள்ஆடை  
மட்டும்அணிந்துகொள்ளுங்கள்

க<sup>0</sup> நீங்கள்ஒருவீட்டுக்குள்நுழைந்ததும்அந்த  
ஊரைவிட்டுநீங்கும்வரைஅங்கேயேதங்கி  
இருங்கள்

க<sup>க</sup> எந்தஊராவதுஉங்களைஏற்றுக்கொள்ள  
மறுத்தாலோஅல்லதுஉங்கள்  
உபதேசங்களைக்கேட்கமறுத்தாலோ  
அந்தஊரைவிட்டுவிலகுங்கள்உங்கள்  
கால்களில்படிந்துள்ளதூசியையும்அங்கேயே  
உதறிவிட்டுச்செல்லுங்கள்அவர்களுக்குஇது  
ஒருஎச்சரிக்கையாகஇருக்கும்என்றார்

கௌ சீஷர்கள் அந்த இடத்தை விட்டு  
 விலகிப்பல இடங்களுக்கும் சென்றனர்  
 அவர்கள் மக்களிடம் உபதேசம் செய்தனர்  
 தங்கள் மனதையும் வாழ்க்கையையும்  
 மாற்றிக் கொள்ளுமாறு போதித்தனர்  
 கௌ அவர்கள் பல பிசாசுகளை மக்களிடமிருந்து  
 விரட்டினர் அவர்கள் நோயுற்ற மனிதர்களுக்கு  
 ஒலிவளண்ணையை தட்டவிக்  
 குணப்படுத்தினர்

ஏரோதுவின் தவறான கணிப்பு  
 (மத் 14:1-12; லூ 9:7-9)

கௌ இயேசு பிரபலமான படியால்  
 ஏரோதுமன்னன் இயேசுவைப்பற்றிக்  
 கேள்விப்பட்டான் சில மக்கள் இயேசுதான்  
 யோவான்ஸ்நானகன் அவன் மரணத்தில்  
 இருந்து எழுந்திருக்கிறான் அதனால்தான்  
 அவரால் இது போன்ற அற்புதங்களைச் செய்ய  
 முடிகிறது என்றனர்

கௌ இன்னும் சிலர் இவர்தான் எலியா  
 என்றனர் மேலும் சிலரோ இயேசு ஒரு  
 தீர்க்கதரிசி இதற்கு முன்னால் வாழ்ந்தபல  
 தீர்க்கதரிசிகளைப்போன்று இவரும் ஒருவர்  
 என்று சொல்லிக்கொண்டனர்

கௌ இயேசுவைப்பற்றிய இது போன்ற பல  
 செய்திகளை ஏரோது அறிந்து கொண்டான்  
 அவன் நான்கு யோவானின் தலையை வெட்டிக்  
 கொண்டு விட்டேன் இப்போது யோவான்  
 மரணத்தில் இருந்து எழுந்து விட்டான் என்று  
 சொன்னான்

யோவான்ஸ்நானகனின்மரணம்

௧௭ ஏரோதுதன்வீரர்களுக்குயோவானைக்  
கைதுசெய்யுமாறுஆணையிட்டான்அவனைச்  
சிறையில்அடைத்தான்தன்மனைவியைச்  
சந்தோஷப்படுத்துவதற்காகவேஅவன்  
இவ்வாறுசெய்தான்அவள்பெயரே  
ஏரோதியாள்இவள்முதலில்ஏரோதுவின்  
சகோதரனானபிலிப்புவின்மனைவியாக  
இருந்தாள்ஆனால்அவளைப்பின்னர்ஏரோது  
மணந்துகொண்டான்

௧௮ ஏரோதிடம்இவ்வாறுசகோதரனின்  
மனைவியைமணந்துகொள்வதுசரியன்று  
எனயோவான்எடுத்துக்கூறினான்

௧௯ எனவேஏரோதியாள்யோவானை  
வெறுத்தாள்அவள்அவனைக்கொல்ல  
விரும்பினாள்ஆனால்அவளால்  
யோவானைக்கொன்றுவிடுமாறு  
ஏரோதுவைத்தூண்டிவிடமுடியவில்லை  
௨௦ யோவானைக்கொல்லஏரோதுபயந்தான்

யோவான்ஒருநல்லபரிசுத்தமான  
மனிதன்என்றுமக்கள்நம்புவதைஅவன்  
அறிந்திருந்தான்ஆகையால்ஏரோது  
யோவானைக்காப்பாற்றிவந்தான்  
யோவானின்போதகத்தைக்கேட்பதில்ஏரோது  
பெருமகிழ்ச்சிஅடைந்தான்ஆனால்அவனது  
போதகம்ஏரோதைஉறுத்தியது

௨௧ பிறகுயோவானைக்கொல்வதற்குப்  
பொருத்தமானவாய்ப்புஒன்று  
ஏரோதியாளுக்குக்கிடைத்ததுஇதுஏரோதின்

பிறந்தநாளன்றுநிகழ்ந்ததுதன்பிறந்த  
 நாளன்றுஏரோதுமிகமுக்கியமான அரசு  
 அதிகாரிகளுக்கும்மிகமுக்கியமான  
 இராணுவஅதிகாரிகளுக்கும்கலிலேயாவின்  
 பெரியமனிதருக்கும்விருந்துகொடுத்தான்  
 ௨௨ ஏரோதியாளின்மகள் அந்தவிருந்திற்கு  
 வந்துநடனமாடினாள் அவள் ஆடும்போது  
 ஏரோதும் அவனைச்சார்ந்தவர்களும்  
 மகிழ்ச்சியோடு உண்டனர்  
 ஆகையால் ஏரோதுமன்னன் அவளிடம்நீ  
 விரும்பும்எதையும் உனக்குத்தருவேன் என்று  
 உறுதிசூறினான்  
 ௨௩ நீ எதைக்கேட்டாலும்தருவேன் எனது  
 இராஜ்யத்தில்பாதியைக்கேட்டாலும்தருவேன்  
 என்றுசத்தியம்செய்தான்  
 ௨௪ அந்தப்பெண்தன்தாயிடம்சென்றுநான்  
 ஏரோதுமன்னனிடம்எனக்குஎன்னவேண்டும்  
 என்றுகேட்பதுஎனக்கேட்டாள் அவளதுதாயோ  
 யோவான்ஸ்நானகனின்தலையைக்கேள்என  
 பதிலளித்தாள்  
 ௨௫ உடனேவிரைவாகஅவள்மன்னனிடம்  
 திரும்பிவந்தாள் அவள்மன்னனிடம்யோவான்  
 ஸ்நானகனின்தலையைஎனக்குத்தாருங்கள்  
 உடனேஎனக்குஅதனைத்தட்டில்வைத்துத்தர  
 வேண்டும்என்றுகேட்டாள்  
 ௨௬ ஏரோதுமன்னன்இதைக்கேட்டு  
 வருத்தப்பட்டான் ஆனால்அவள்விரும்பும்  
 எதையும்தந்துவிடுவதாகஏற்கெனவே  
 அவளிடம்ஆணையிட்டுசத்தியம்

செய்துவிட்டான்மன்னனோடுஉணவருந்திக்  
கொண்டிருந்தபெரியமனிதர்களும்அவனது  
ஆணையைஅறிந்திருந்தனர்ஆகையால்  
அவனால்அப்பெண்ணின்வேண்டுகோளை  
மறுக்கமுடியவில்லை

உஎஉடனேயோவானின்தலையைவெட்டிக்  
கொண்டுவருமாறுஒருவீரனிடம்மன்னன்  
கட்டளையிட்டான்ஆகையால்அந்தவீரன்  
போய்சிறைக்குள்இருந்தயோவானின்  
தலையைவெட்டினான்

உஅபிறகுயோவானின்தலையைஒரு  
தட்டில்வைத்துஎடுத்துக்கொண்டுவந்தான்  
அவன்அந்தத்தலையைஅப்பெண்ணிடம்  
கொடுத்தான்அப்பெண்அதனைத்தன்  
தாயிடம்கொடுத்தாள்

உகஅங்குநடந்ததைப்பற்றியோவானின்  
சீஷர்கள்அறிந்துகொண்டுவந்து  
யோவானின்சரீரத்தைப்பெற்றுச்சென்றனர்  
அவர்கள்அதனைஒருகல்லறையில்அடக்கம்  
செய்தனர்

5,000த்திற்கும்மேற்பட்டமக்களுக்குஉணவு  
(மத்14:13-21;லூ9:10-17;யோவான்6:1-14)

௩௦இயேசுவால்உபதேசம்செய்யஅனுப்பப்பட்ட  
அவரதுசீஷர்கள்அவரிடம்வந்தனர்அவர்கள்  
இயேசுவைச்சுற்றிக்கூடித்தாம்அனைவரும்  
செய்தவற்றையும்கற்பித்தவற்றையும்  
அவரிடம்சொன்னார்கள்

௩௧இயேசுவும்அவரதுசீஷர்களும்மக்கள்  
நெருக்கடிமிக்கஇடத்தில்இருந்தனர்

அம்மக்கள் அளவில் மிக அதிகமாக இருந்தனர்  
 இயேசுவுக்கும் அவரது சீஷர்களுக்கும்  
 உணவு உட்கொள்ளக் கூட நேரம் இல்லாமல்  
 இருந்தது இயேசு தன் சீஷர்களிடம் என்னோடு  
 வாருங்கள் நாம் அமைதியான தனி  
 இடத்துக்குப் போவோம் அங்கு நாம் ஓய்வு  
 எடுக்கலாம் என்றார்

௩.௨ எனவே இயேசுவும் அவரது சீஷர்களும்  
 தனியாகச் சென்றனர் மக்களே இல்லாத  
 இடத்துக்கு அவர்கள் படகில் சென்றனர்

௩.௩ ஆனால் அவர்கள் செல்வதை நிறைய  
 மக்கள் கண்டனர் அந்த மக்களுக்கு  
 அவர் இயேசு என்று தெரிந்தது எனவே  
 இயேசு செல்லுகிற இடத்துக்கு எல்லா  
 நகர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கே  
 ஓடினர் இயேசு போய்ச் சேர்வதற்கு முன்னரே  
 அவர்கள் போய்ச் சேர்ந்து விட்டனர்

௩.௪ இயேசு அங்கே போய்ச் சேர்ந்ததும்  
 தனக்காக ஏராளமான மக்கள் காத்திருப்பதை  
 அறிந்தார் அவர் அவர்களுக்காக மனம்  
 உருகினார் ஏனென்றால் அவர்கள்  
 மேய்ப்பன் இல்லாத மந்தையைப் போன்று  
 கவனிக்க ஆளில்லாமல் இருந்தனர் எனவே  
 அவர்களுக்கு இயேசு நிறைய உபதேசம்  
 செய்தார்

௩.௫ அன்று அதிக நேரமாயிற்று எனவே  
 இயேசு வின் சீஷர்கள் அவரிடம் வந்தனர்  
 அவர்கள் இங்கு எந்த மக்களும் வாழவில்லை  
 மற்றும் வெகு நேரமாகி விட்டது



௩௬ எனவேமக்களை அனுப்பிவிடும்  
 அவர்களும்சுற்றி இருக்கிறபண்ணைகளுக்கும்  
 நகர்களுக்கும்சென்று தேவையான உணவுப்  
 பொருள்களை அவர்களாகவேவாங்கிக்  
 கொள்வார்கள் என்றனர்

௩௭ ஆனால் இயேசுவோ அவர்களுக்கு உண்ண  
 நீங்கள் ஏதாவது கொடுங்கள் என்றார்  
 சீஷர்களோ இயேசுவிடம் இவர்கள்  
 அனைவரும் உண்ணுகிற அளவுக்கு நம்மால்  
 அப்பத்தைவாங்கத் தேவையான பணத்துக்கு  
 நாம் அனைவரும் ஒருமாதக்காலத்துக்கு  
 உழைத்துப் பணம் சம்பாதிக்கவேண்டும்  
 என்றனர்

௩௮ இயேசு தன் சீஷர்களிடம் உங்களிடம்  
 எத்தனை அப்பங்கள் உள்ளன போய்ப்  
 பாருங்கள் என்றார்  
 சீஷர்கள் தங்களிடம் உள்ள அப்பங்களை  
 எண்ணிப்பார்த்து விட்டு இயேசுவிடம்  
 வந்து நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு  
 மீன்களும் உள்ளன, என்றார்கள்

௩௯ பிறகு இயேசு சீஷர்களிடம் புல்லின்மேல்  
 மக்கள் சிறுசிறுகுழுக்களாக உட்காரும்படி  
 சொல்லுங்கள் என்றார்

௪௦ ஆகவே எல்லாமக்களும் குழுக்களாக  
 அமர்ந்தனர் ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது  
 100 பேர் இருந்தனர்

௪௧ இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு  
 மீன்களையும் எடுத்துக் கொண்டார் அவர்  
 வானத்தை ஏறிட்டுப் பார்த்தார் அந்த

அப்பங்களுக்காகதேவனுக்குநன்றி  
 சொன்னார்பின்னர்இயேசுஅப்பங்களை  
 பங்குவைத்துத்தன்சீஷர்களிடம்கொடுத்தார்  
 அவற்றைமக்களுக்குக்கொடுக்குமாறு  
 சொன்னார்மீனையும்அவ்வாறேபங்கிட்டு  
 எடுத்துக்கொடுத்தார்

<sup>சஉ</sup> எல்லாமக்களும்திருப்தியாகஉண்டனர்

<sup>சங</sup> மக்கள்உண்டுமுடித்ததும்எஞ்சியுள்ளவற்றைச்  
 சீஷர்கள்பன்னிரண்டுசுடைகள்நிறைய  
 சேகரித்தனர்

<sup>சச</sup> ஏறக்குறையஐயாயிரம்ஆண்கள்அன்று  
 உணவுஉண்டனர்

இயேசுகடலின்மேல்நடத்தல்

(மத்14:22-33;யோவான்6:16-21)

<sup>சரு</sup>பிறகுஇயேசுசீஷர்களிடம்படகில்  
 ஏறுமாறுசொன்னார்கடலின்அக்கரையில்  
 உள்ளபெத்சாயிதாவுக்குப்போகும்படிக்  
 கூறினார்தான்பிறகுவருவதாகஇயேசு  
 கூறியனுப்பினார்இயேசுஅங்கேஇருந்து  
 அந்தமக்களைத்தம்வீடுகளுக்குச்  
 செல்லுமாறுசொன்னார்

<sup>சசு</sup> அந்தமக்களைஇயேசுவழியனுப்பியபின்பு  
 பிரார்த்தனைசெய்வதற்காகமலைக்குச்  
 சென்றார்

<sup>சஎ</sup> அன்றுஇரவுஅந்தப்படகுகடலின்  
 நடுவிலேயேஇருந்ததுஇயேசுவோதனியே  
 கரையிலேயேஇருந்தார்

<sup>சஅ</sup> கடலில்வெகுதூரம்படகுபோய்விட்டதைக்  
 கவனித்தார்அவரதுசீஷர்கள்மிகவும்

கஷ்டப்பட்டுதுடுப்புபோடுவதையும் அறிந்தார்  
காற்றானது அவர்களுக்கு எதிராக அடித்துக்  
கொண்டிருந்தது அதிகாலையில் மூன்று  
மணிக்கும் ஆறு மணிக்கும் இடைப்பட்ட  
நேரத்தில் அவர்தண்ணீரின் மேல் நடந்து  
நெருங்கினார் அவர்களைக்கடந்து  
போகிறவர்போல்காணப்பட்டார்  
சுசு இயேசுவின் சீஷர்கள் அவர்தண்ணீரின்  
மேல் நடந்து போய்க்கொண்டிருப்பதைக்  
கண்டனர் அவர்கள் அவரை ஒரு ஆவி  
என்று நினைத்தனர் அவர்கள் அச்சத்தோடு  
சூச்சலிட்டனர்  
ரு௦ எல்லாரும் இயேசுவைப்பார்த்து  
பயந்தனர் ஆனால் இயேசுவோ அவர்களிடம்  
கவலைப்படாதீர்கள் நான்தான்  
பயப்படாதிருங்கள் என்று தேற்றினார்  
ரு௧ பிறகு அவர் சீஷர்கள் இருந்தபடகினுள்  
ஏறிக்கொண்டார்காற்று அமைதியாயிற்று  
சீஷர்கள் பெரிதும் பிரமித்தார்கள்  
ரு௨ அவர்கள் இயேசுஐந்து அப்பங்களில்  
இருந்து மிகுதியான அப்பங்களை  
உருவாக்கியதைப்பார்த்தார்கள் ஆனால்  
அதனுடைய பொருளை அவர்களால்  
அறிந்து கொள்ள முடியவில்லை அதை  
அறிந்து கொள்ளும் சக்தியும் அவர்களுக்கு  
இல்லை

அநேகநோயாளிகளை இயேசு  
குணமாக்குதல்  
(மத் 14:34-36)

௫௩ இயேசுவின் சீஷர்கள் அக்கடலைக்  
 கடந்தனர் அவர்கள் கெனெசரேத்தின்கரைக்கு  
 வந்தனர் அங்கே படகைக்கட்டிவைத்தனர்  
 ௫௪ அவர்கள் படகை விட்டு இறங்கியபோது  
 மக்கள் இயேசுவைப்பார்த்தனர் அவர்  
 யாரென்று அவர்கள் அறிந்துகொண்டனர்  
 ௫௫ அம்மக்கள் ஓடிப்போய் அப்பகுதிகளில்  
 உள்ள மக்களிடம் இயேசு இங்கே இருக்கிறார்  
 என்பதை அறிவித்தார்கள் இயேசு போகிற  
 எல்லா இடங்களிலும் மக்கள் நோயாளிகளைப்  
 படுக்கையோடு எடுத்துவந்தனர்  
 ௫௬ அந்தப்பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும்  
 நகரங்களுக்கும் பண்ணைகளுக்கும்  
 இயேசு சென்றார் இயேசு எங்கே சென்றாலும்  
 அங்குள்ள மக்கள் நோயாளிகளை அவரிடம்  
 எடுத்துவந்தனர் அவர்கள் இயேசுவிடம்  
 அவரது ஆடை நுனியை யாவது தொடுவதற்கு  
 அனுமதி கேட்டனர் அவரைத் தொட்டவர்கள்  
 எல்லோரும் குணமடைந்தனர்

**எ**

பிரமாணங்களும் மனிதரின்  
 விதிமுறைகளும்  
 (மத் 15:1-20)

௧௭ எருசலேமிலிருந்து சிலபரிசேயர்களும்  
 சிலவேதபாரகர்களும் வந்தனர் அவர்கள்  
 இயேசுவைச் சுற்றிக் கூடினர்  
 ௧௮ இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற  
 கைகளால் உணவு உண்பதை அவர்கள்  
 கவனித்தார்கள் (சுத்தமற்ற கை என்றால்

பரிசேயர்கள்முறைப்படி அவர்கள்தம்  
 கைகளைக்கழுவாமல் இருந்தனர்  
<sup>௩</sup>பரிசேயர்களும் யூதர்களனைவரும்  
 இத்தகுசிறப்பானமுறையில்தம்  
 கைகளைக்கழுவுவதற்குமுன்னால் உணவு  
 உண்பதில்லை அவர்கள் இதனை அவர்களின்  
 முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து  
 வருகின்றனர்  
<sup>௪</sup>யூதர்கள் சந்தையில் ஏதாவது வாங்கும் போது  
 அதனைத்தனியான முறையில் கழுவிச்  
 சுத்தப்படுத்தும் முன் அவர்கள் அதை  
 உண்பதில்லை இதைப்போன்று அவர்கள்  
 பலவிதிகளைத்தங்கள் முன்னோரிடமிருந்து  
 பெற்றுக்கடைப்பிடித்தனர் கிண்ணங்கள்  
 குடங்கள் வெண்கலப்பாத்திரங்கள்  
 போன்றவற்றைக்கழுவுவது ஆகியவற்றைக்  
 கடைப்பிடித்தனர்  
<sup>௫</sup>பரிசேயர்களும் வேதபாரகர்களும்  
 இயேசுவிடம் உம்முடைய சீஷர்கள்  
 நமக்கு முன்புவாழ்ந்த முன்னோர்களின்  
 விதிமுறைகளைக்கைக்கொள்ளவில்லையே  
 உம்முடைய சீஷர்கள் சுத்தமற்ற கைகளால்தம்  
 உணவை உண்டுவருகிறார்கள் ஏன் இவ்வாறு  
 செய்கிறார்கள் என்று கேட்டனர்  
<sup>௬</sup>இயேசு அவர்களிடம் நீங்கள் எல்லாரும்  
 போலித்தனமானவர்கள் உங்களைப்பற்றி  
 ஏசாயாசரியாகவே எழுதியிருக்கிறான் அவன்  
 எழுதியிருப்பது  
 இந்தமக்கள் என்னை மதிப்பதாய்ச்

சொல்கிறார்கள்

ஆனால் உண்மையில் அவர்கள் தம் வாழ்வில்  
எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை

எ அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது

அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள்

எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை

ஏசாயா 29:13

அநீங்கள் தேவனின் கட்டளைகளைப்

பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள்

இப்பொழுது நீங்கள் மனிதனின்

போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்

என்றார்

கூ மேலும் இயேசு அவர்களிடம்

நீங்கள் சமர்த்தராக இருப்பதாக

நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் உங்கள் சொந்த போதனையை

பின்பற்றுவதற்காக தேவனின்

கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள்

கூ<sup>0</sup> உங்கள்தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு

கொடுங்கள்\* என்று மோசே சொல்லி

இருக்கிறான் மேலும் அவன் எவன் ஒருவன்

தந்தந்தையிடமோ அல்லது தாயிடமோ

கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன்

கொலை செய்யப்படத்தக்கவன்\* என்று கூறி

இருக்கிறான்

கூ<sup>க</sup> ஒருவன் தந்தந்தையையோ

தாயையோ நோக்கி நான் உங்களுக்கு

\* ஏகாயாத் 20:12, உபா 5:16-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது \* ஏகாயாத் 21:17-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது

உதவக்கூடியவற்றைச்செய்யமுடியும்ஆனால்  
நான்உங்களுக்குச்செய்யமாட்டேன்நான்  
அதனைத்தேவனுக்குத்தருவேன்என்று  
சொல்லநீங்கள்கற்றுத்தருகிறீர்கள்  
கஉ அவன்தன்தந்தைக்கோதாய்க்கோ  
எதுவும்செய்யத்தேவையில்லைஎன்று  
கற்பிக்கிறீர்கள்

கங ஆகையால்தேவன்சொன்னவற்றைச்  
செய்வதுஅவ்வளவுமுக்கியமில்லை  
என்றுசொல்லித்தருகிறீர்கள்நீங்கள்  
சொல்பவற்றைமக்கள்செய்தால்போதும்  
என்றுநினைக்கிறீர்கள்நீங்கள்இதுபோன்று  
பலசெயல்களைச்செய்துவருகின்றீர்கள்  
என்றார்

கச மக்களைமீண்டும்இயேசுதன்னிடம்  
அழைத்தார்அவர்ஒவ்வொருமனிதனும்  
எனக்குச்செவிகொடுக்கவேண்டும்நான்  
சொல்பவற்றைப்புரிந்துகொள்ளவேண்டும்

கரு வெளியேஇருந்துமனிதனுக்குள்ளே  
போகும்எதுவும்அவனைத்தீட்டுப்படுத்தாது  
அவனதுஉள்ளத்தில்இருந்துவெளியே  
வருவதுதான் அவனைத்தீட்டுப்படுத்தும்

கசு நான்சொல்வதைக்கேட்பவர்களே  
கவனியுங்கள்என்றார்

க௭ பின்னர்இயேசுஅந்தமக்களிடமிருந்து  
விலகிவீட்டிற்குள்சென்றார்இந்த  
உவமையைப்பற்றிஅவரதுசீஷர்கள்  
இயேசுவிடம்கேட்டனர்

கஅ உங்களுக்குப்புரிந்துகொள்வதில்இன்னும்

சிரமங்கள் உள்ளனவாவெளியே இருந்து  
 மனிதனுக்குள் செல்லும் எதுவும் அவனைத்  
 தீட்டுப்படுத்தாது என்பது புரியவில்லையா  
 க<sup>க</sup> உணவானது மனிதனின் மூளைக்குள்  
 செல்வதில்லை உணவுவயிற்றுக்குள் தான்  
 செல்லும் பிறகு அந்த உணவு உடம்பை விட்டு  
 வெளியேறி விடும் என்றார் இயேசு (இயேசு  
 இதனைக் கூறும் போது அவர் மக்கள்  
 உண்ணும் எந்த உணவும் அவர்களைத்  
 தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்)  
 ௨௦ மேலும் இயேசு மனிதனுக்குள்ளே  
 இருந்து வெளிவரும் எதுவும் அவனைத்  
 தீட்டுப்படுத்தி விடுகிறது  
 ௨௧ கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே  
 இருந்து தான் பிறக்கின்றன அவன் மனத்தில்  
 கெட்ட எண்ணங்கள் பாலியல்குற்றங்கள்  
 களவுகொலை  
 ௨௨ விபசாரம் சுயநலம் தீய செயல்கள் பொய்  
 பொறாமை புறங்கூறுதல் பெருமை பேசுதல்  
 மூடவாழ்க்கை போன்றவை தோன்றும்  
 ௨௩ இத்தகைய கெட்டவை எல்லாம்  
 மனிதனுக்குள்ளே இருந்து தான் வருகின்றன  
 இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை  
 என்றார்

யூதரல்லாத பெண்ணுக்கு உதவி  
 (மத் 15:2128)

௨௪ இயேசு அந்த இடத்தை விட்டு தீரு  
 பகுதிக்குச் சென்றார் அங்கிருந்த ஒரு  
 வீட்டுக்குச் சென்றார் அங்கு தான் அவர்



இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார் ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை

௨௫ அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள் அவளது சிறுமகள் அசுத்த ஆவியை உடையவள் எனவே அவள் இயேசு விடம்வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள்

௨௬ அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல அவள் கிரேக்கப் பெண் சீரோபேனிக் கேயாவில் பிறந்தவள் அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்

௨௭ அந்தப் பெண்ணிடம் இயேசு பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும் என்றார்

௨௮ அது உண்மைதான் ஆண்டவரே பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே என்று அவள் பதில் சொன்னாள்

௨௯ பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு இது நல்ல பதில் நீ போகலாம் பிசாசு உன் மகளை விட்டுப்போய் விட்டது என்றார்

௩௦ அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள் தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள் பிசாசு அவளை விட்டு நீங்கி

இருந்தது

செவிட்டுமனிதனைக்குணமாக்குதல்

௩௧ பிறகுஇயேசுதீருபகுதியைவிட்டுவிலகி  
சீதோன்பகுதிக்குச்சென்றார்அங்கிருந்து  
அவர்களிலேயாகடற்கரைக்குச்சென்றார்

௩௨ அங்கேஅவர்இருக்கும்போதுமக்கள்ஒரு  
மனிதனைஅவரிடம்அழைத்துவந்தனர்  
அவன்ஒருசெவிடன்அவனால்பேசவும்  
முடியாதுஅவனைக்குணப்படுத்தும்பொருட்டு  
அவன்மீதுஇயேசுதன்கையைவைக்குமாறு  
அவரிடம்அவர்கள்கெஞ்சிக்கேட்டனர்

௩௩ இயேசுஅவனைஅந்தமக்களிடமிருந்து  
விலக்கிதனியாய்அழைத்துச்சென்றார்அவர்  
தனதுவிரல்களைஅவன்காதுமீதுவைத்தார்  
பிறகுஇயேசுஉமிழ்ந்துஅவனதுநாவையும்  
தொட்டார்

௩௪ இயேசுஆகாயத்தைப்பார்த்து  
பெருமூச்சுவிட்டார்பிறகுஅந்தமனிதனிடம்  
இயேசுஎப்பத்தாளன்றார்(அதற்குத்  
திறக்கப்படுவாயாகஎன்றுபொருள்

௩௫ இயேசுஇதனைச்செய்ததும்அந்த  
மனிதனால்கேட்கமுடிந்துபிறகுஅவனால்  
நாவைப்பயன்படுத்தித்தெளிவாகப்பேசவும்  
முடிந்தது

௩௬ நடந்ததைப்பற்றிஎவரிடமும்சொல்ல  
வேண்டாம்என்றுஇயேசுமக்களைக்  
கேட்டுக்கொண்டார்இயேசுஎப்போதும்  
தன்னைப்பற்றிஎவரிடமும்சுறவேண்டாம்

என்றேகட்டளையிடுவார்ஆனால்இது  
 மக்களைஇயேசுவைப்பற்றிமற்றவர்களிடம்  
 மேலும்மேலும்சொல்லவைத்தது  
<sup>௭௭</sup>மக்கள்அவரைப்பற்றிமிகவும்  
 பிரமித்துப்போனார்கள்அவர்கள்இயேசு  
 எல்லாவற்றையும்நல்லமுறையில்செய்கிறார்  
 அவர்செவிடர்களைக்கேட்கவைக்கிறார்  
 ஊமைகளைப்பேசவைக்கிறார்என்று  
 பேசிக்கொண்டனர்

**அ**

நாலாயிரம்பேருக்குமேல்உணவளித்தல்  
 (மத்15:32-39)

<sup>௭௮</sup>மற்றொருமுறைஇயேசுவுடன்ஏராளமான  
 மக்கள்இருந்தனர்மக்களுக்குஉண்ண  
 உணவில்லாமல்இருந்ததுஆகையால்இயேசு  
 தன்னிடம்சீஷர்களைஅழைத்தார்  
<sup>௭௯</sup>நான்இம்மக்களுக்காகப்பெரிதும்  
 வருந்துகிறேன்அவர்கள்என்னோடுமூன்று  
 நாட்களாகஇருக்கிறார்கள்அவர்களுக்கு  
 இப்போதுஉணவில்லை  
<sup>௮௦</sup>அவர்களைப்பசியோடுவீட்டுக்குஅனுப்ப  
 நான்விரும்பவில்லைஅவர்கள்உண்ணாமல்  
 போனால்வழியில்சோர்வடைந்துவிடலாம்  
 சிலர்இங்கிருந்துவெகுதூரத்துக்குச்செல்ல  
 வேண்டும்என்றார்  
<sup>௮௧</sup>இயேசுவின்சீஷர்களோநாம்எந்தஊருக்கும்  
 அருகில்இல்லைஇங்குள்ளஅனைவருக்கும்  
 உணவளிக்கநாம்எங்கிருந்துஉணவுகளைப்  
 பெறுவதுஎன்றுகேட்டனர்

௫உங்களிடம்எத்தனைஅப்பங்கள்  
 இருக்கின்றனஎன்றுஇயேசுகேட்டார்  
 எங்களிடம்ஏழுஅப்பங்கள்மட்டுமேஉள்ளன  
 என்றுசீஷர்கள்கூறினர்  
 கூஇயேசுஅந்தமக்களைத்தரையில்உட்கார்ச்  
 சொன்னர்பிறகுஅவர்ஏழுஅப்பங்களையும்  
 எடுத்துதேவனுக்குநன்றிசொன்னார்இயேசு  
 அப்பங்களைப்பங்குவைத்துசீஷர்களிடம்  
 கொடுத்தார்அவற்றைமக்களுக்குக்  
 கொடுக்குமாறுஇயேசுகேட்டுக்கொண்டார்  
 சீஷர்கள்அவர்சொன்னபடிசெய்தனர்  
 ௭அச்சீஷர்கள்சிலமீன்களையும்  
 வைத்திருந்தனர்அவற்றையும்இயேசு  
 வாங்கிப்பிரார்த்தனைசெய்துமக்களுக்குக்  
 கொடுக்கும்படிசீஷர்களிடம்கூறினார்  
 ௮அனைத்துமக்களும்திருப்தியாகஉண்டனர்  
 பிறகுமீதியானஉணவுப்பொருட்களைஏழு  
 கூடைகள்நிறையச்சேர்த்தனர்  
 கூஅங்கேஏறக்குறைய4,000ஆண்கள்  
 இருந்தனர்அவர்கள்உண்டபின்னர்வீட்டிற்கு  
 அனுப்பிவைத்தார்  
 ௧௦பிறகுஇயேசுஒருபடகில்ஏறிதன்  
 சீஷர்களோடுதல்மனூர்த்தாபகுதிக்குச்  
 சென்றார்

பரிசேயர்களின்சோதனை  
 (மத்16:1-4;லூ11:16,29)

௧௧பரிசேயர்கள்இயேசுவிடம்வந்துசில  
 கேள்விகள்கேட்டனர்அவர்கள்அவரைச்  
 சோதிக்கவிரும்பினர்அவர்தேவனிடம்

இருந்துவந்தவர்என்பதைநிரூபிக்கஒரு  
 அற்புதத்தைச்செய்யுமாறுஅவர்கள்கேட்டனர்  
<sup>கஉ</sup>இயேசுவருத்தத்தோடுபெருமூச்சவிட்டார்  
 அவர்எதற்காகமக்கள்அற்புதங்களைஒரு  
 ஆதாரமாகப்பார்க்கவிரும்புகிறார்கள்  
 நான்உண்மையைக்கூறுகிறேன்  
 அத்தகையஎந்தஆதாரமும்உங்களுக்குக்  
 கொடுக்கப்படமாட்டாதுஎன்றுகூறினார்  
<sup>கங</sup>பிறகுஇயேசுபரிசேயர்களைவிட்டுவிலகி  
 படகில்ஏறிஅக்கரைக்குப்போனார்  
 யூதத்தலைவர்களைப்பற்றியஎச்சரிக்கை  
 (மத்16:5-12)

<sup>கச</sup>அவர்கள்படகில்போகும்போதுசீஷர்களிடம்  
 ஒரேஒருஅப்பம்மட்டுமேஇருந்ததுஅவர்கள்  
 போதுமானஅப்பங்களைக்கொண்டுவர  
 மறந்துவிட்டார்கள்  
<sup>கரு</sup>அவர்களைஇயேசுஎச்சரித்தார்கவனமாக  
 இருங்கள்நீங்கள்பரிசேயருடையபுளித்த  
 மாவைக்குறித்தும்ஏரோதீன்புளித்தமாவைக்  
 குறித்தும்எச்சரிக்கையாய்இருங்கள்என்றார்  
<sup>கசு</sup>இயேசுவின்சீஷர்கள்இதன்  
 பொருளைப்பற்றித்தங்களுக்குள்விவாதம்  
 செய்தார்கள்அவர்கள்நம்மிடம்அப்பம்  
 இல்லாததால்தான்இயேசுஇவ்வாறு  
 கூறுகிறார்என்றுமுடிவுசெய்தனர்  
<sup>கஎ</sup>இதுபற்றிஇயேசுவும்அறிந்துகொண்டார்  
 எனவேஅப்பம்இல்லாததைப்பற்றிஏன்  
 விவாதித்துக்கொள்கிறீர்கள்உங்களால்  
 இன்னும்உண்மையைப்பார்க்கவோ

புரிந்துகொள்ளவோமுடியவில்லையே  
 கூஅஉங்களுக்குக்கண்கள்இருந்தும்  
 காணமுடியாமல்இருக்கிறீர்களாகாதுகள்  
 இருந்தும்கேட்கமுடியாமல்இருக்கிறீர்களா  
 நான்இதற்குமுன்னால்செய்தவற்றை  
 நினைத்துப்பாருங்கள்நம்மிடம்போதுமான  
 அப்பங்கள்இல்லாதபோதுஎன்னசெய்தேன்  
 கூஊந்துஅப்பங்களைஐயாயிரம்மக்களுக்கு  
 நான்பங்கிட்டுக்கொடுக்கவில்லையா  
 உண்டுமீதியானஅப்பங்களைஎத்தனைக்  
 கூடைகளில்நிறைத்தீர்கள்என்றுநினைத்துப்  
 பாருங்கள்என்றார்

அதற்குச்சீஷர்கள்நாங்கள்மீதியான  
 உணவுப்பொருள்களைபன்னிரண்டு  
 கூடைகளில்நிரப்பினோம்என்றார்கள்  
 ௨௦மேலும்இயேசுநான்ஏழுஅப்பங்களை  
 நாலாயிரம்மக்களுக்குப்பங்கிட்டுக்  
 கொடுத்ததைநினைத்துப்பாருங்கள்  
 அப்போதுஎஞ்சியஉணவுப்பொருளை  
 எத்தனைக்கூடைகளில்நிறைத்து  
 வைத்தீர்கள்என்றுகேட்டார்

அதற்குச்சீஷர்கள்அவற்றைஏழுகூடைகளில்  
 நிறைத்துவைத்தோம்என்றனர்

௨௧இயேசுஅவர்களிடம்நான்செய்தவற்றையெல்லாம்  
 நினைவில்வைத்துள்ளீர்கள்ஆனால்  
 இன்னமும்உங்களால்புரிந்துகொள்ள  
 முடியவில்லையாஎன்றார்

குருடன்குணமாக்கப்படுதல்

௨௨இயேசுவும்அவரதுசீஷர்களும்

பெத்சாயிதாவுக்குவந்தனர்சிலர்இயேசுவிடம்  
 ஒருகுருடனை அழைத்துக்கொண்டு  
 வந்தனர்அவர்களுக்குருடனைத்தொட்டுக்  
 குணப்படுத்துமாறுகெஞ்சிக்கேட்டனர்  
 ௨௩ ஆகையால்இயேசுகுருடனின்கையைப்  
 பிடித்துக்கொண்டுஊருக்குவெளியே  
 அழைத்துவந்தார்பிறகுஇயேசுஅவனது  
 கண்ணில்எச்சிலைத்துப்பினார்அவன்மீது  
 தன்கையைவைத்துஇப்போதுஉன்னால்  
 கொஞ்சமாவதுபார்க்கமுடிகிறதாஎன்று  
 கேட்டார்

௨௪ அக்குருடனால்பார்க்கமுடிந்ததுஎனவே  
 அவன்ஆமாம்நான்மக்களைப்பார்க்கிறேன்  
 அவர்கள்மரங்களைப்போல்நடமாடுவதைப்  
 பார்க்கமுடிகிறதுஎன்றான்

௨௫மேலும்இயேசுஅவன்கண்மீதுகையை  
 வைத்தார்அவன்தன்கண்களைஅகலமாகத்  
 திறந்தான்அவனதுகண்களுக்குணம்பெற்றன  
 அவனால்எல்லாவற்றையும்தெளிவாகப்  
 பார்க்கமுடிந்தது

௨௬இயேசுஅவனைவீட்டுக்குப்போகச்  
 சொன்னார்நகரத்திற்குள்போகாதேஎன்று  
 இயேசுசொன்னார்

இயேசுதான்கிறிஸ்துஎன்றுஅறிக்கை  
 (மத்16:13-20;லூ9:18-21)

௨௭இயேசுவும்அவரதுசீஷர்களும்பிலிப்பு  
 செசரியாநகரத்தைச்சார்ந்தஊர்களுக்குச்  
 சென்றனர்அவர்களின்பயணத்தின்போது  
 மக்கள்என்னையார்என்றுசொல்கிறார்கள்

என்றுஇயேசுகேட்டார்

௨௮ அதற்குச் சீஷர்கள் சிலர் உம்மையோவான்  
ஸ்நானகன் என்கின்றனர் சிலர் உம்மைத்  
தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர் என்று  
சொன்னார்கள்

௨௯ பிறகு இயேசு அவர்களிடம் நீங்கள் என்னை  
யார் என்று சொல்கின்றீர்கள் என்று கேட்டார்  
அதற்கு பேதுரு நீர்தான்கிறிஸ்து என்று பதில்  
கூறினான்

௩௦ இயேசு சீஷர்களிடம் நான் யார் என்று  
எவரிடமும் சொல்லவேண்டாம் என்றார்

இயேசு தம்மரணத்தைக் குறித்துக் கூறுதல்  
(மத் 16:21-28; லூ 9:22-27)

௩௧ பிறகு இயேசு தன் சீஷர்களுக்கு  
உபதேசிக்கத் தொடங்கினார் மனிதகுமாரன்  
பலவகையில் கஷ்டப்படவேண்டும் அவர் யூதத்  
தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்படமாட்டார்  
தலைமை ஆசாரியர்களும் வேதபாசுக்களும்  
அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் மனித  
குமாரன் அவர்களால் கொல்லப்படவேண்டும்  
இறந்தமூன்றாம்நாளில் உயிர்த்தெழுவார்

௩௨ இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம்  
எடுத்துக்கூறினார் எதையும் அவர்

இரகசியமாய் வைக்கவில்லை  
பேதுரு இயேசு விடம் தனியே பேசினான்  
அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு  
கண்டித்துக்கூறினான்

௩௩ ஆனால் இயேசு மறுபக்கம் திரும்பி  
தன் சீஷர்களைப்பார்த்தார் பிறகு அவர்



பேதுருவைக்கண்டித்தார்சாத்தானே  
 என்னைவிட்டுவிலகிப்போநீதேவனுடைய  
 காரியங்களைப்பற்றிக்கவலைப்படாமல்  
 இருக்கிறாய்நீமனிதர்முக்கியமாகக்கருதும்  
 காரியங்களைப்பற்றிமட்டுமேஅக்கறை  
 கொண்டிருக்கிறாய்என்றார்  
 ௩௪ இயேசுமக்களைத்தம்மிடம்அழைத்தார்  
 அவரதுசீஷர்களும்அவரோடுஇருந்தனர்  
 பிறகுஇயேசுயாராவதுஎன்னைப்  
 பின்பற்றவிரும்பினால்அவனது  
 விருப்பங்களையெல்லாம்வெறுத்துஒதுக்க  
 வேண்டும்அவனதுசிலுவையைச்சுமந்து  
 என்னைப்பின்தொடரவேண்டும்  
 ௩௫ எவனொருவன்தன்வாழ்க்கையைக்  
 காப்பாற்றிக்கொள்ளவிரும்புகிறானோ  
 அவன்அதனைஇழப்பவனாகிறான்எவன்  
 ஒருவன்எனக்காகவும்நற்செய்திக்காகவும்  
 தன்னைஇழக்கிறானோஅவனதுவாழ்க்கை  
 பாதுகாக்கப்படுகிறது  
 ௩௬ ஒருவனுக்குஉலகம்முழுவதும்  
 கிடைத்தாலும்நரகத்தில்ஒருவன்தன்  
 ஆத்துமாவைஇழந்துபோவானேயானால்  
 அதனால்அவனுக்குஎன்னலாபம்  
 ௩௭ ஒருவன்தன்ஆன்மாவைத்திரும்பப்  
 பெற்றுக்கொள்ளஎந்தவிலையையும்  
 கொடுக்கமுடியாது  
 ௩௮ இப்போதுவாழ்ந்துகொண்டிருக்கும்  
 மக்கள்கேடுகளிலும்பாவங்களிலும்  
 வாழ்கிறார்கள்எவனாவதுஎன்னைக்

குறித்தும்என்போதனையைக்குறித்தும்  
வெட்கப்படுவானேயானால்நானும்  
அவனைக்குறித்துவெட்கப்படுவேன்  
நான்என்பிதாவின்மகிமையோடும்தேவ  
தூதர்களோடும்வரும்போதுஅவனைக்  
குறித்துவெட்கப்படுவேன்என்றார்

### சூ

ஃபிறகுஇயேசுநான்உங்களுக்குஒரு  
உண்மையைச்சொல்கிறேன்இங்கே  
நிற்கின்றமக்களில்சிலர்அவர்கள்  
மரணத்துக்குமுந்தேவனுடையஇராஜ்யம்  
வருவதைப்பார்ப்பார்கள்தேவனுடைய  
இராஜ்யம்வல்லமையோடுவரும்என்றார்  
மோசேஎலியாவுடன்இயேசு  
(மத்17:1-13;லூ9:28-36)

௨ஆறுநாட்களுக்குப்பின்பேதுரு  
யாக்கோபுயோவான்ஆகியோரைஇயேசு  
அழைத்துக்கொண்டுஉயரமானமலை  
உச்சிக்குச்சென்றார்அவர்கள்அங்கே  
தனியேஇருந்தனர்சீஷர்கள்இயேசுவைப்  
பார்த்துக்கொண்டிருக்கும்போதேஅவர்புதிய  
ரூபம்அடைந்தார்

௩இயேசுவின்ஆடைகள்வெண்ணிறமாய்  
மின்னியதுஅவைஎவராலும்சுத்தம்செய்ய  
முடியாதஅளவுக்குவெண்மையாய்இருந்தது

௪அப்போதுஇரண்டுமனிதர்கள்  
அங்கேதோன்றிஇயேசுவோடு  
பேசிக்கொண்டிருந்தனர்அவர்கள்மோசே  
எலியாஎன்னும்இருவரே

௫பேதுருஇயேசுவிடம்போதகரேநாம்இங்கே  
 இருப்பதுநல்லதாயிற்றுநாங்கள்கூடாரங்கள்  
 அமைக்கப்போகிறோம்ஒன்றுஉமக்கு  
 மற்றொன்றுமோசேக்குஇன்னொன்று  
 எலியாவுக்குஎன்றான்

௬பேதுருவுக்குத்தான்என்னசொல்கிறோம்  
 என்றேபுரியாமல்சொன்னான்ஏனென்றால்  
 அவனும்மற்றிருசீஷர்களும்மிகவும்  
 பயந்திருந்தனர்

௭பிறகுஒருமேகம்வந்துஅவர்களைமறைத்தது  
 அந்தமேகத்திலிருந்துஓர்ஒலிவந்ததுஅது  
 இவர்என்மகன்நான்இவரிடம்அன்பாய்  
 இருக்கிறேன்இவருக்குக்கீழ்ப்படியுங்கள்என்று  
 சொன்னது

௮பிறகுபேதுருயாக்கோபுயோவான்  
 ஆகியோர்சுற்றிலும்பார்த்தனர்ஆனால்  
 இயேசுவைத்தவிரவேறுஒருவரையும்  
 காணவில்லை

௯இயேசுவும்அவரதுசீஷர்களும்  
 மலையிலிருந்துஇறங்கிவந்தனர்இயேசுதன்  
 சீஷர்களிடம்மலைமேலேபார்த்ததைநீங்கள்  
 யாரிடமும்சொல்லாதீர்கள்மனிதகுமாரன்  
 மரணத்திலிருந்துஉயிர்த்தெழும்வரை  
 காத்திருங்கள்பிறகுநீங்கள்பார்த்ததை  
 மக்களுக்குச்சொல்லலாம்என்று  
 கட்டளையிட்டார்

௧௦ஆகையால்சீஷர்களும்இயேசுவுக்குக்  
 கீழ்ப்படிந்துதாங்கள்பார்த்ததைப்  
 பற்றிஎதுவும்சொல்லவில்லை

ஆனால்மரணத்திலிருந்துஎழுவதன்  
பொருளைப்பற்றித்தமக்குள்விவாதித்துக்  
கொண்டனர்

**கக** சீஷர்கள்இயேசுவிடம்எலியாமுதலில்  
வரவேண்டும்என்றுவேதபாரகர்ஏன்  
கூறுகின்றனர்என்றுகேட்டனர்

**கஉ** எலியாதான்முதலில்வரவேண்டும்  
என்றுவேதபாரகர்கள்கூறுவதுசரிதான்  
அவன்எல்லாவற்றையும்இருக்க  
வேண்டியமுறைப்படிசீர்ப்படுத்துவான்  
மனிதகுமாரன்மிகவும்கஷ்டப்படுவார்  
என்றும்உபயோகமற்றவர்என  
மக்களால்எண்ணப்படுவார்என்றும்  
வேதவாக்கியங்களில்எழுதிஇருப்பது  
எதற்காக

**கங** எலியாஏற்கெனவேவந்துவிட்டான்  
எனநான்சொல்கிறேன்அவனைப்பற்றி  
எழுதிஇருக்கிறபடிமக்கள்தங்களுக்கு  
விருப்பமானபடிஅவனுக்குத்தீமைசெய்தனர்  
என்றார்

சிறுவன்குணமாக்கப்படுதல்

(மத்17:14-20;லூ9:37-43)

**கசு** பிறகுபேதுருயாக்கோபுயோவான்  
ஆகியவர்களோடுஇயேசுசென்றுமற்ற  
சீஷர்களோடுசேர்ந்துகொண்டார்அங்கு  
அவர்கள்ஏராளமானமக்களால்சூழப்பட்டனர்  
வேதபாரகர்கள்அங்குசீஷர்களோடுவாதம்  
செய்துகொண்டிருந்தனர்

**கரு** இயேசுவருவதைப்பார்த்துஅவர்கள்

ஆச்சரியத்தால்நிறைந்தனர்அவர்கள்  
 ஓடிவந்துஅவரைவரவேற்றனர்  
 கூஇயேசுசீஷர்களிடம்வேதபாரகர்களிடம்  
 நீங்கள்எதைப்பற்றிவிவாதம்செய்து  
 கொண்டிருக்கிறீர்கள்என்றுகேட்டார்  
 க௭ ஆண்டவரேநான்என்மகனை  
 அழைத்துவந்தேன்அவன்பிசாசினால்  
 பிடிக்கப்பட்டிருக்கிறான்அதுஅவனைப்  
 பேசவிடாமல்செய்துவிட்டது  
 கூஅபிசாசுஎன்மகனைத்தாக்கித்தரையில்  
 தள்ளுகிறதுஅவன்வாயில்நுரைதள்ளி  
 பல்லைக்கடித்துசோர்ந்துபோகிறான்நான்  
 உம்முடையசீஷர்களிடம்அப்பிசாசைத்  
 துரத்தும்படிவேண்டினேன்அவர்களால்அது  
 முடியவில்லைஎன்றான்கூட்டத்திலுள்ள  
 ஒருவன்  
 கூஅவர்அவர்களிடம்ஓவிசுவாசமில்லாத  
 மக்களேநான்உங்களோடுஇன்னும்எவ்வளவு  
 காலம்இருப்பதுஉங்களோடுஇன்னும்  
 எவ்வளவுகாலம்பொறுமையாய்இருப்பது  
 அந்தப்பையனைஎன்னிடம்கொண்டு  
 வாருங்கள்என்றார்  
 ௨௦ ஆகையால்இயேசுவிடம்சீஷர்கள்  
 பையனைக்கொண்டுவந்தனர்பிசாசு  
 இயேசுவைப்பார்த்ததும்பையனைத்  
 தாக்கியதுஅவன்தரையில்விழுந்து  
 உருண்டான்அவன்வாயில்நுரைதள்ளிற்று  
 ௨௧இயேசுஅப்பையனின்தந்தையிடம்  
 எவ்வளவுகாலமாகஇதுஇவனுக்குஏற்பட்டு

வருகிறது என்று கேட்டார்

அதற்கு அவன் தந்தை அவன் சிறுவனாக  
இருந்த சமயத்தில் இருந்தே இது உள்ளது  
௨௨ பிசாசு பலமுறை இவனைக்

கொல்வதற்காக நிரிலும் நெருப்பிலும்  
தள்ளியிருக்கிறது உங்களால் ஏதாவது  
செய்ய முடியுமானால் எங்கள் மீது இரக்கம்  
கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்  
என்று கேட்டான்

௨௩ இயேசு அப்பையனின் தந்தையிடம்  
உங்களால் முடியுமானால் செய்யுங்கள்  
என்கிறாய் விசுவாசம் கொண்டவர்களுக்கு  
எல்லாக்காரியங்களும் செய்து முடிக்கத்  
தக்கவையே என்றார்

௨௪ அப்பையனின் தந்தை பரவசமானான்  
நானும் விசுவாசிக்கிறேன் எனக்கு உதவி  
செய்து என் விசுவாசத்தைப் பெருகச்  
செய்யுங்கள் என்றான்

௨௫ எல்லாம்க்களும் நடப்பதை  
அறிந்து கொள்ள ஓடி வருவதைப் பார்த்தார்  
இயேசு ஆகையால் இயேசு அசுத்த ஆவியிடம்  
பேசினார் இயேசு அசுத்த ஆவியே நீ இந்தச்  
சிறுவனைச் செவிடாகவும் பேச முடியாமலும்  
ஆக்கி விட்டாய் இவனை விட்டு வெளியே வா  
என்றும் மீண்டும் இவனுள் செல்லாதே என்றும்  
உனக்கு கட்டளையிடுகிறேன் என்றார்

௨௬ அந்த அசுத்த ஆவிகதறிற்று மீண்டும்  
அப்பையனைத் தரையிலே விழும்படி  
செய்து அவனை விட்டு வெளியேறிற்று

அச்சிறுவன்இறந்தவனைப்போன்று  
கிடந்தான்பலர்அவன்இறந்துபோனான்  
என்றேசொன்னார்கள்

உஎ ஆனால்இயேசுஅவனதுகையைப்பிடித்து  
அவன்எழுந்திருக்கஉதவினார்

உஅஇயேசுவீட்டுக்குள்சென்றார்அவரது  
சீஷர்களும்அவரோடுதனியேஇருந்தார்கள்  
அவர்கள்எங்களால்ஏன்இந்தஅசுத்தஆவியை  
வெளியேற்றமுடியவில்லைஎன்றுகேட்டனர்

உகஇயேசுவோஇந்தவகையானஆவியைப்  
பிரார்த்தனையைப்பயன்படுத்தித்தான்  
வெளியேற்றமுடியும்என்றுரைத்தார்

தன்மரணத்தைப்பற்றிப்பேசுதல்  
(மத்17:22-23;லூ9:43-45)

உஊபிறகுஇயேசுவும்அவரதுசீஷர்களும்அந்த  
இடத்தைவிட்டுச்சென்றார்கள்அவர்கள்  
கலிலேயாவழியேசென்றனர்தாம்இருக்கும்  
இடத்தைமக்கள்தெரிந்துகொள்ளக்கூடாது  
என்றுஇயேசுவிரும்பினார்

உகஇயேசுதன்சீஷர்களுக்குத்தனியே  
உபதேசிக்கவிரும்பினார்அவர்களிடம்  
இயேசுமனிதகுமாரன்மக்களிடம்  
ஒப்படைக்கப்படுவார்அவரை

அவர்கள்கொலைசெய்வார்கள்மூன்று  
நாட்களுக்குப்பின்அவர்மரணத்தில்இருந்து  
உயிர்த்தெழுவார்என்றார்

உஉஇயேசுஎன்னபொருளில்சூறுகிறார்  
என்பதைசீஷர்கள்புரிந்துகொள்ளவில்லை  
அவர்என்னபொருள்கொள்கிறார்என்பதை

விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர்  
யார் உயர்ந்தவர்  
(மத்18:1-5; லூ9:46-48)

<sup>18.15</sup> இயேசுவும் அவரது சீஷர்களும்  
கப்பர்நகூ முக்குச் சென்றனர் அங்கே அவர்கள்  
ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர் பிறகு இயேசு  
தன் சீஷர்களிடம் இன்று சாலையில் நீங்கள்  
எதை விவாதித்தீர்கள் என்று கேட்டார்  
<sup>18.16</sup> ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை  
ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார்  
மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம்  
செய்தனர்

<sup>18.17</sup> ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்து கொண்டு  
பன்னிரண்டு சீஷர்களையும் அருகில்  
அழைத்தார் அவர்களிடம் இயேசு எவனாவது  
மிக முக்கியமானவனாக விரும்பினால்  
அவன் தன்னை விட மற்ற அனைவரையும்  
மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன்  
அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க  
வேண்டும் என்றார்

<sup>18.18</sup> பிறகு இயேசு ஒரு குழந்தையைத்  
தூக்கினார் சீஷர்கள் முன்பு அக்குழந்தையை  
நிறுத்தினார் தன்கைகளால் குழந்தையைத்  
தாங்கியபடி

<sup>18.19</sup> இத்தகைய குழந்தைகளை என்பெயரில்  
ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும் என்னையும்  
ஏற்றுக்கொண்டவனாகிறான் என்னை  
ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை  
அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்



என்றார்

இயேசுவைச் சேர்ந்தவன்யார்  
(லூ9:49-50)

௩௮ பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து  
போதகரே உங்கள் பெயரைப் பயன்படுத்தி  
ஒருவன் பிசாசைத் துரத்திக் கொண்டிருப்பதை  
நாங்கள் பார்த்தோம் அவன் நம்மைச்  
சார்ந்தவன் அல்ல நம் மவர்களில் ஒருவனும்  
அல்ல எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச்  
சொன்னோம் என்றான்

௩௯ இயேசுவோ அவனை நிறுத்தாதீர்கள்  
எவ்வொருவன் என்பெயரைப் பயன்படுத்தி  
வல்லமையான செயல்களைச் செய்கிறானோ  
அவன் எனக்கு எதிராகத்தீயவற்றைச்  
செய்யமாட்டான்

௪௦ எனக்கு எதிராகத்தீமை செய்யாதவன்  
எனக்கு வேண்டியவன்

௪௧ நான் உங்களுக்கு உண்மையைக்  
கூறுகிறேன் நீங்கள் கிறிஸ்துவைச்  
சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது  
ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக்  
குடிக்கத்தண்ணீர் தருவானேயானால்  
அவன் அதற்குரிய பலனை அடையாமல்  
போகமாட்டான்

பாவத்திற்குக்காரணமானவர்களை  
இயேசு எச்சரித்தல்  
(மத் 18:6-9; லூ 17:1-2)

௪௨ இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என்  
மீது நம்பிக்கை வைத்ததினால் இவர்களைப்

பாவத்திற்குவழிநடத்தும்எவனுக்கும்  
 பெருங்கேடுவரும்அத்தகையவனின்  
 கழுத்தில்எந்திரக்கல்லைக்கட்டிநடுக்கடலில்  
 மூழ்கடிப்பதுநல்லதாகஇருக்கும்  
 சந<sup>௩</sup>உங்கள்கைகளில்ஒன்றுநீங்கள்பாவம்  
 செய்யக்காரணமாகஇருக்குமானால்  
 அதனைவெட்டிஎறியுங்கள்உன்உயிரை  
 எப்போதைக்கும்இழப்பதைவிடஉன்  
 சரீரத்தின்ஒருபகுதியைஇழப்பது  
 பரவாயில்லைஇரண்டுகையோடு  
 நரகத்துக்குப்போவதைவிடஇதுநல்லது  
 அங்குநெருப்புஅடங்காமல்எரியும்  
 சச\*

சரு<sup>௩</sup>உன்கால்நீபாவம்செய்யக்காரணமானால்  
 அதனைவெட்டிப்போடுநீஉன்வாழ்க்கையை  
 இழந்துபோவதைவிடகாலைமட்டும்  
 இழப்பதுபரவாயில்லைஇரண்டு  
 கால்களோடுநரகத்துக்குப்போவதைவிடஇது  
 பரவாயில்லை

சக<sup>௩</sup>†

சஎ<sup>௩</sup>உனதுகண்நீபாவம்செய்யக்  
 காரணமானால்அதனைப்பிடுங்கிப்போடு  
 உனதுவாழ்வுமுழுவதையும்இழப்பதைவிட  
 ஒருகண்ணைஉடையவனாய்இருப்பது  
 பரவாயில்லைஇரண்டுகண்ணுடையவனாய்  
 நரகத்தில்தள்ளப்படுவதைவிடஒரு

\* **சசச**சிலகிரேக்கமாற்குபிரதிகளில்44வதுவாக்கியமுள்ளது  
 அது48வதுவாக்கியம்போன்றுள்ளது † **சசச**சிலகிரேக்க  
 மாற்குபிரதிகளில்46வதுவாக்கியம்உள்ளதுஅது48வதுவாக்கியம்  
 போன்றுள்ளது

கண்ணை உடையவனாய்தேவனுடைய  
 இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை  
<sup>௪௮</sup>நரகத்தில் மனிதரை சாப்பிடும்  
 புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை அங்கே  
 நெருப்பானது எப்போதும் அணையாமல்  
 எரிந்து கொண்டிருக்கும்  
<sup>௪௯</sup>ஒவ்வொருவரும் நெருப்பால்  
 தண்டிக்கப்படுவார்கள்  
<sup>௫௦</sup>உப்பு நல்லது தான் ஆனால் உப்பு தனது  
 சுவையை இழந்து போனால் நீண்டும்  
 அச்சுவையை அதில் ஊட்ட முடியாது அதனால்  
 நல்ல குணமுடையவர்களாய் இருங்கள்  
 ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்  
 என்றார்

## ௧௦

விவாகரத்து பற்றிய போதனை  
 (மத் 19:1-12)

<sup>௧</sup>பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு  
 வெளியேறினார் அவர் யோர்தான் ஆற்றைக்  
 கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார் அங்கு  
 ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள்  
 வழக்கம்போல இயேசு அவர்களுக்குப்  
 போதனை செய்தார்  
<sup>௨</sup>சில பரிசேயர்கள் இயேசு விடம் வந்தார்கள்  
 அவர்கள் இயேசுவைத் தவறாக ஏதாவது  
 பேசவைக்க முயன்றார்கள் அவர்கள் அவரிடம்  
 ஒருவன் தன் மனைவியை விவாகரத்து  
 செய்வது சரியா என்று கேட்டனர்  
<sup>௩</sup>அதற்கு இயேசு அவர்களிடம் மோசே

உங்களிடம்என்னசெய்யுமாறுகட்டளை  
 இட்டார்என்றுகேட்டார்  
 ௪ பரிசேயர்களோஒருவன்விவாகரத்துக்கான  
 சான்றிதழைஎழுதிஅதன்மூலம்தன்  
 மனைவியைவிவாகரத்துசெய்யலாம்என்று  
 மோசேஅனுமதித்துஇருக்கிறார்என்றனர்  
 ௫ அவர்களிடம்இயேசுமோசேஉங்களுக்காக  
 அவ்வாறுஎழுதிஇருக்கிறார்ஏனென்றால்  
 நீங்கள்தேவனின்போதனைகளை  
 ஏற்றுக்கொள்ளமறுத்துவிட்டீர்கள்  
 ௬ ஆனால்தேவன்உலகைப்படைக்கும்போது  
 அவர்மக்களைஆண்என்றும்பெண்என்றும்  
 படைத்தார்  
 ௭ அதனால்தான்ஒருவன்தன்தாயையும்  
 தந்தையையும்விட்டுவிட்டுமனைவியோடு  
 சேர்ந்துகொள்கிறான்  
 ௮ இருவரும்ஒருவர்ஆகிவிடுகிறார்கள்  
 எனவேஅவர்கள்இருவராயில்லாமல்  
 ஒருவராகிவிடுகின்றனர்\*  
 ௯ தேவன்அந்தஇருவரையும்ஒன்று  
 சேர்த்துவிடுகிறார்எனவேஎவரும்  
 அவர்களைப்பிரிக்கக்கூடாதுஎன்றார்  
 ௧௦ பிறகுஇயேசுவும்சீஷர்களும்அந்தவீட்டில்  
 தனியேஇருந்தனர்அப்போதுசீஷர்கள்  
 இயேசுவிடம்மீண்டும்விவாகரத்துபற்றிய  
 கேள்வியைக்கேட்டனர்  
 ௧௧ அதற்குஇயேசுஎவனொருவன்தன்

\* ௧௦௮ஆதி2:24-ல்இருந்துஎடுக்கப்பட்டுள்ளது

மனைவியைவிவாகரத்துசெய்துவிட்டு  
 இன்னொருபெண்ணைமணந்து  
 கொள்கிறானோ அவன்தன்மனைவிக்கு  
 எதிரானபாவியாகிறான் அத்துடன்  
 விபசாரமாகியபாவத்துக்கும் ஆளாகிறான்  
 ௧௨ இதுபோலவேதன்கணவனை  
 விவாகரத்துசெய்துவிட்டு இன்னொருவனை  
 மணந்துகொள்கிறபெண்ணும் விபசாரம்  
 செய்யும்பாவியாகிறாள் என்றார்

குழந்தைகளும் இயேசுவும்  
 (மத் 19:13-15; லூ 18:15-17)

௧௩ மக்கள்தம்சிறுகுழந்தைகளை இயேசு  
 தொடுவதற்காகக்கொண்டுவந்தனர் ஆனால்  
 இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக்  
 கொண்டுவரவேண்டாம் என்று தடுத்தனர்  
 ௧௪ இதனை இயேசு கவனித்தார் சிறுவர்  
 தம்மிடம் வருகிறதை சீஷர்கள் தடை  
 செய்தது அவருக்கு பிரியமில்லை எனவே  
 அவர்களிடம் குழந்தைகள் என்னிடம்  
 வருவதை அனுமதியுங்கள் அவர்களைத்  
 தடுத்து நிறுத்தாதீர்கள் ஏனென்றால்  
 தேவனுடைய இராஜ்யம் குழந்தைகளைப்  
 போன்றவர்களுக்குரியது

௧௫ நான் உங்களுக்கு உண்மையைக்  
 கூறுகிறேன் குழந்தைகள் எதையும்  
 ஏற்றுக்கொள்வதைப் போன்று  
 நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை  
 ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நீங்கள்  
 அதற்குள் நுழைய முடியாது என்றார்

௧௬பிறகுஇயேசுகுழந்தைகளைக்கைகளால்  
அணைத்துக்கொண்டார்இயேசுஅவர்கள்மீது  
கைகளைவைத்துஆசீர்வாதமும்செய்தார்

பணக்காரனும்இயேசுவும்

(மத்19:16-30;லூ18:18-30)

௧௭இயேசுஅவ்விடத்திலிருந்துபுறப்பட  
ஆரம்பித்தார்அப்போதுஒருமனிதன்ஓடி  
வந்துஅவருக்குமுன்னால்முழங்காலிட்டு  
வணங்கினான்அவன்நல்லபோதகரே  
நான்நித்தியவாழ்வைப்பெறஎன்ன  
செய்யவேண்டும்என்றுகேட்டான்

௧௮அதற்குஇயேசுஎன்னைநீநல்லவர்என்று  
ஏன்அழைக்கிறாய்தேவன்மட்டுமேநல்லவர்

௧௯ஆனால்உனதுவினாவுக்கு

விடையளிக்கிறேன்நீஎவரையும்கொலை  
செய்யாமல்இருப்பாயாகவிபச்சாரம்  
செய்யாமல்இருப்பாயாககளவுசெய்யாமல்  
இருப்பாயாகபொய்சாட்சிசொல்லாமல்  
இருப்பாயாகநீஉன் தந்தையையும் தாயையும்  
மரியாதைசெய்வாயாக\*என்றுகட்டளைகள்  
சொல்வதுஉனக்குத்தெரியுமாஎன்றுகேட்டார்  
௨௦அதற்குஅந்தமனிதன்போதகரே  
நான்குழந்தைப்பருவத்தில்இருந்தே  
இக்கட்டளைகளுக்குக்கீழ்ப்படிந்து  
வருகிறேன்என்றான்

௨௧இயேசுஅவனைக்கவனித்தார்

இயேசுவுக்குஅவன்மீதுஅன்புபிறந்தது

\* ௧௦௧௯யாத்20:12-16-ல்இருந்துஎடுக்கப்பட்டுள்ளது

இயேசுவனிடம்நீசெய்வதற்குஉரிய  
காரியம்இன்னும்ஒன்றுஉள்ளதுநீ  
போய்உனக்குஉரியவற்றையெல்லாம்  
விற்றுவிடுஅப்பணத்தைஏழைமக்களுக்குக்  
கொடுஉனக்குப்பரலோகத்தில்நிச்சயம்  
பொக்கிஷமிருக்கும்பிறகுஎன்னைப்  
பின்பற்றிவா என்றார்

௨௨ இயேசுவற்றைச்சொன்னதும்அந்த  
மனிதன்மிகவும்வருத்தப்பட்டுஅப்புறம்  
போனான்அவனதுவருத்தத்துக்குக்காரணம்  
அவன்பெருஞ்செல்வந்தனாய்இருந்ததுதான்  
அதோடுஅச்செல்வத்தைப்பாதுகாக்கவும்  
நினைத்ததுதான்

௨௩ பிறகுஇயேசுசுற்றிலும்பார்த்துதன்  
சீஷர்களிடம்ஒருபணக்காரன் தேவனுடைய  
இராஜ்யத்துக்குள்நுழைவதுமிகவும்  
கடினமானஒன்றுஎன்றார்

௨௪ இயேசுசொன்னதைக்குறித்துசீஷர்கள்  
அதிசயப்பட்டார்கள்இயேசுமீண்டும்என்  
பிள்ளைகளேதேவனுடையஇராஜ்யத்துக்குள்  
நுழைவதுகடினமானது

௨௫ அதிலும்தேவனுடையஇராஜ்யத்துக்குள்  
ஒருபணக்காரன்நுழைவதுமிகவும்  
கடினமானதுஇதைவிடஊசியின்காதிற்குள்  
ஒருஒட்டகம்எளிதாகநுழைந்துவிடும்என்றார்

௨௬ சீஷர்கள்பெரிதும்அதிசயப்பட்டார்கள்  
அவர்கள்தங்களுக்குள்பிறகுயார்  
இரட்சிக்கப்படுவார்என்றுகேட்டனர்

௨௭ இயேசுதன்சீஷர்களைப்பார்த்துமக்கள்

தங்களால்எதுவும்செய்துகொள்ளஇயலாது  
அதுதேவனிடமிருந்துதான்வரவேண்டும்  
தேவனேஎல்லாவற்றையும்செய்யவல்லவர்  
என்றார்

௨௮பேதுருஇயேசுவைப்பார்த்துநாங்கள்  
எல்லாவற்றையும்விட்டுவிட்டுஉங்களைப்  
பின்தொடர்ந்துவந்திருக்கிறோம்என்றான்  
௨௯இயேசுநான்உங்களுக்குஉண்மையைக்  
கூறுகிறேன்எவன்ஒருவன்தனதுவீட்டையும்  
சகோதரர்களையும்சகோதரிகளையும்  
தந்தையையும்தாயையும்குழந்தைகளையும்  
பண்ணைகளையும்எனக்காகவும்  
நற்செய்திக்காகவும்தியாகம்செய்கிறானோ  
௩௦ அவனுக்குஅவன்விட்டதைவிடநூறுமடங்கு  
கிடைக்கும்இங்கேஇந்தஉலகத்தில்அவன்  
மிகுதியானவீடுகளையும்சகோதரர்களையும்  
சகோதரிகளையும்தாயார்களையும்  
குழந்தைகளையும்பண்ணைகளையும்  
பெறுவான்அதோடுபலதுன்பங்களையும்  
அடைவான்ஆனால்அவன்நித்தியவாழ்வு  
என்னும்பரிசினைவரப்போகும்உலகில்  
பெறுவான்

௩௧ இப்போதுமிகஉயர்ந்தஇடத்தில்உள்ளபலர்  
எதிர்காலத்தில்மிகத்தாழ்ந்தஇடத்துக்குச்  
செல்வர்மிகத்தாழ்ந்தஇடத்திலுள்ளபலர்மிக  
உயர்ந்தஇடத்துக்குச்செல்வர்என்றார்  
மீண்டும்தன்மரணத்தைப்பற்றிப்பேசுதல்  
(மத்20:17-19;லூ18:31-34)

௩௨ இயேசுவும்அவரோடுஇருந்தமக்களும்



அங்கிருந்துஎருசலேமுக்குப்போகும்  
பாதையில்இருந்தனர் அவர்களுக்குத்  
தலைமையேற்றுஇயேசுஅழைத்துச்சென்றார்  
இயேசுவின்சீஷர்கள்இதைக்குறித்து  
ஆச்சரியப்பட்டார்கள்ஆனால்அவர்பின்னால்  
போனமக்களோ அச்சப்பட்டனர்மீண்டும்  
இயேசுதன்பன்னிரண்டுசீஷர்களைக்  
கூட்டிஅவர்களோடுதனியாகப்பேசினார்  
எருசலேமில்அவருக்குஎன்னநடக்கும்  
என்பதைப்பற்றிக்கூறினார்

<sup>௩௩</sup>நாம்எருசலேமுக்குபோய்க்  
கொண்டுஇருக்கிறோம்மனிதகுமாரன்  
அங்கேதலைமைஆசாரியர்களிடமும்  
வேதபாரகர்களிடமும்ஒப்படைக்கப்படுவார்  
அவர்கள்மனிதகுமாரன்சாகவேண்டும்என்று  
தீர்ப்பளிப்பர்அவர்கள்மனிதகுமாரனை  
யூதரல்லாதவர்களிடம்ஒப்படைப்பார்கள்  
<sup>௩௪</sup>அவர்கள்அவரைக்குறித்துநகைப்பர்  
அவர்மீதுகாறிஉமிழ்வார்கள்வாரினால்  
அடிப்பார்கள்கொலைசெய்வார்கள்அவரோ  
மரணமடைந்துமூன்றாம்நாள்உயிரோடு  
எழுவார்என்றார்

சிறப்புச்சலுகைகேட்டவர்கள்

(மத்20:20-28)

<sup>௩௫</sup>பிறகுசெபெதேயுவின்மகன்களாகிய  
யாக்கோபும்யோவானும்இயேசுவிடம்  
வந்தார்கள்அவர்கள்போதகரேநீங்கள்  
எங்களுக்குகஏதேனும்செய்யவேண்டும்  
என்றுநாங்கள்விரும்புகிறோம்என்றனர்

௩௬ அவர்களிடம்இயேசுநான்உங்களுக்காக  
என்னசெய்யவேண்டும்என்றுநீங்கள்  
விரும்புகிறீர்கள்எனக்கேட்டார்

௩௭ உங்கள்இராஜ்யத்தில்உங்களுக்கென்று  
மகிமைஉள்ளதுஎங்களில்ஒருவர்உங்கள்  
வலதுபக்கத்திலும்இன்னும்ஒருவர்இடது  
பக்கத்திலும்இருக்கவாய்ப்புத்தரவேண்டும்  
என்றனர்

௩௮ அதற்குஇயேசுநீங்கள்என்னகேட்கிறீர்கள்  
என்பதுஉங்களுக்குப்புரியவில்லைநான்  
ஏற்கப்போகும்பாடுகளைஉங்களால்  
ஏற்றுக்கொள்ளமுடியுமாநான்ஞானஸ்நானம்  
பெறும்விதத்திலேயேநீங்களும்  
பெற்றுக்கொள்ளமுடியுமாஎன்றுகேட்டார்

௩௯ அவர்கள்ஆமாம்எங்களால்முடியும்  
என்றனர்இயேசுஅவர்களிடம்நான்  
படப்போகும்துன்பங்களைஎல்லாம்  
நீங்களும்படவேண்டியதிருக்கும்நான்  
பெறப்போகும்ஞானஸ்நானத்தைநீங்களும்  
பெறவேண்டியதிருக்கும்

௪௦ எனக்குவலதுபக்கத்திலும்இடது  
பக்கத்திலும்இருக்கப்போகின்றவர்களை  
என்னால்தீர்மானிக்கமுடியாதுஅந்த  
இடத்திற்காகச்சிலர்இருக்கின்றார்கள்  
அவர்களுக்காகவேஅந்தஇடங்கள்தயார்  
செய்யப்பட்டிருக்கின்றனஎன்றார்

௪௧ ஏனையபத்துசீஷர்களும்இயேசு  
சொல்வதைக்கேட்டனர்அவர்களுக்கு  
யாக்கோபுமீதும்யோவான்மீதும்கோபம்

ஏற்பட்டது

௪௨ இயேசுதன் சீஷர்களை எல்லாம்  
தம்மிடம் அழைத்தார் அவர்களிடம் யூதர்  
அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக்  
கருதப்படுகின்றனர் இந்த ஆள்வோர்கள்தம்  
அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே  
பெரிதும் விரும்புகிறார்கள் அவர்களின்  
முக்கியத்தலைவர்கள்தம் அதிகாரத்தை  
மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும்  
விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்  
௪௩ ஆனால் நீங்கள் மேற்கொள்ளும் வழி  
இதுவாக இருக்கக் கூடாது உங்களில் ஒருவன்  
பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு  
வேலைக்காரனைப் போல மற்றவர்களுக்குச்  
சேவை செய்ய வேண்டும்

௪௪ உங்களில் ஒருவன் மிகவும்  
முக்கியஸ்தனாக விரும்பினால் அவன்  
அடிமையைப் போல உங்கள் எல்லாருக்கும்  
சேவை செய்ய வேண்டும்

௪௫ இது போலவே மனிதகுமாரன் பிறருடைய  
பணிவிடைகளைப் பெறுவதற்காக  
வரவில்லை அவர் மற்றவர்களுக்குப்  
பணிவிடை செய்யவே வந்துள்ளார் அவர்  
பல மக்களை காப்பாற்றுவதற்காகத்தான்  
உயிரைத் தர வந்துள்ளார் என்றார்

குருடன் குணமாக்கப்படுதல்

(மத் 20:29-34; லூ 18:35-43)

௪௬ பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு  
வந்தனர் இயேசு அந்த நகரத்தையும்

விட்டுத்தன்சீஷர்களோடும்மற்றசில  
 மக்களோடும்வெளியேறினார்பர்திமேயு  
 எனப்படும்(திமேயுவின்ககன்ஒருகருடன்  
 சாலையோரத்தில்அமர்ந்திருந்தான்அவன்  
 பிச்சைக்கேட்டுக்கொண்டிருந்தான்  
 ௪௭நாசரேத்தனரைச்சேர்ந்தஇயேசு  
 வந்துகொண்டிருப்பதைஅறிந்துசத்தமிட  
 ஆரம்பித்தான்அவன்தாவீதின்சுமாரனாகிய  
 இயேசுவேஎனக்குஉதவிசெய்யும்என்றான்  
 ௪௮பலமக்கள்அவனைப்பேசாமலிருக்கும்படி  
 அதட்டினார்கள்ஆனால்அந்தக்குருடன்  
 இன்னும்சத்தமாகதாவீதின்சுமாரனைஎனக்கு  
 உதவிசெய்யும்என்றான்  
 ௪௯அவ்விடத்தில்இயேசுஅந்தமனிதனை  
 இங்கேவரச்சொல்லுங்கள்என்றார்  
 எனவேஅவர்கள்அக்குருடனைஅழைத்தனர்  
 அவர்கள்மகிழ்ச்சியாய்இருளமுந்துவாஇயேசு  
 உன்னைஅழைக்கிறார்என்றனர்  
 ௫௦அக்குருடன்விரைவாகஎழுந்தான்அவன்  
 தன்மேலாடையைஅவ்விடத்தில்எறிந்துவிட்டு  
 இயேசுவினருகில்சென்றான்  
 ௫௧இயேசுஅவனிடம்நான்உனக்காகஎன்ன  
 செய்யவேண்டும்என்றுநீவிரும்புகிறாய்எனக்  
 கேட்டார்  
 அதற்குஅக்குருடன்போதகரேநான்மீண்டும்  
 பார்வைபெறவேண்டும்என்றான்  
 ௫௨போதீகுணமானாய்ஏனெனில்நீ  
 விசுவாசத்தோடுஇருந்தாய்என்றுஇயேசு  
 சொன்னார்அதனால்அவன்பார்வை

பெற்றான் அவன்இயேசுவைப்பின்தொடர்ந்து  
போனான்

## கக

எருசலேமக்குள்இயேசுநுழைதல்  
(மத்21:1-11;லூ19:28-40;யோவான்12:12-19)

<sup>௧</sup>இயேசுவும்அவரதுசீஷர்களும்எருசலேமை  
அடைந்தனர்அவர்கள்ஒலிவமலையில்  
உள்ளபெத்பகேபெத்தானியாளன்னும்  
நகரங்களுக்குஅருகில்வந்தனர்அங்கே  
இயேசுஇரண்டுசீஷர்களைஅனுப்பிச்  
சிலவற்றைச்செய்யச்சொன்னார்  
<sup>௨</sup>இயேசுநீங்கள்பார்க்கிறதிரேயுள்ள  
ஊருக்குள்செல்லுங்கள்உள்ளேநுழைந்ததும்  
ஓர்இளம்கழுதைகட்டப்பட்டிருப்பதைக்  
காண்பீர்கள்இதுவரைஎவராலும்சவாரி  
செய்யப்படாதகழுதைஅதுஅதைஅவிழ்த்து  
இங்கேகொண்டுவாருங்கள்  
<sup>௩</sup>யாராவதுஉங்களிடம்எதற்காகஇதனைக்  
கொண்டுபோகிறீர்கள்என்றுகேட்டால்  
அவர்களிடம்ஆண்டவருக்குஇது  
தேவைப்படுகிறதுஅவர்இதனைவிரைவில்  
திருப்பிஅனுப்புவார்என்றுசொல்லுங்கள்  
என்றார்  
<sup>௪</sup>சீஷர்கள்நகரத்துக்குள்நுழைந்தனர்ஒரு  
வீட்டுக்குவெளியேசாலைஓரத்தில்ஓர்இளம்  
கழுதைகட்டிவைக்கப்பட்டிருந்ததுசீஷர்கள்  
அதனைஅவிழ்த்தார்கள்  
<sup>௫</sup>அங்குநின்றுகொண்டிருந்தசிலர்இதனைப்  
பார்த்தனர்என்னசெய்கிறீர்கள்ஏன்

கழுதையை அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டனர்  
 கூஇயேசு சொன்னபடி அவர்கள் பதில்  
 சொன்னார்கள் அவர்கள் கழுதையை  
 அழைத்துச் செல்ல அனுமதித்தனர்  
 எசீஷர்கள் கழுதையை இயேசு விடம் கொண்டு  
 வந்தனர் அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை  
 கழுதையின் மேல் விரித்தனர் இயேசு அதன்  
 மேல் உட்கார்ந்தார்

அஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச்  
 சாலையில் விரித்து இயேசு வைவரவேற்றனர்  
 இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி  
 அவற்றைச் சாலையில் பரப்பினர்  
 கூசிலர் இயேசு விற்கு முன்னால் நடந்து  
 சென்றனர் சிலர் இயேசு விற்குப்பின்னால்  
 சென்றனர்

அவரைப் புகழுங்கள்  
 கர்த்தரின் பெயரால் வருகிறவர்  
 ஆசீர்வதிக்கப்பட்டவர் சங்கீதம் 118:25-26

க<sup>0</sup>தமது தந்தையான தாவீதின் இராஜ்யம்  
 தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக  
 அந்த இராஜ்யம் வந்து கொண்டிருக்கிறது  
 பரலோகத்தில் உள்ள தேவனைப்  
 போற்றுவோம்

என்று அவர்கள் சத்தமிட்டனர்  
 கூ<sup>க</sup>எருசலேமுக்குள் சென்று அங்குள்ள  
 தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார்  
 தேவாலயத்தில் எல்லாவற்றையும்  
 இயேசு பார்த்தார் ஆனால் ஏற்கெனவே  
 நேரமாகி விட்டிருந்தது ஆகையால் இயேசு

அங்கிருந்துபெத்தானியாவுக்குதன்  
 பன்னிரண்டுசீஷர்களோடுசென்றார்  
 அத்திமரம்பட்டுப்போவதைஇயேசு  
 அறிவித்தல்  
 (மத்21:18-19)

கஉ மறுநாள் அவர்கள்பெத்தானியாவை  
 விட்டுப்புறப்பட்டனர் அவருக்குப்பசித்தது  
 கரு இயேசுஇலைகள்நிறைந்தஅத்திமரம்  
 ஒன்றைப்பார்த்தார் அவர் அதனருகில்  
 சென்றுஏதேனும்பழங்கள்உள்ளனவாஎன்று  
 கவனித்தார் அதில்பழங்கள்ஏதுமில்லை  
 வெறும்இலைகளேஇருந்தன அதுகனி  
 கொடுப்பதற்குஉரியசரியானகாலம்இல்லை  
 கச ஆகையால்இயேசுஅத்திமரத்திடம்  
 இனிமக்கள்யாரும்உன்னிடமிருந்துஒரு  
 போதும்பழத்தைத்தின்னமாட்டார்கள்  
 என்றார்இயேசுசொன்னதைசீஷர்களும்  
 கேட்டுக்கொண்டிருந்தனர்

தேவாலயத்தில்இயேசு

(மத்21:12-17; லூ19:45-48; யோவான்2:13-22)

கரு அவர்கள்எருசலேமைஅடைந்தனர்  
 அவர்தேவாலயத்திற்குள்நுழைந்தார்  
 அங்கேபொருள்களைவிற்பதுக்கொண்டும்  
 வாங்கிக்கொண்டும்இருந்தமக்களை  
 இயேசுவிரட்டினார்பலவிதபணங்களை  
 மாற்றிக்கொடுத்துக்கொண்டிருந்தவர்களின்  
 பலகைகளைத்தலைகீழாகக்கவிழ்த்துப்  
 போட்டார்புறாக்கள்வைத்திருந்த  
 பலகைகளையும்அப்புறப்படுத்தினார்

க௬ ஒருவரையும் தேவாலயத்தின் வழியே  
 பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு  
 அனுமதிக்க மறுத்தார்  
 க௭ பிறகு இயேசு மக்களுக்குப் போதனை  
 செய்ய ஆரம்பித்தார் எனது வீடு எல்லா  
 மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என  
 அழைக்கப்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது\*  
 ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் திருடர்கள்  
 ஒளியும் இடமாக மாற்றுகிறீர்கள்\* என்றார்  
 க௮ தலைமை ஆசாரியர்களும்  
 வேதபாசகர்களும் இவற்றைக் கேட்டனர்  
 அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு  
 வழி தேடினர் மக்கள் அனைவரும் இயேசுவின்  
 போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து  
 அவர்கள் அச்சப்பட்டனர்  
 க௯ அன்று இரவு இயேசுவும் அவரது சீஷர்களும்  
 அந்நகரத்தை விட்டு வெளியேறினர்

விசுவாசத்தின் வல்லமை  
 (மத் 21:20-22)

௨௦ மறுநாள் காலையில் இயேசு தனது  
 சீஷர்களோடு நடந்து கொண்டிருந்தார் முந்தின  
 நாள் இயேசு சபித்த அத்திமரத்தை அவர்கள்  
 பார்த்தனர் அம்மரம் செத்து காய்ந்து வேரும்  
 உலர்ந்து போய் இருந்தது  
 ௨௧ பேதுரு அம்மரத்தைப் பற்றி நினைவு கூர்ந்து  
 இயேசு விடம் போதகரே பாருங்கள் நேற்று  
 இம்மரம் பட்டுப் போகுமாறு சொன்னீர்கள்

\* ககக௭ ஏசாயா 56:7-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது \* ககக௭  
 எரேமியா 7:11-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது



இன்றுஇதுஉலர்ந்துஇறந்துவிட்டதுஎன்றான்  
 ௨௨ அதற்குஇயேசுதேவனிடம்விசுவாசம்  
 வைத்திருங்கள்

௨௩ நான்உங்களுக்குஉண்மையைக்  
 கூறுகிறேன்மலையேபோபோய்க்  
 கடலில்விழுஎன்றுஉங்களால்மலைக்கு  
 ஆணையிடமுடியும்உங்கள்மனதில்சந்தேகம்  
 இல்லாதிருந்தால்நீங்கள்சொல்வது  
 நடக்கும்என்கிறவிசுவாசம்உங்களுக்கு  
 இருக்குமானால்தேவன்உங்களுக்காக  
 அவற்றைச்செய்வார்

௨௪ ஆகையால்உங்கள்பிரார்த்தனையின்போது  
 தேவனிடம்காரியங்களைக்கேளுங்கள்  
 அவற்றைக்கிடைக்கப்பெற்றோம்என்று  
 நீங்கள்நம்பினால்அவைஉங்களுக்கு  
 உரியதாகும்

௨௫ நீங்கள்பிரார்த்தனைசெய்யும்போது  
 ஏதாவதுஒன்றைக்குறித்துநீங்கள்  
 யாரிடமாவதுகோபம்கொண்டிருப்பது  
 நினைவில்வந்தால்அவர்களைமன்னித்து  
 விடுங்கள்நீங்கள்இதைச்செய்தால்  
 பரலோகத்தில்இருக்கிறஉங்கள்பிதாவும்  
 உங்களதுதவறுகளைமன்னித்துவிடுவார்  
 என்றார்

௨௬\*

\* **கக௨௬** சிலபழையகிரேக்கப்பிரதிகளில் 26வதுவாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்காவிட்டால் பரலோகத்தில் உள்ள உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்

இயேசுவின் அதிகாரத்தை சந்தேகித்தல்  
(மத் 21:23-27; லூ 20:1-8)

௨௭ இயேசுவும் சீஷர்களும் மீண்டும்  
எருசலேமுக்குச் சென்றார்கள் அவர்  
தேவாலயத்திற்குள் நடந்து கொண்டிருந்தார்  
தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும்  
மூத்த யூதத்தலைவர்களும் இயேசுவிடம்  
வந்தனர்

௨௮ அவரிடம் எங்களுக்குச் சொல்  
இவற்றையெல்லாம் செய்ய நீ எங்கிருந்து  
அதிகாரம் பெற்றாய் யார் உனக்கு இந்த  
அதிகாரத்தைக் கொடுத்தது என்று கேட்டனர்

௨௯ அதற்கு இயேசு நான் உங்களிடம் ஒரு  
கேள்வியைக் கேட்கிறேன் எனக்குப் பதில்  
சொல்லுங்கள் பிறகு நான் யாருடைய  
அதிகாரத்தால் இவற்றையெல்லாம்  
செய்கிறேன் என்பதைக் கூறுகிறேன்

௩௦ யோவான் ஸ்நானகன் ஞான ஸ்நானம்  
கொடுத்த போது அந்த அதிகாரம் அவனுக்கு  
தேவனிடமிருந்து வந்ததா அல்லது  
மனிதனிடமிருந்து வந்ததா எனக்குப் பதில்  
சொல்லுங்கள் என்றார்

௩௧ யூதத்தலைவர்கள் இயேசுவின்  
கேள்வியைப் பற்றி தங்களுக்குள்  
பேசிக்கொண்டனர் அவர்கள் நாம் இவனிடம்  
யோவான் தேவனிடமிருந்து அதிகாரத்தைப்  
பெற்றுக் கொண்டதாகச் சொன்னால், நம்மிடம்  
இவன்பிறகு ஏன் யோவான் மீது நம்பிக்கை  
வைக்கவில்லை என்று கேட்பான்

௩௨ மனிதனிடமிருந்துவந்ததுஎன்று  
 சொல்வோமானால்பின்னர்மக்கள்நம்மீது  
 கோபம்கொள்வர்(யூதத்தலைவர்கள்  
 மக்களுக்குஎப்போதும்பயந்தனர்  
 ஏனென்றால்அனைத்துமக்களும்யோவானை  
 உண்மையில்ஒருதீர்க்கதரிசிஎன்றுநம்பினர்  
 என்றுதங்களுக்குள்பேசிக்கொண்டனர்  
 ௩௩ ஆகையால்அவர்கள்இயேசுவிடம்  
 எங்களுக்குப்பதில்தெரியாதுஎன்றனர்  
 இயேசுவும்அப்படியானால்நானும்யார்  
 அதிகாரத்தால்இதனைச்செய்கிறேன்  
 என்பதைச்சொல்லமாட்டேன்என்றார்

## ௧௨

திராட்சைத்தோட்டஉவமை  
 (மத்21:33-46;லூ20:9-19)

௧ மக்களுக்குப்போதிக்கஇயேசு  
 உவமைகளைப்பயன்படுத்தினார்  
 ஒருவன்தன்தோட்டத்தில்திராட்சை  
 பயிரிட்டான்அவன்வயலைச்சுற்றிமதில்சுவர்  
 எழுப்பினான்திராட்சைஇரசம்உருவாக்க  
 ஒருகுழியைத்தோண்டினான்பிறகுஅவன்  
 ஒருகோபுரத்தையும்கட்டினான்அவன்  
 அத்தோட்டத்தைச்சிலவிவசாயிகளுக்குக்  
 குத்தகைக்குவிட்டான்பிறகுஅவன்வேறு  
 தேசத்திற்குப்போய்விட்டான்  
 ௨ பின்னர்திராட்சைப்பழம்பறிப்பதற்கான  
 காலம்வந்ததுதிராட்சைத்தோட்டத்திலுள்ள  
 பழத்தின்குத்தகைப்பங்கைவாங்கிவருமாறு  
 தோட்டக்காரன்ஒருவேலையானைஅனுப்பி

வைத்தான்

௩ ஆனால்விவசாயிகள் அவனைப்பிடித்துக்  
கட்டிவைத்து அடித்துவெறுங்கையோடு  
அனுப்பினர்

௪ பின்புவேறொருவேலையானைத்  
தோட்டக்காரன் அனுப்பினான் அந்த  
விவசாயிகள் அவனைத்தலையில் அடித்தனர்  
அவர்கள் அவனுக்கு அவமரியாதை செய்தனர்  
௫ அதனால்தோட்டக்காரன்மேலும்ஒரு  
வேலைக்காரனை அனுப்பிவைத்தான்  
அந்தவிவசாயிகள் அவனைக்கொன்று  
போட்டார்கள் அந்தத்தோட்டக்காரன்மேலும்  
பலவேலைக்காரர்களைவிவசாயிகளிடம்  
அனுப்பிவைத்தான்விவசாயிகளோ  
அவர்களில்சிலரை அடித்தும்சிலரைக்  
கொன்றும்போட்டார்கள்

௬ அந்தத்தோட்டக்காரனிடம்மேலும்ஒரேஒரு  
ஆளே இருந்தான் அவன்தான் அவனதுமகன்  
அவன்தன்மகனைப்பெரிதும்நேசித்தான்  
எனினும் அவன்மகனைவிவசாயிகளிடம்  
அனுப்பமுடிவுசெய்தான்கடைசிஆளாகத்  
தன்மகனைமட்டுமே அனுப்பமுடியும்  
என்றுஎண்ணினான்என்மகனையாவது  
விவாசாயிகள்மதிப்பார்கள்என்றுநம்பினான்  
௭ ஆனால்விவசாயிகள்தங்களுக்குள்  
இவன்தான்தோட்டத்துச்சொந்தக்காரனின்  
மகன்இந்தத்தோட்டம்இவனுக்கு  
உரியதாகும்இவனைநாம்கொன்றுவிட்டால்  
இத்தோட்டம்நம்முடையதாகிவிடும்என்று

பேசிக்கொண்டனர்

அஆகையால் அந்தவிவசாயிகள் அவனது  
மகனைப்பிடித்துக்கொண்டு தோட்டத்துக்கு  
வெளியே தூக்கி எறிந்து விட்டனர்

௯ ஆகையால் தோட்டத்துச் சொந்தக்காரன்  
வேறு என்ன செய்வான் அவன் தோட்டத்துக்குப்  
போய் அந்தவிவசாயிகளை எல்லாம்  
கொல்வான்பிறகு அத்தோட்டத்தை வேறு  
விவசாயிகளுக்குக் கொடுப்பான்

௧௦ உறுதியாக வேநீங்கள் இந்தவாக்கியத்தை  
வாசித்துள்ளீர்கள்

வீடுகட்டுகிறவர்கள் வேண்டாமென ஒதுக்கிய  
கல்லே வீட்டின் மூலைக்கல்லாயிற்று

௧௧ கர்த்தர் ஒருவரே இதனைச் செய்தவர் இது  
நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது **சங்கீதம்**

118:22-23

௧௨ இயேசு சொன்ன இந்த உவமையை  
யூதத்தலைவர்களும் கேட்டனர் இந்த  
உவமை தங்களைப்பற்றியது என்பதை  
அவர்கள் அறிந்து கொண்டனர் எனவே  
அவர்கள் இயேசுவைக் கைது செய்ய  
ஒருகாரணத்தைத் தேடினர் எனினும்  
அவர்களுக்கு மக்களைப்பற்றிய பயம்  
இருந்தது எனவே அவர்கள் இயேசுவை விட்டுப்  
போய் விட்டார்கள்

யூதத்தலைவர்களின் தந்திரம்

(மத் 22:15-22; லூ 20:20-26)

௧௩ பிறகு யூதத்தலைவர்கள் சில

பரிசேயர்களையும் ஏரோதியர்கள் என்னும்

குழுவில் இருந்து சிலரையும் இயேசுவிடம்  
 அனுப்பி வைத்தார்கள் ஏதாவது இயேசு  
 தவறாகப் பேசினால் அவரைப் பிடிக்க  
 வேண்டும் என்று விரும்பினர்

கசு பரிசேயர்களும் ஏரோதியர்களும்  
 இயேசுவிடம் சென்றனர் போதகரே நீங்கள்  
 ஒரு நேர்மையான மனிதர் என்று எங்களுக்குத்  
 தெரியும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்  
 என்பது பற்றி உங்களுக்கு எவ்வித அச்சமும்  
 கிடையாது அவர்கள் அனைவரும் உங்களுக்கு  
 ஒரே மாதிரி தான்தேவனின் வழியைப் பற்றிய  
 உண்மையையே நீங்கள் சொல்லிக்கொண்டு  
 வருகிறீர்கள் இராயனுக்கு வரிகொடுப்பது  
 சரியா இல்லையா என்பது பற்றி கூறுங்கள்  
 நாங்கள் வரிகொடுக்கலாமா வேண்டாமா  
 என்று கேட்டனர்

கரு அவர்களின் தந்திரத்தை இயேசு  
 அறிந்து கொண்டார் அவர் எதை எதையோ  
 சொல்லி என்னை ஏன் பிடிக்க முயற்சி  
 செய்கிறீர்கள் ஒரு வெள்ளிக்காசைக்  
 கொண்டுவாருங்கள் நான் பார்க்கவேண்டும்  
 என்றார் அவர்கள் ஒரு காசைக் கொடுத்தார்கள்  
 அவர்களிடம் இயேசு

கசு யாருடைய உருவப்படம் இந்தக்  
 காசில் உள்ளது யாருடைய பெயர் இதில்  
 எழுதப்பட்டுள்ளது என்று கேட்டார் அவர்களோ  
 அதற்கு இது இராயனுடைய படம் இதில்  
 இராயனின் பெயருள்ளது என்றனர்

கௌஇயேசுஅவர்களைப்பார்த்து  
 இராயனுக்குரியதைஇராயனுக்குக்  
 கொடுங்கள்தேவனுக்குரியதைதேவனிடம்  
 கொடுங்கள்என்றார்அந்தமக்கள்அதைக்  
 கேட்டுஆச்சரியப்பட்டார்கள்  
 சதுசேயர்களின்தந்திரம்  
 (மத்22:23-33;லூ20:27-40)

௧௮பிறகுசிலசதுசேயர்கள்இயேசுவிடம்  
 வந்தனர்(சதுசேயர்கள்என்பவர்கள்எவரும்  
 இறப்பில்இருந்துஉயிர்த்தெழீஇயலாதுஎன்று  
 நம்புகிறார்கள்)அவர்கள்இயேசுவிடம்ஒரு  
 வினாவைக்கேட்டார்கள்

௧௯போதகரேஒருவன்திருமணம்ஆகிக்  
 குழந்தைஇல்லாமல்இறந்துபோனால்  
 அவனதுசகோதரன்அவனதுமனைவியை  
 மணந்துகொள்ளலாம்என்றுமோசேஎழுதி  
 இருக்கிறார்அவர்களுக்குக்குழந்தை  
 பிறந்தால்அதுஇறந்தசகோதரனுக்கு  
 உரியதாகும்என்கிறார்

௨௦ஏழுசகோதரர்கள்இருந்தார்கள்முதல்  
 சகோதரன்மணந்துகொண்டபின்இறந்து  
 போனான்அவனுக்குப்பிள்ளைகள்இல்லை

௨௧ஆகவேஇரண்டாவதுசகோதரன்  
 அவளைமணந்துகொண்டான்அவனுக்கும்  
 குழந்தைகள்இல்லைஅவனும்  
 இறந்துவிட்டான்இதுபோலவேமூன்றாவது  
 சகோதரனுக்கும்ஏற்பட்டது

௨௨இவ்வாறேஏழுசகோதரர்களும்  
 அப்பெண்ணைமணந்துஇறந்துவிட்டனர்

யாருக்குமே அந்தப் பெண்ணோடு குழந்தை  
பிறக்கவில்லை இறுதியில் அந்தப் பெண்ணும்  
இறந்து விட்டாள்

௨௩ ஆனால் ஏழு சகோதரர்களும்

அவளை மணந்திருக்கின்றனர் ஆகவே  
மரணத்திலிருந்து மக்கள் எழும் காலத்திலே  
அந்தப் பெண் யாருடைய மனைவியாகக்  
கருதப்படுவாள் என்று கேட்டனர்

௨௪ இதற்கு இயேசு ஏன் இந்தத்தவறைச்

செய்கிறீர்கள் இதற்குக் காரணம்

வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை

நீங்கள் அறிகிறதில்லை அல்லது நீங்கள்

தேவனின் வல்லமையைத் தெரிந்து

தொள்ளவில்லை

௨௫ மரணத்தில் இருந்து எழும் மக்கள்

மத்தியில் திருமண உறவுகள் ஏதும்

இராது மக்கள் ஒருவரையொருவர்

மணந்து கொள்ள மாட்டார்கள் அனைத்து

மக்களும் பரலோகத்தில் உள்ள

தேவதூதர்களைப் போல இருப்பார்கள்

௨௬ மக்கள் மரணத்தில் இருந்து எழுவது

பற்றி தேவன் சொன்னதை நீங்கள் நிச்சயம்

வாசித்திருக்கிறீர்கள் மோசே தனது நூலில்

முட்செடீளரிந்ததைப் பற்றிச் சொல்லும் போது

தேவன் மோசேயிடம் இவ்வாறு சொல்கிறார்

நான் ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின்

தேவன் யாக்கோபின் தேவனுமாகிய

உங்கள் தேவனுமாயிருக்கிறேன்\* இவர்கள்

\* கௌ௨௪ யாத் 3:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது



உண்மையிலேயேமரித்தவர்கள் அல்லர்  
 ௨௭ அவர்உயிரோடுஇருப்பவர்களுக்கே  
 தேவனாய்இருக்கிறார்சதுசேயர்களாகிய  
 நீங்கள்தவறானவர்கள்என்றார்

மிகமுக்கியமானகட்டளைஎது

(மத்22:34-40;லூ10:25-28)

௨௮வேதபாரசர்களில்ஒருவன்இயேசுவிடம்  
 வந்தான்அவன்இயேசுவும்சதுசேயர்களும்  
 விவாதிப்பதைக்கேட்டான்இயேசு  
 அவர்களுக்குநல்லபதில்கொடுப்பதைப்  
 பார்த்தான்எனவேஅவன்இயேசுவிடம்  
 கட்டளைகளுள்எதுமிகமுக்கியமானதுஎன்று  
 கேட்டான்

௨௯ அதற்குஇயேசு இஸ்ரவேலின்மக்களே  
 கவனியுங்கள்நமதுதேவனாகியகர்த்தரே  
 உண்மையானஒரேகர்த்தர்

௩௦ நீங்கள்அவரிடம்அன்பாய்இருக்க  
 வேண்டும்அவரிடம்நீங்கள்முழுமனதோடும்  
 முழுஆத்துமாவோடும்முழுஇதயத்தோடும்  
 முழுபலத்தோடும்அன்பாய்இருக்கவேண்டும்☆  
 இதுமுதல்கட்டளை

௩௧ உங்களைநீங்கள்எந்தஅளவு  
 நேசிக்கிறீர்களோஅந்தஅளவுக்கு  
 அடுத்தவர்களையும்நேசிக்கவேண்டும்☆  
 என்பதுஇரண்டாம்கட்டளைஇவற்றைவிட  
 மிகமுக்கியமானவேறுகட்டளைகள்எதுவும்  
 இல்லைஎன்றார்

☆ கௌௌ௦௨பா6:4-5-ல்இருந்துஎடுக்கப்பட்டுள்ளது ☆ கௌௌ௧  
 லேவி19:18-ல்இருந்துஎடுக்கப்பட்டுள்ளது

௩௨ அதற்கு அந்தமனிதன்போதகரேஇது  
ஒருநல்லபதில்நீங்கள்சரியானபதிலையே  
சொல்லிஇருக்கிறீர்கள்கர்த்தர்ஒருவரேநம்  
தேவன் அவரைத்தவிரவேறுதேவன்இல்லை

௩௩ ஒருவன் தேவனைத்தன்முழுமனதோடும்  
முழுஆத்துமாவோடும்முழுபலத்தோடும்  
நேசிக்கவேண்டும்ஒருவன் தன்னை  
நேசிப்பதுபோலவேமற்றவர்களையும்  
நேசிக்கவேண்டும்இந்தக்கட்டளைகளே  
ஏனையகட்டளைகளைக்காட்டிலும்  
முக்கியமானவைஇவைதகனபலிகள்  
போன்றவற்றைவிடமிகமுக்கியமானவை  
என்றான்

௩௪ அந்தமனிதன்புத்திசாலித்தனமாகப்  
பதில்கூறுவதைஇயேசுஅறிந்துகொண்டார்  
எனவேஅவனிடம்நீதேவனின்இராஜ்யத்தை  
நெருங்கிவிட்டாய்என்றார்அதற்குப்பிறகு  
ஒருவருக்கும்இயேசுவிடம்எந்தக்கேள்வியும்  
கேட்கும்தேரியம்வரவில்லை

கிறிஸ்துதாவீதின்குமாரனா

(மத்22:41-46;லூ20:41-44)

௩௫ பின்னர்இயேசுதேவாலயத்தில்  
போதித்துக்கொண்டிருந்தார்கிறிஸ்து  
தாவீதின்குமாரன்என்றுவேதபாரசுக்கர்கள்ஏன்  
சொல்கிறார்கள்

௩௬ பரிசுத்தஆவியின்உதவியுடன்தானாக  
தாவீதுகூறுகிறார்

கர்த்தர்என்ஆண்டவரிடம்சொன்னார்நீங்கள்  
எனதுவலதுபக்கத்தில்உட்காருங்கள்

நான்உங்களுடையபகைவர்களைஉங்கள்  
ஆளுகைக்குஉட்படுத்துவேன் சங்கீதம்110:1  
௩௭ தாவீதுதானாகஅவரைஆண்டவர்  
என்றுஅழைக்கிறார் அப்படிஇருக்கக்  
கிறிஸ்துஎவ்வாறுதாவீதின்மகனாகஇருக்க  
முடியும்என்றுஇயேசுகேட்டார்ஏராளமான  
மக்கள்இயேசுசொல்வதைக்கேட்டுமனம்  
மகிழ்ந்தனர்

இயேசுயுதஆசாரியர்களைவிமர்சித்தல்  
(மத்23:1-36;லூ20:45-47)

௩௮ தொடர்ந்துஇயேசுஉபதேசித்துக்கொண்டிருந்தார்  
வேதபாரசர்களிடம்கவனமாகஇருங்கள்  
அவர்கள்மதிப்பைத்தரும்நீண்டஆடைகளை  
அணிந்துகொண்டுஅங்குமிங்கும்அலைய  
விரும்புகிறார்கள்சந்தைப்பகுதிகளில்  
மக்களிடமிருந்துமரியாதைபெற்றுக்கொள்ள  
விரும்புகின்றனர்

௩௯ ஜெபஆலயங்களில்முக்கியமான  
இருக்கைகளைப்பெறவிரும்புகின்றனர்  
விருந்துகளில்மிகமுக்கியானஇடங்களில்  
இருக்கவிரும்புகின்றனர்

௪௦ விதவைகளைஇழிவாகநடத்திஅவர்களது  
வீடுகளைத்திருடுகிறார்கள்நீண்ட  
பிரார்த்தனைசெய்துநல்லவர்கள்போல்  
தோற்றம்தருகிறார்கள்இவர்களைதேவன்  
மிகுதியாகத்தண்டிப்பார்என்றார்

கொடுப்பதின்மேன்மை  
(லூ21:1-4)

௪௧ மக்கள்தம்காணிக்கையைச்செலுத்துகிற

ஆலயகாணிக்஑ைப்பெட்டியின் அருகில்  
இயேசுஉட்கார்ந்திருந்தார்மக்கள் அதில்  
காசுகள்போடுவதைக்கவனித்தார்நிறைய  
பணக்காரர்கள்ஏராளமாகப்பணத்தைப்  
போட்டார்கள்

<sup>௪ௌ</sup>பிறகுஓர்ஏழைவிதவைவந்துஇரண்டு  
சிறியகாசுகளைப்போட்டாள்

<sup>௪௩</sup>இயேசுதனதுசீஷர்களை அழைத்தார்  
அவர்களிடம்நான்உங்களுக்குஉண்மையைச்  
சொல்கிறேன் அந்தஏழைவிதவை  
இரண்டுசிறியகாசுகளைத்தான்  
போட்டாள்உண்மையில்அவள்செல்வந்தர்  
எவரையும்விடஅதிகம்போட்டிருக்கிறாள்

<sup>௪௪</sup> அவர்களிடம்நிறையபணம்  
இருக்கிறதுஆனால்அவர்களுக்குத்  
தேவையில்லாததையேஅவர்கள்  
கொடுத்தார்கள்இவளோமிகவும்ஏழை  
அவள்தன்னிடம்உள்ளஅனைத்தையும்  
கொடுத்துவிட்டாள்அவள்கொடுத்தது  
அவளதுவாழ்க்கைக்குமிகவும்தேவையான  
ஓன்றாகும்என்றார்

## கௌ

ஆலயத்தின்எதிர்காலஅழிவு

(மத்24:1-44;லூ21:5-33)

<sup>௧</sup>இயேசுஆலயத்தைவிட்டுப்புறப்படும்போது  
அவரதுசீஷர்களில்ஒருவன்பாருங்கள்  
போதகரேபெரியபெரியகற்களோடுஇந்த  
ஆலயம்பார்க்கஎவ்வளவுஅழகாகஇருக்கிறது  
என்றுசொன்னான்

உஇயேசுவோநீஇந்தப்பெரியகட்டிடத்தைப் பார்க்கிறாய்இவையெல்லாம்ஒருகாலத்தில் அழிந்துபோகும்ஒவ்வொருகல்லும்தரையில் சிதறிப்போகும்ஒருகல்லோடுஇன்னொன்று சேராதுபோகும்என்றார்

௩பிறகுஒலிவமலையின்மேலேஓரிடத்தில் உட்கார்ந்தார்அவரோடுபேதுருயாக்கோபு யோவான்அந்திரேயாஆகியோர்இருந்தனர் அனைவரும்ஆலயத்தைப்பார்த்தனர் சீஷர்கள்இயேசுவிடம்

௪இவைஎப்போதுநடைபெறும்என்று எங்களுக்குச்சொல்லுங்கள்இவைநிகழும் காலத்தைநாம்எந்தஅடையாளங்களால் அறிந்துகொள்ளமுடியும்என்றுகேட்டனர் ௫இயேசுசீஷர்களிடம்எச்சரிக்கையாய் இருங்கள்யாரும்உங்களைஏமாற்றாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்

௬பலர்வந்துஎன்பெயரைப்பயன்படுத்துவார்கள் அவர்கள்நானேஅவர்என்பார்கள்அவர்கள் மக்களைஏமாற்றுவார்கள்

௭போரைப்பற்றியும்போர்களைப்பற்றிய செய்திகளையும்நீங்கள்கேள்விப்படுவீர்கள் பயப்படாதீர்கள்உலகமுடிவுஏற்படும்முன் இவைநிகழவேண்டும்

௮நாடுகள்ஒன்றோடுஒன்றுபோரிட்டுக்கொள்ளும் இராஜ்யங்கள்ஒன்றோடுஒன்று மோதிக்கொள்ளும்மக்களுக்குஉண்ண உணவில்லைஎன்றுசொல்லும்காலம்வரும் பல்வேறுஇடங்களில்பூமிஅதிர்ச்சிகள்

ஏற்படும்இவைஒருகுழந்தைபிறப்பதற்குமுன்  
ஏற்படும்வேதனைபோலஉருவாகும்  
<sup>கூ</sup>நீங்கள்கவனமாயிருங்கள்மக்கள்  
உங்களைக்கைதுசெய்துநியாயம்  
வழங்குவார்கள்தங்கள்ஜெபஆலயங்களில்  
உங்களை அடிப்பார்கள்நீங்கள்ஆளுநர்கள்  
முன்பும்மன்னர்களின்முன்பும்கட்டாயமாக  
நிறுத்தப்படுவீர்கள்என்னைப்பற்றி  
அவர்களிடம்நீங்கள்சொல்வீர்கள்நீங்கள்  
என்னைப்பின்பற்றுவதால்இவை  
உங்களுக்குஏற்படும்

<sup>க<sup>o</sup></sup>இவைநடைபெறுவதற்குமுன்னால்  
நற்செய்தியானதுஎல்லாமக்களுக்கும்  
பரப்பப்படும்

<sup>கக</sup>நீங்கள்சொல்லப்போவதைப்பற்றிக்  
கவலைப்படவேண்டாம்அந்தநேரத்தில்  
தேவன்பேசுக்கொடுத்தவற்றைநீங்கள்  
பேசுங்கள்உண்மையில்அவற்றைநீங்கள்  
பேசுவதில்லைஉங்கள்மூலம்பரிசுத்த  
ஆவியானவரேபேசுவார்

<sup>கஉ</sup>சகோதரர்கள்ஒருவருக்கொருவர்திராகிச்  
சாவுக்குஒப்புக்கொடுக்கப்படுவார்கள்  
பெற்றோர்தம்பிள்ளைகளுக்கு  
எதிராகிஅவர்களைமரணத்துக்கு  
ஒப்புக்கொடுப்பார்கள்பிள்ளைகள்தம்  
பெற்றோருக்குஎதிராகச்சண்டையிட்டு  
அவர்களைக்கொலைசெய்யவழி  
தேடுவார்கள்

<sup>கங்</sup>நீங்கள்என்னைப்பின்பற்றுவதால்

மக்கள் அனைவரும் உங்களை  
 வெறுப்பார்கள் இறுதிவரை உறுதியாக  
 யார் இருக்கிறார்களோ அவர்களே  
 இரட்சிக்கப்படுவார்கள்  
 கசு பேரழிவிற்கு காரணமான மோசமான  
 காரியத்தை நிற்கத்தகாத இடத்தில் நிற்க  
 நீங்கள் காண்பீர்கள்\* (இதை வாசிக்கிறவன்  
 இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள  
 வேண்டும்) அப்போது யூதேயாவில் உள்ள  
 மக்கள் அதை விட்டு மலைகளுக்கு ஓடிப்  
 போவார்கள்

கரு மக்கள் தம் நேரத்தை வீணாக்காமல்  
 எதற்காகவும் நிற்காமல் ஓடிப்போக வேண்டும்  
 எவனாவது வீட்டின் கூரைமேல் இருந்தால்  
 அவன் பொருள்களை எடுக்கக்கீழே  
 இறங்காமலும் வீட்டிற்குள் நுழையாமலும்  
 இருப்பானாக

கசு எவனாவது வயலில் இருந்தால் அவன் தன்  
 மேல்சட்டையை எடுக்கத்திரும்பிப்போகாமல்  
 இருப்பானாக

க௭ அந்தக்காலம் கருவுற்ற பெண்களுக்கும்  
 கைக்குழந்தையுள்ள பெண்களுக்கும் மிகக்  
 கொடுமையானதாக இருக்கும்

கஅ மழைக்காலத்தில் இவை நிகழாதிருக்கும்படி  
 பிரார்த்தனை செய்யுங்கள்

ககூ ஏன் அந்த நாட்களில் அதிக அளவு வேதனை  
 இருக்கும் தொடக்கக்காலம் முதல் இன்றுவரை

\* **கஙகசு பேரழிவு.. காண்பீர்கள்** தானி 9:27; 12:11 (தானி 11:31  
 ஒப்பிடுக

இதுபோன்றவேதனைகள் ஏற்பட்டிருக்காது  
 இதுபோன்றகேடுகள் இனிமேல் நடக்காது  
 ௨௦ அக்கேடுகாலம் குறுகியதாக இருக்கட்டும்  
 என்று தேவன் தீர்மானித்திருக்கிறார் அக்கேடு  
 காலம் குறுகியதாக இல்லாமல் இருந்தால்  
 பின்னர் உலகில் ஒருவரும் உயிரோடு இருக்க  
 முடியாது அவர்தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய  
 மக்களுக்கு உதவும் பொருட்டு தேவன் அக்கேடு  
 காலத்தினைக் குறுகியதாக ஆக்குவார்  
 ௨௧ அக்காலத்தில் சிலர் அதோபாருங்கள்  
 கிறிஸ்து இதோ இவர்தான் கிறிஸ்து என்று  
 கூறுவார்கள் அவர்களை நம்பாதீர்கள்  
 ௨௨ கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்  
 க்கதரிசிகளும் வந்து அநேக  
 அற்புதங்களையும் அரிய செயல்களையும்  
 செய்வார்கள் அவர்கள் இவற்றை தேவனால்  
 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடமே செய்வார்கள்  
 அப்படிச் செய்து அவர்களை ஏமாற்ற  
 முயற்சிப்பார்கள்  
 ௨௩ எனவே கவனமாய் இருங்கள் இவை  
 நடைபெறும் முன்னரே நான் உங்களை  
 எச்சரிக்கை செய்து விட்டேன்  
 ௨௪ அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்தபிறகு  
 சூரியன் இருளாகும்  
 சந்திரன் ஒளிதராது  
 ௨௫ நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்  
 வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்  
 ஏசாயா 13:10; 34:4  
 ௨௬ பிறகு மேகங்களுக்கு மேல் மனிதகுமாரன்



மிகுந்தவல்லமையோடும்மகிமையோடும்  
வருவதைக்காண்பார்கள்

௨௭ பூமிமுழுவதும் தேவதூதர்களை  
மனிதகுமாரன் அனுப்பிவைப்பார் அத்தேவ  
தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள  
கர்த்தரால்தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக்  
கூட்டுவார்கள்

௨௮ அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக்  
கற்பிக்கின்றது அத்திமரக்கிளைகள்  
பசுமையாகவும் மென்மையாகவும் மாறி  
புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும் போது  
கோடைக்காலம் நெருங்கும் என்பதை நீங்கள்  
அறிந்து கொள்ளலாம்

௨௯ இது போலத்தான் நான் சொன்னவை  
நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றும்  
அறிகுறிகள் தோன்றியதும் காலம்  
நெருங்கி விட்டதை அறிந்து கொள்ளுங்கள்

௩௦ நான் உங்களுக்கு உண்மையைக்  
கூறுகிறேன் இப்பொழுது உள்ள மக்கள்  
வாழ்ந்து கொண்டிருக்கும் போதே நான்  
சொன்னவை எல்லாம் நிகழும்

௩௧ இந்த முழு உலகமும் பூமியும் வானமும்  
அழிந்து விடும் ஆனால் நான் சொன்ன  
வார்த்தைகள் மாத்திரம் அழியாது

௩௨ எப்பொழுது எந்த நேரத்தில் அவை  
நடைபெறும் என்று எவராலும் அறிந்து கொள்ள  
முடியாது இதைப்பற்றி தேவகுமாரனுக்கும்  
பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும்  
கூடத் தெரியாது பிதாமட்டுமே இதனை

அறிவார்

௩௩ கவனமாய் இருங்கள் எப்பொழுதும்  
தயாராக இருங்கள் அக்காலம் எப்போதுவரும்  
என உங்களுக்கும் தெரியாது

௩௪ இது பயணம் செய்பவன் தன்  
வீட்டை விட்டுப் போவதைப் போன்றது  
அவன் தன் வேலைக்காரர்களிடம் வீட்டை  
ஒப்படைத்து விட்டுப் போகிறான் அவன்  
ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் குறிப்பிட்ட  
ஒவ்வொரு வேலையைக் கொடுத்து விட்டுப்  
போகிறான் ஒரு வேலைக்காரன்  
வாசலைக்காவல்காப்பான் எப்பொழுதும்  
வேலைக்காரர்கள் தயாராய் இருக்கவேண்டும்  
என்று சொல்வான் அதைப் போலவே நானும்  
உங்களுக்குக் கூறுகிறேன்

௩௫ எனவே நீங்கள் எப்பொழுதும் தயாராக  
இருக்கவேண்டும் வீட்டுச் சொந்தக்காரன்  
எப்பொழுது திரும்பி வருவான் என்று  
எவருக்கும் தெரியாது ஒரு வேளை அவன்  
பிற்பகலில் வரலாம் அல்லது நடுஇரவில்  
வரலாம் அல்லது அதிகாலையில் வரலாம்  
அல்லது சூரியன் உதயமாகும் போது வரலாம்

௩௬ வீட்டின் சொந்தக்காரன் எதிர்பாராமல்  
வருவான் நீங்கள் எப்போதும் தயாராக  
இருந்தால் உங்களைத் தூங்குகிறவர்களாக  
அவன் கண்டுபிடிக்கமாட்டான்

௩௭ நான் இதனை சொல்கிறேன் நான்  
எல்லாருக்கும் சொல்கிறேன் தயாராக

இருங்கள்என்றார்

**கச**

இயேசுவைக்கொல்லத்திட்டமிடுதல்  
(மத்26:1-5;லூ22:1-2;யோவான்11:45-53)

<sup>௧</sup>புளிப்பில்லாதஅப்பம்சாப்பிடுகிறபஸ்கா  
பண்டிகைஇரண்டுநாள்கழித்துவந்தது  
அப்பொழுதுவேதபாரகரும்தலைமை  
ஆசாரியர்களும்இயேசுவைப்பிடித்துக்  
கொல்லத்திட்டம்தீட்டினர்ஏதேனும்  
பொய்க்குற்றம்சாட்டிஅவரைக்கைதுசெய்ய  
முயன்றனர்

<sup>௨</sup>பண்டிகையின்போதுஇயேசுவைக்கைது  
செய்யமுடியாதுமக்களுக்குக்கோபத்தை  
உருவாக்கிகலகம்ஏற்படுத்தநாங்கள்  
விரும்பவில்லைஎன்றனர்

ஒருபெண்ணின்சிறப்புச்செயல்  
(மத்26:6-13;யோவான்12:1-8)

<sup>௩</sup>இயேசுபெத்தானியாவில்இருந்தார்அவர்  
தொழுநோயாளியானசீமோனின்வீட்டில்  
உணவுஉண்டுகொண்டிருந்தார்அப்பொழுது  
அங்குஒருபெண்வந்தாள்அப்பெண்ணிடம்  
அதிகவிலைமதிப்புள்ளநளதம்\* என்னும்  
நறுமணத்தைலமுள்ளவெள்ளைக்கல்ஜாடி  
இருந்ததுஅவள்அந்தஜாடியைத்திறந்து  
அந்நறுமணத்தைலத்தைஇயேசுவின்  
தலையில்ஊற்றினாள்

<sup>௪</sup>சிலசீஷர்கள்இதனைக்கவனித்தனர்

\* **கச௩நளதம்**நளதச்செடியிலிருந்துதயாரிக்கப்படும்விலை  
உயர்ந்தவாசனைஎண்ணெய்

இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு  
தங்களுக்குள் குற்றம் சாட்டினர் நறுமணத்  
தைலத்தை ஏன் வீணாக்கவேண்டும்

௩ ஓராண்டு செலவுக்குரிய பணத்துக்குச்  
சமமான மதிப்புள்ளதாயிற்றே  
இத்தலைம் அதனை விற்று அப்பணத்தை  
ஏழைகளுக்குச் செலவு செய்யலாமே என்று  
கூறிக்கொண்டனர் அப்பெண்ணையும்  
அவர்கள் பலமாக விமர்சித்தனர்

௬ இயேசுவோ அந்தப் பெண்ணை ஒன்றும்  
சொல்லாதீர்கள் ஏன் அவளைத் தொந்தரவு  
செய்கிறீர்கள் அவள் எனக்காக ஒருநல்ல  
செயலைச் செய்தாள்

௭ ஏழைமக்கள் எப்பொழுதும் உங்களோடு  
இருப்பார்கள் நீங்கள் விரும்பும் போது  
எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களுக்கு  
உதவி செய்யலாம் ஆனால் நான் எப்பொழுதும்  
உங்களோடு இருக்க மாட்டேன்

௮ இந்தப் பெண்ணால் செய்ய முடிந்ததைத்தான்  
அவள் எனக்காகச் செய்திருக்கிறாள் நான்  
அடக்கம்பண்ணப்படுவதற்கு உதவியாக என்  
உடலில் தலைம்பூசமுந்திக்கொண்டாள்

௯ நான் உங்களுக்கு உண்மையைக்  
கூறுகிறேன் உலகில் உள்ள அனைத்து  
மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்படும்  
எல்லா இடங்களிலும் இந்தப் பெண் செய்ததும்  
சொல்லப்படும் அப்போது மக்கள் இவளை  
நினைவில் இருத்திக்கொள்வார்கள் என்றார்

யூதாஸின்சதித்திட்டம்  
(மத்26:14-16;லூ22:3-6)

௧௦ பன்னிரண்டுசீஷர்களுள்ஒருவன்தலைமை  
ஆசாரியர்களிடம்பேசச்சென்றான்அந்த  
சீஷனின்பெயர்யூதாஸ்காரியோத்அவன்  
அவர்களிடம்இயேசுவைஒப்படைக்க  
விரும்பினான்

௧௧ தலைமைஆசாரியர்கள்இதுகுறித்து  
பெரிதும்மகிழ்ச்சிஅடைந்தனர்அவர்கள்  
அதற்குரியபணத்தைஅவனுக்குத்தருவதாக  
வாக்குறுதிஅளித்தனர்ஆகையால்  
அவன்தக்கதருணத்தைஎதிர்பார்த்துக்  
காத்திருந்தான்

பஸ்காவிருந்து

(மத்16:17-25;லூ22:7-14,21-23;யோவான்  
13:21-30)

௧௨ அன்றுபுளிப்பில்லாதஅப்பம்உண்ணும்  
பஸ்காபண்டிகையின்முதல்நாள்அன்றுதான்  
அவர்கள்பஸ்காஆட்டுக்குட்டியைப்  
பலியிடுவார்கள்இயேசுவின்சீஷர்கள்  
அவரிடம்வந்தனர்நாங்கள்உமக்காகப்  
பஸ்காவிருந்துஉண்ணஎங்குஏற்பாடுசெய்ய  
வேண்டும்என்றுவிரும்புகிறீர்கள்என்று  
கேட்டனர்

௧௩ இயேசுநகரத்துக்குள்இரண்டுசீஷர்களை  
அனுப்பினார்நகரத்துக்குள்போங்கள்  
தண்ணீர்குடத்தைச்சுமந்துகொண்டுவரும்  
ஒருவனைக்காண்பீர்கள்அவன்உங்களிடம்  
வருவான்அவனைப்பின்தொடர்ந்து

செல்லுங்கள்

கசு அவன் ஒருவீட்டுக்குச் செல்வான் அந்தவீட்டு  
எஜமானைப்பாருங்கள் ஆண்டவரும் அவரது  
சீஷர்களும் பஸ்காவிருந்துண்ணும் அறைஎது  
என்றுகேளுங்கள்

கரு அவன் மாடியில் உள்ள ஒரு பெரிய  
அறையைக்காட்டுவான் அந்த அறை  
உங்களுக்கு தயாராக இருக்கும் அங்கு விருந்து  
தயாராக்குங்கள் என்றார்

கசு ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தைவிட்டு  
நகரத்துக்குச் சென்றனர் இயேசு சொன்னபடி  
எல்லாக்காரியங்களும் நிறைவேறின எனவே  
சீஷர்கள் பஸ்காவிருந்தைத்தயாரித்தனர்

க௭ மாலையில் அந்தவீட்டுக்குப் பன்னிரண்டு  
சீஷர்களோடு இயேசு சென்றார்

கஅ அவர்கள் உணவு உண்ணும் போது  
இயேசு நான் உங்களுக்கு உண்மையைக்  
கூறுகிறேன் இப்பொழுது என்னோடு உணவு  
உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன்  
என்னைக்காட்டிக்கொடுப்பான் என்றார்

கக இதைக்கேட்டதும் சீஷர்கள் பெரிதும்  
வருத்தப்பட்டனர் ஒவ்வொருவரும் அவரிடம்  
உறுதியாக அது நானில்லை என்று கூறினர்  
உ<sup>0</sup> இயேசுவோ எனக்கு எதிரியாகிறவன்  
உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான்  
அவன் என்னோடு தான் இப்போது  
தனது அப்பத்தை இப்பாத்திரத்தில்  
நனைத்துக்கொண்டிருக்கிறான்  
உ<sup>க</sup> மனிதகுமாரன் இறந்துபோவார்

வேதவாக்கியங்களில் எழுதியபடிஎல்லாம்  
 நடக்கும்எனினும்எந்தமனிதனால்  
 மனிதகுமாரன்காட்டிக்கொடுக்கப்படுவாரோ  
 அந்தமனிதனுக்குக்கேடுவரும்அவன்  
 பிறக்காமல்இருந்தால்அதுஅவனுக்கு  
 நன்மையாகஇருந்திருக்கும்என்றார்

கர்த்தரின்விருந்து

(மத்26:26-30;லூ22:15-20|கொரி11:23-25)

உஉ அவர்கள்உணவுஉண்ணும்போதுஇயேசு  
 அப்பத்தைஎடுத்தார்தேவனுக்குநன்றி  
 சொல்லிஅவற்றைப்பங்கிட்டார்அவற்றைத்  
 தம்சீஷர்களுக்குக்கொடுத்தார்அவர்இதனைப்  
 புசியுங்கள்இதுஎனதுசரீரம்என்றார்

உஊ பிறகுஅவர்ஒருகோப்பைதிராட்சை  
 இரசத்தைஎடுத்தார்தேவனுக்குநன்றி  
 சொல்லிவிட்டுசீஷர்களுக்குக்கொடுத்தார்  
 அவர்களனைவரும்அதனைக்குடித்தனர்

உசு பிறகுஇயேசுஇதுதான்எனதுஇரத்தம்  
 தேவனிடமிருந்துமக்களுக்குஇதுஒருபுதிய  
 உடன்படிக்கையைஉருவாக்குகிறதுஇந்த  
 இரத்தம்பலருக்காகச்சிந்தப்படுகிறது

உஊஉங்களுக்குநான்உண்மையைக்  
 கூறுகிறேன்தேவனுடையஇராஜ்யத்தில்  
 நான்புதியதிராட்சைஇரசத்தைக்குடிக்கும்  
 நாள்வரைஇனிஇங்குமறுபடியும்திராட்சை  
 இரசத்தைக்குடிக்கமாட்டேன்என்றார்

உசு அவர்கள்பாடலைப்பாடினர்பிறகுஅவர்கள்  
 ஒலிவமலைக்குச்சென்றனர்

சீஷர்கள்இயேசுவைவிட்டுவிலகாதல்  
(மத்26:31-35;லூ22:31-34;யோவான்13:36-38)

௨௭ பின்னர்இயேசுதன்சீஷர்களிடம்நீங்கள்  
உங்கள்விசுவாசத்தைஇழந்துவிடுவீர்கள்  
என்றுவேதவாக்கியங்களில்எழுதப்பட்டிருக்கிறது  
நான்மேய்ப்பனைக்கொல்லுவேன்  
ஆடுகள்சிதறிஓடும் சகரியா13:7

௨௮ ஆனால்நான்இறந்தபிறகு  
மரணத்திலிருந்துஎழுவேன்பிறகுநான்  
கலிலேயாவுக்குப்போவேன்நீங்கள்  
போவதற்குமுன்நான்அங்கிருப்பேன்என்றார்  
௨௯ பேதுருமற்றசீஷர்கள்வேண்டுமானால்  
தங்கள்விசுவாசத்தைஇழந்துபோகாலாம்  
ஆனால்நான்எப்பொழுதும்விசுவாசம்  
இழக்கமாட்டேன்என்றான்

௩௦ இயேசுவோநான்உண்மையைக்  
கூறுகிறேன்இன்றுஇரவேஎன்னைப்பற்றித்  
தெரியாதுஎன்றுகூறுவாய்அதுவும்சேவல்  
இரண்டுமுறைகூவுவதற்குமுன்மூன்றுமுறை  
நீஎன்னைமறுதலிப்பாய்என்றார்

௩௧ ஆனால்பேதுருவோஉங்களைத்தெரியாது  
என்றுநான்நிச்சயமாகச்சொல்லமாட்டேன்  
நான்என்உயிரைக்கூடஉம்மோடுவிடுவேன்  
என்றான்உறுதியாகஎல்லாரும்அவ்வாறே  
சொன்னார்கள்

இயேசுவின்பிரார்த்தனை  
(மத்26:36-46;லூ22:39-46)

௩௨ இயேசுவும்அவரதுசீஷர்களும்  
கெத்செமனேஎன்றுஅழைக்கப்படும்



இடத்துக்குச்சென்றனர்இயேசுநான்  
பிரார்த்தனைசெய்யும்போதுஎல்லாரும்  
இங்கேஇருங்கள்என்றார்

௩௩ இயேசுதன்னோடுபேதுருயாக்கோபு  
யோவான்ஆகியோரைஅழைத்துச்சென்றார்  
அவர்மிகவும்வேதனைப்பட்டுதுன்பப்பட்டார்

௩௪ என்ஆத்துமாதுக்கத்தால்நிறைந்திருக்கிறது  
என்இதயம்துயரத்தால்உடைந்து  
போயிருக்கிறதுஇங்கேயேகாத்திருங்கள்  
விழித்திருங்கள்என்றார்

௩௫ இயேசுஅவர்களிடமிருந்துவிலகிச்  
சிறிதுதூரம்சென்றார்அவர்அங்குதரையில்  
விழுந்துஅந்தவேளைதம்மைவிட்டு  
நீங்கிப்போகக்கூடுமானால்நீங்கட்டும்என  
பிரார்த்தனைசெய்தார்

௩௬ பிதாவேஉங்களால்எல்லாவற்றையும்  
செய்யமுடியும்துயரத்தின்பாத்திரத்தில்நான்  
அருந்தாதபடிசெய்யுங்கள்ஆனாலும்நான்  
விரும்புகிறபடிஇல்லாமல்உங்கள்விருப்பம்  
போல்எல்லாம்நடக்கட்டும்என்றார்

௩௭ பிறகுஇயேசுசீஷர்களிடம்வந்துஅவர்கள்  
தூங்குவதைக்கண்டார்அவர்பேதுருவிடம்  
சீமோனேஏன்தூங்குகிறாய்எனக்காகஒரு  
மணிநேரம்உன்னால்விழித்திருக்கமுடியாதா

௩௮ நீசோதனைக்குஇடம்தாராதபடி  
விழித்திருந்துபிரார்த்தனைசெய்  
உனதுஆத்துமாநல்லவற்றையேசெய்ய  
விரும்புகிறதுஆனால்உனதுசரீரம்

பலவீனமாக உள்ளது என்றார்  
 நகூமீண்டும் இயேசு தனியே சென்று அதே  
 வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை  
 செய்தார்

சு<sup>0</sup>பிறகு சீஷர்களிடம்திரும்பிவந்தார் மீண்டும்  
 அவர்கள் தூங்குவதைப் பார்த்தார் அவர்களது  
 கண்கள் மிகவும் சோர்ந்திருந்தன இயேசு விடம்  
 என்ன சொல்லவேண்டும் என்பதை அவர்கள்  
 அறியாதிருந்தனர்

சு<sup>க</sup>மூன்றாவது முறையாக இயேசு  
 தனிப்பிரார்த்தனை செய்தபின்  
 சீஷர்களிடம்திரும்பிவந்தார் அவர்களிடம்  
 நீங்கள் இன்னும் தூங்கிக்கொண்டும்  
 இளைப்பாறிக்கொண்டுமிருக்கிறீர்கள்  
 இது போதும் மனிதகுமாரன்பாவிடமின்  
 கைகளில் ஒப்படைக்கப்படும் காலம்  
 வந்துவிட்டது

சு<sup>உ</sup>எழும்புங்கள் நாம் போகவேண்டும் இதோ  
 அவர்களிடம் என்னைக்காட்டிக்கொடுக்கிற  
 மனிதன் வந்துவிட்டான் என்றார்

இயேசு கைதாகுதல்

(மத் 26:47-56; லூ 22:47-53; யோவான் 18:3-12)

சு<sup>ந</sup>இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே  
 யூதாஸ் அங்கே வந்தான் அவன்பன்னிரண்டு  
 சீஷர்களுள் ஒருவன் அவனோடு  
 பலர்வந்தனர் அவர்கள்தலைமை  
 ஆசாரியர்களாலும் வேதபாரகராலும்  
 மூத்த யூதத்தலைவர்களாலும்  
 அனுப்பப்பட்டிருந்தனர் அவர்களிடம்

வாள்களும் தடிகளும் இருந்தன  
 சச யூதாஸ் அவர்களுக்கு ஒரு அடையாளம்  
 கொடுத்து வைத்திருந்தான் அதன்படி நான்  
 யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு  
 அவரைக் கைது செய்து பத்திரமாய்க் கொண்டு  
 செல்லுங்கள் என்று சொல்லி இருந்தான்  
 சரு அவன் இயேசு விடம் வந்து அவரை  
 முத்தமிட்டு போதகரே என்றான்  
 சசு உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை  
 போட்டுக் கைது செய்தனர்  
 சசு இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன்  
 வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின்  
 காதினை அறுத்தான் காது அறுபட்டவன்  
 தலைமை ஆசாரியனின் வேலைக்காரன்  
 சஅ இயேசுவோ ஒரு குற்றவாளியைப்  
 பிடிக்க வருவது போல நீங்கள் வாளோடும்  
 தடிகளோடும் வந்துள்ளீர்கள்  
 சசு நான் எப்போதும் உங்கள் மத்தியில்  
 ஆலயத்தில்தானே உபதேசம் செய்து  
 கொண்டிருந்தேன் அங்கே நீங்கள் என்னைக்  
 கைது செய்யவில்லையே எல்லாம்  
 எழுதப்பட்டிருக்கிற படிநடைபெற்றது என்றார்  
 ரு அவரது சீஷர்கள் அவரை விட்டு விலகி ஓடிச்  
 சென்றார்கள்  
 ரு ஓர் வாலிபன் இயேசுவைப்பின் தொடர்ந்து  
 வந்தான் அவன் ஒரு மேலாடை மட்டும்  
 அணிந்திருந்தான் அவர்கள் அவனையும்  
 பிடித்து இழுத்தார்கள்

ருஉ ஆனால் அவனோமேலாயைப்  
 போட்டுவிட்டுநிர்வாணமாகஓடினான்  
 யூதத்தலைவர்களின்முன்இயேசு  
 (மத்26:57-68;லூ22:54-55,63-71;யோவான்  
 18:13-14,19-24)

ருஊ இயேசுவைக்கைதுசெய்தவர்கள் அவரைப்  
 பிராதன ஆசாரியனின்வீட்டுக்குக்கொண்டு  
 சென்றார்கள் அங்கே அனைத்துதலைமை  
 ஆசாரியர்களும்முதியயூதத்தலைவர்களும்  
 வேதபாரகர்களும் கூடினர்

ருசு பேதுருவும் இயேசுவைப்பின்  
 தொடர்ந்து சென்றான் ஆனால் இயேசுவை  
 நெருங்கவில்லை தலைமை ஆசாரியனின்  
 அரண்மனைக்குள் நுழைந்தான் அப்போது சில  
 காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர்  
 பேதுருவும் நெருப்பருகில் சென்றான்

ருரு தலைமை ஆசாரியரும் மற்றவர்களும்  
 இயேசுவைக்கொல்லக்குற்றங்களை  
 ஆராய்ந்து கொண்டிருந்தனர் யூத  
 ஆலோசனைச்சங்கத்தினரால் இயேசுவைக்  
 கொல்வதற்குரிய எவ்விதக்குற்றமும்  
 கண்டுபிடிக்க முடியவில்லை

ருசூ பலர்வந்து அவர்மீது தவறான  
 குற்றச்சாட்டுகளைக்கூறிக்கொண்டிருந்தனர்  
 ஆனால் அவைஒன்றுக்கொன்று ஒத்துப்  
 போகவில்லை

ருள பின்பு சிலமக்கள் எழுந்து அவர்மேல்  
 தவறாகக் குற்றம்சாட்டினர்

ருஅ நான் இந்த ஆலயத்தை இடித்துப்

போடுவேன்இதுமனிதர்களால்கட்டப்பட்டது  
நான்வேறுஆலயத்தைமுன்றுநாட்களுக்குள்  
கட்டுவேன்அதுமனிதர்களால்கட்டப்படாதது  
என்றுஇவன்சூறநாங்கள்கேட்டோம்  
என்றார்கள்

ருகூ ஆனால்அப்படிச்சொல்லியும்அவர்கள்  
சாட்சிஏற்றுக்கொள்ளப்படாமல்போயிற்று  
சூ௦ தலைமைஆசாரியன்அவர்களுக்குமுன்  
எழுந்துநின்றான்அவன்இயேசுவிடம்இந்த  
மக்கள்உமக்குஎதிராகக்கூறுகின்றனர்  
இவற்றுக்குஉம்பதில்என்னஇவர்கள்  
சொல்வதுஉண்மையாஎன்றுகேட்டான்  
சூக ஆனால்இயேசுஎதுவும்கூறவில்லை  
தலைமைஆசாரியன்இயேசுவிடம்நீர்  
கிறிஸ்துவாஆசீர்வதிக்கப்பட்டதேவனின்  
குமாரனாஎன்றுஇன்னொருகேள்வியைக்  
கேட்டான்

சூஉ இயேசுவோஆம்நான்தேவகுமாரன்தான்  
எதிர்காலத்தில்மனிதகுமாரன்சர்வ  
வல்லவரின்வலதுபக்கத்தில்இருப்பதைக்  
காண்பீர்கள்பரலோகஇராஜ்யத்தில்  
மேகங்களின்நடுவேமனிதகுமாரன்  
வருவதைப்பார்ப்பீர்கள்என்றார்

சூஓ இதைக்கேட்டதும்தலைமை  
ஆசாரியனுக்குக்கோபம்வந்ததுஅவன்தனது  
ஆடைகளைக்கிழித்துக்கொண்டுநமக்கு  
மேலும்சாட்சிகள்தேவையில்லை

சூசூ தேவனுக்குஎதிராகஇவன்சொல்வதை  
நீங்கள்கேட்டீர்கள்என்னநினைக்கிறீர்கள்

என்றுகேட்டான்

அனைத்துமக்களும்இயேசுவைக்குற்றவாளி  
என்றனர்அவரைக்கொல்லப்படவேண்டிய  
குற்றவாளிஎன்றனர்

சுருசிலர்இயேசுவின்மீதுகாறித்துப்பினார்கள்  
அவரதுகண்களைமூடினர்அவரைக்  
குட்டினர்நீதிர்க்கதரிசிஎன்பதைஎங்களுக்கு  
நிரூபித்துக்காட்டுஎன்றுசொன்னார்கள்  
பிறகுகாவற்காரர்கள்இயேசுவைவெளியே  
கொண்டுபோய்அடித்தனர்

பேதுருவின்மறுதலிப்பு

(மத்26:69-75;லூ22:56-62;யோவான்18:15-18,  
25-27)

சுசு அப்போதுபேதுருவீட்டின்முற்றத்தில்  
இருந்தான்அம்மாளிகையில்உள்ள  
வேலைக்காரப்பெண்பேதுருவிடம்வந்தாள்  
சுஎ பேதுருநெருப்புகாய்ந்துகொண்டிருந்தான்  
அவள்பேதுருவைமிகவும்நெருக்கத்தில்  
பார்த்தாள்

நாசரேத்ஊரானாகியஇயேசுவோடுநீயும்  
இருந்தாய்அல்லவாஎன்றுகேட்டாள்அவள்  
சுஅ ஆனால்பேதுருவோநான்இயேசுவோடு  
இருந்ததேஇல்லைஎன்றுமறுத்தான்மேலும்  
நீங்கள்என்னபேசுகிறீர்கள்என்றேஎனக்குத்  
தெரியவுமில்லைபுரியவுமில்லைஎன்று  
கூறினான்பிறகுபேதுருவிலகிவெளியே  
வாசல்மண்டபத்துக்குச்சென்றான்

சுசு மீண்டும்அந்தவேலைக்காரப்பெண்  
பேதுருவைக்கவனித்தாள்அங்குநின்று

கொண்டிருந்தவர்களிடம் அவள் இயேசுவின்  
சீஷர்களுள் இவனும் ஒருவன் என்றாள்

௭௦ பேதுருமீண்டும் அவள் சொல்வது  
உண்மையில்லை என்று கூறினான்

கொஞ்சநேரம் சென்றதும் பேதுரு அருகில்  
சிலர் நின்று கொண்டிருந்தனர் அவர்கள்  
பேதுருவிடம் இயேசுவின் சீஷர்களுள் நீயும்  
ஒருவன் நீயும் கூட கலிலேயாவில் இருந்து  
வருகிறவன் என்றனர்

௭௧ பேதுரு சபிக்கவும் சத்தியம் பண்ணவும்  
தொடங்கி நான் தேவன் மீது ஆணையிட்டுக்  
கூறுகிறேன் நீங்கள் பேசுகிற அந்த  
மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது  
என்றான்

௭௨ பேதுரு இவ்வாறு சொன்னதும் சேவலானது  
இரண்டாம் முறையாகக் கூவியது இயேசு  
சொல்லி இருந்ததைப் பேதுரு நினைத்துப்  
பார்த்தான் இன்று இரவு சேவல் இரண்டு  
முறை கூவுவதற்கு முன்னால் நீ மூன்று முறை  
என்னை மறுதலிப்பாய் என்று சொல்லி  
இருந்தார் இதனால் துயருற்று பேதுரு  
கதறிய முத்தான்

## கரு

பிலாத்துவின் விசாரணை

(மத் 27:1-2, 11-14; லூ 23:1-5; யோவான் 18:28-38)

௧ அதிகாலையில் தலைமை ஆசாரியர்கள்  
யூதத்தலைவர்கள் வேதபாரகர்கள்

அனைவரும் கூடி இயேசுவை என்ன செய்வது  
என்று கலந்து ஆலோசித்தனர் அவரைக்கட்டி  
ஆளுநர்பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர்  
அவர்கள் இயேசுவைப் பிலாத்துவிடம்  
ஒப்படைத்தனர்

<sup>௨</sup>நீயூதர்களின் மன்னனா என்று பிலாத்து  
கேட்டான்  
அதற்கு இயேசு ஆமாம் நீர் சொல்வது சரிதான்  
என்றார்

<sup>௩</sup>தலைமை ஆசாரியர் இயேசுவின் மீது பல  
குற்றங்களைச் சுமத்தினர்

<sup>௪</sup>பிலாத்து இயேசுவிடம் இம்மக்கள் உனக்கு  
எதிராகக் குற்றங்களை சுமத்துவதை நீ  
அறிவாய் எனினும் நீ ஏன் எந்தப்பதிலும்  
சொல்லவில்லை என்று மீண்டும் கேட்டான்

<sup>௫</sup>ஆனால் இயேசு இதுவரை எந்தப்பதிலையும்  
கூறவில்லை இதைப்பற்றி பிலாத்து மிகவும்  
ஆச்சரியப்பட்டான்

இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து  
முயன்று தோற்பது

(மத் 27:15-31; லூ 23:13-25; யோவான் 18:39-  
19:16)

<sup>௬</sup>ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா  
பண்டிகையின் போது சிறையில் இருந்து  
ஒருவனை ஆளுநர் விடுதலை செய்யும்  
அதிகாரம் பெற்றிருந்தார் மக்கள்  
விரும்புகின்றவனையே அவர் விடுதலை  
செய்ய முடியும்

<sup>௭</sup>அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில்



கலகக்காரர்களோடு ஒருகலவரத்தில்  
கொலைகுற்றத்திற்காகச் சிறையில்  
அடைக்கப்பட்டிருந்தான்

அவழக்கத்தின்படி ஒருவனை விடுதலை  
செய்யும்படி மக்கள் ஆளுநரிடம்  
கேட்டுக்கொண்டனர்

கூ மக்களிடம்பிலாத்து யூதர்களின் மன்னனை  
விடுதலை செய்ய விரும்புகிறீர்களா என்று  
கேட்டான்

க<sup>௦</sup> பொறாமைகாரணமாகத்தான் தலைமை  
ஆசாரியர்கள் இயேசுவைத் தன்னிடம்  
ஒப்படைத்திருக்கின்றனர் என்பதைப்  
பிலாத்து அறிந்திருந்தான்

க<sup>௧</sup> தலைமை ஆசாரியர்கள் இயேசுவை  
விடுதலை செய்ய வேண்டாம் என்றும் பரபாசை  
விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்க  
மக்களைத் தூண்டிவிட்டனர்

க<sup>௨</sup> அப்படியானால் யூதர்களின் மன்னனாகிய  
இந்த மனிதனை நான் என்ன செய்ய  
வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்  
என்று பிலாத்து மக்களிடம் கேட்டான்

க<sup>௩</sup> அவனைச் சிலுவையில் அறைந்து  
கொல்லுங்கள் என்று அவர்கள் மீண்டும்  
சத்தமிட்டனர்

க<sup>௪</sup> ஏன் இவன் என்ன பாவம் செய்தான் என்று  
பிலாத்து கேட்டான் ஆனால் மக்கள் மேலும்  
மேலும் சத்தமிட்டனர் அவனைச் சிலுவையில்  
கொல்லுங்கள் என்றனர்

க<sup>௫</sup> மக்களைப் பிரியப்படுத்த பிலாத்து

விரும்பினான் எனவேபரபாசைவிடுதலை  
செய்தான் இயேசுவைச் சவுக்கால் அடிக்கும்படி  
வீரர்களிடம் சொன்னான்பின்னர் அவரைச்  
சிலுவையில் அறையும்படி வீரர்களிடம்  
ஒப்படைத்தான்

கசு பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின்  
அரண்மனையாகிய மாளிகைக்கு  
இயேசுவைக் கொண்டு வந்தார்கள் அவர்கள்  
மற்றவீரர்களையும் தம்முடன் அழைத்தனர்  
கௌ அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர்மேல்  
அணிவித்தார்கள் அவருக்கு முள்ளால் கிரீடம்  
செய்து சூட்டினர்

கஅ பின்னர் அவர்கள் யூதர்களின் மன்னன்  
என்று வாழ்த்திகேலி செய்தார்கள்  
ககூ கோலால் அவர்தலையில் பலமுறை  
அடித்தார்கள் அவர் மீது துப்பினார்கள்  
முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல  
நடித்துக்கிண்டல் செய்தார்கள்  
உ௦ எல்லாம் முடிந்தபிறகு சிவப்பு  
மேலங்கியைக் கழற்றிவிட்டு அவரது  
சொந்த ஆடையை அணிவித்தனர்  
அவரைச் சிலுவையில் அறைவதற்காக  
அரண்மனையை விட்டு வெளியே அழைத்து  
வந்தனர்

இயேசு சிலுவையில் அறையப்படுதல்

(மத் 27:32-44; லூ 23:26-39; யோவான் 19:17-19)

உக சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன்  
நகரத்திற்கு வந்து கொண்டிருந்தான் அவன்  
பெயர் சீமோன் இவன் அலெக்சாண்டர்

மற்றும்ரூபஸ்ஆகியோரின்தந்தை  
 அவன்வயலில்இருந்துநகரத்திற்குள்  
 வந்தான்வீரர்கள்அவனைப்பிடித்து  
 இயேசுவுக்காகச்சிலுவையைச்சுமக்கும்படிக்  
 கட்டாயப்படுத்தினர்

உஉ கொல்கொதாளன்றஇடத்துக்கு  
 இயேசுவைக்கொண்டுசென்றார்கள்  
 (கொல்கொதாளன்றால்மண்டைஓடுகளின்  
 இடம்என்றுபொருள்

உ௩ அங்கேஇயேசுக்குத்திராட்சை  
 இரசத்தைக்கொடுக்கவீரர்கள்முயன்றனர்  
 அந்தஇரசத்தில்வெள்ளைப்போளம்என்னும்  
 போதைப்பொருள்கலக்கப்பட்டிருந்தது  
 ஆனால்இயேசுஅதைக்குடிக்கமறுத்துவிட்டார்

உ௪ வீரர்கள்இயேசுவைச்சிலுவைமேல்  
 ஆணியால்அடித்தனர்இயேசுவின்ஆடையை  
 அவர்கள்பங்குபோட்டுக்கொண்டார்கள்  
 எந்தஆடையையார்எடுத்துக்கொள்வது  
 என்பதுபற்றிஅவர்கள்தங்களுக்குள்சீட்டுப்  
 போட்டுக்கொண்டார்கள்

உ௫ அவர்கள்இயேசுவைச்சிலுவையில்  
 அறையும்போதுகாலைஒன்பதுமணி

உ௬ அவர்அடைந்ததண்டனையின்  
 காரணத்தைக்காட்டயூதருடையமன்னன்என  
 எழுதிசிலுவையின்மேலேதொங்கவிட்டனர்

உ௭ அவர்கள்இயேசுவின்இருபுறத்திலும்  
 இரண்டுகள்ளர்களைச்சிலுவையில்  
 அறைந்தனர்

உஅ\*

உகூ அவ்வழியாய்ப்போகும்மக்கள்இயேசுவை  
அவமரியாதைசெய்துபேசினார்கள் அவர்கள்  
தங்கள்தலையைஉலுக்கிஆலயத்தை  
இடித்துப்போட்டுவிட்டுமுன்றுநாட்களுக்குள்  
கட்டிவிடுவேன்என்றாயே

நூ௦ ஆகவேநீயேஉன்னைக்காப்பாற்றிக்கொள்  
சிலுவையில்இருந்துஇறங்கிவாஎன்றனர்

நூகவேதபாரகர்களும்தலைமை

ஆசாரியர்களும்அங்கேஅவர்களோடு  
இருந்தனர்அவர்களும்இயேசுவைமற்ற  
மக்கள்செய்தவிதத்திலேயேகேலிசெய்தனர்  
இவன்மற்றவர்களைக்காப்பாற்றினான்  
ஆனால்தன்னைத்தான்காப்பாற்ற  
முடியவில்லை

நூஉ இவன்உண்மையிலேயேகிறிஸ்து  
என்றாலயூதர்களின்மன்னன்என்றால்  
சிலுவையில்இருந்துஇறங்கிவந்து  
தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளலாமே  
நாங்கள்அதைப்பார்த்தால்இவனை  
நம்புவோமேஎன்றனர்இயேசுவின்இருபுறமும்  
அறையப்பட்டகள்ளர்களும்இயேசுவைப்பற்றி  
அவதூறாகப்பேசினர்

இயேசுஇறத்தல்

(மத்27:45-56;லூ23:44-49;யோவான்19:28-30)

நூந மதியவேளையில்நாடுமுழுவதும்

\* கருஉஅசிலகிரேக்கபிரதிகளில்28வதுவாக்கியம்உள்ளதுவேத  
வாக்கியங்கள்சொன்னபடிநடந்ததுஅவர்கள்அவரைகுற்றவாளிகளோடு  
சேர்த்தனர் (ஏசாயா53:12.)

இருண்டதுஇந்தஇருட்டுமூன்றுமணிவரை  
இருந்தது

௩௪ மூன்றுமணிக்குஇயேசுமிகஉரத்தகுரலில்  
ஏலிஏலிலாமாசபக்தானிஎன்றுகதறினார்  
இதற்குஎன்தேவனேஎன்தேவனேஏன்  
என்னைக்கைவிட்டீர்<sup>☆</sup>என்றுபொருள்

௩௫ அங்கேநின்றுகொண்டிருந்தசிலர்  
இதனைக்கேட்டனர்அவர்கள்கவனியுங்கள்  
அவன்எலியாவைகூப்பிடுகிறான்என்றனர்  
௩௬ ஒருமனிதன்ஓடிப்போய்கடற்காளானைக்  
கொண்டுவந்தான்அவன்அதனைக்காடியில்  
தோய்த்துகோலின்நுனியில்கட்டினான்பிறகு  
அதனைஇயேசுசுவைக்குமாறுவாயருகில்  
காட்டினான்அவன்காத்திருந்துபார்ப்போம்  
எலியாவருவானாஇவனைச்சிலுவையில்  
இருந்துஇறக்கிக்காப்பாற்றுவானாஎன்று  
கேலியாய்ச்சொன்னான்

௩௭ இயேசுஉரத்தகுரலில்கதறிஉயிர்விட்டார்

௩௮ இயேசுஇறந்ததும்ஆலயத்தின்திரைச்  
சீலைஇரண்டாய்க்கிழிந்ததுஅக்கிழிசல்  
மேற்புறம்தொடங்கிக்கீழேவரைவந்தது

௩௯ இயேசுஇறக்கும்போதுஅங்கே

நின்றுகொண்டிருந்தஇராணுவஅதிகாரி  
இவர்தேவனுடையகுமாரன்தான்என்றார்

௪௦ சிலபெண்கள்சிலுவைக்குச்சற்றுத்தள்ளி  
நின்றுஇதனைக்கவனித்துக்கொண்டு  
நின்றனர்அவர்கள்மகதலேனாமரியாள்

☆ கரு௩௪ சங்கீதம்22:1-ல்இருந்துஎடுக்கப்பட்டுள்ளது

சலோமியாக்கோபுயோசேஆகியோரின்  
தாயாரானமரியாள் ஆகியோராவர்  
(யாக்கோபுமரியாளின்இளையமகன்)

<sup>சுக</sup>இயேசுவுடனேகூடஎருசலேமிற்கு  
வந்திருந்தஏனையபலபெண்களும்  
அவர்களோடுஇருந்தார்கள்

இயேசுவின்அடக்கம்

(மத்27:57-61;லூ23:50-56;யோவான்19:38-42)

<sup>சுஉ</sup>இந்தநாள்ஆயத்தநாள்என்று

அழைக்கப்பட்டது(அதாவதுஓய்வுநாளுக்கு  
முந்தினநாள்அன்றுஇருட்டத்தொடங்கியதும்

<sup>சுங</sup>மரியாதைக்குரியஆலோசனைக்காரனும்

அரிமத்தியாஊரைச்சேர்ந்தவனும்

தேவனுடையஇராஜ்யம்வருவதற்காகக்

காத்திருந்தவனுமாகியயோசேப்புஎன்பவன்

பிலாத்துவிடம்துணிந்துபோய்இயேசுவின்

சரீரத்தைக்கேட்டான்

<sup>சுச</sup>ஏற்கெனவேஇயேசுஇறந்துபோனதைக்

கேள்விப்பட்டுபிலாத்துஆச்சரியப்பட்டான்

இயேசுவைக்காவல்செய்தஇராணுவ

அதிகாரியைஅழைத்தான்இயேசு

இதற்குள்ளேஇறந்ததுநிச்சயமாஎன்று

அவனிடம்விசாரித்தான்

<sup>சுரு</sup>அந்தஅதிகாரிஇயேசுஇறந்துபோனதை

ஓப்புக்கொண்டான்எனவேஇயேசுவின்

சரீரத்தைஎடுத்துச்செல்லயோசேப்புக்கு

பிலாத்துஅனுமதிஅளித்தான்

<sup>சுகூ</sup>யோசேப்புமெல்லியதுணியைவாங்கி

வந்தான்சிலுவையில்இருந்துஇயேசுவின்

சரீரத்தைஇறக்கி அதனைத்துணியால்  
 சுற்றினான்பிறகு அச்சரீரத்தைக்கொண்டு  
 போய்பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு  
 கல்லறையில் வைத்தான்கல்லறைவாசலை  
 ஒருபாறாங்கல்லால் மூடிவிட்டான்  
<sup>௪௭</sup>இயேசுவைக்கப்பட்டகல்லறையை  
 மகதலேனாமரியாளும் யோசேயின்தாயான  
 மரியாளும் பார்த்துக்கொண்டிருந்தனர்

**கசா**

இயேசுவின் உயிர்த்தெழுதல்

(மத் 28:1-8; லூ 24:1-12; யோவான் 20:1-10)

<sup>௧</sup>ஓய்வுநாள் முடிந்தபிறகு மகதலேனாமரியாள்  
 சலோமியாக்கோபின்தாயான மரியாள்  
 ஆகியோர் சிலவாசனைப்பொருள்களை  
 வாங்கினர் அவற்றை இயேசுவின் சரீரத்தின்  
 மீது பூசவிரும்பினர்

<sup>௨</sup>வாரத்தின் முதல்நாளில் அப்பெண்கள்  
 கல்லறைக்குச் சென்றனர் சூரியன்தோன்றிய  
 காலை நேரம் அது

<sup>௩</sup>அப்பெண்கள் ஒருவருக்கொருவர்  
 கல்லறையை மூடுவதற்கு பெரிய கல்லை  
 வைத்திருந்தார்களே நமக்காக அக்கல்லை  
 யார் அகற்றுவார் என்று பேசிக்கொண்டனர்

<sup>௪</sup>அவர்கள் கல்லறையின் அருகில்  
 வந்தபோது வாசலில் வைத்திருந்த கல்  
 விலக்கப்பட்டிருந்தது அது மிகப்பெரிய கல்  
<sup>௫</sup>அப்பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர்  
 அங்கே வெள்ளை ஆடை அணிந்த  
 ஒருவனை பார்த்தனர் அவன் கல்லறையின்

வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருந்தான்  
 அப்பெண்கள் அஞ்சினர்  
 ௬ ஆனால் அந்த மனிதன் அஞ்சவேண்டாம்  
 நீங்கள் நசரேயனாகிய இயேசுவைத்  
 தேடுகிறீர்கள் அவர் மரணத்திலிருந்து  
 உயிர்த்தெழுந்து விட்டார் சிலுவையில்  
 அறையப்பட்ட அவர் இங்கில்லை அதுதான்  
 அவரைக்கிடத்திய இடம்

௭ இப்போது சென்று அவரது சீஷர்களிடம்  
 கூறுங்கள் பேதுருவிடம் கட்டாயம்  
 கூறுங்கள் இயேசு கலிலேயாவுக்குப்  
 போய்க்கொண்டிருக்கிறார் உங்களுக்கு  
 முன்னால் அவர் அங்கிருப்பார் உங்களுக்கு  
 ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப்  
 பார்ப்பீர்கள் என்றான்  
 ௮ அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம்  
 அடைந்தனர் அவர்கள் கல்லறையை விட்டு  
 ஓடிப்போனார்கள் அவர்கள் அச்சத்தால்  
 யாரிடமும் எதுவும் சொல்லவில்லை\*

சீஷர்கள் இயேசுவைப்பார்த்தல்

(மத் 28:9-10; யோவான் 20:11-18; லூ 24:13-35)

௯ இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின்  
 முதல்நாளே உயிர்த்தெழுந்து விட்டார் முதன்  
 முதலாக இயேசு மகதலேனாமரியாளுக்குத்  
 தரிசனமானார் ஒரு முறை ஏழுபேய்களை  
 மரியாளை விட்டு இயேசு விரட்டினார்  
 ௧௦ இயேசுவைப்பார்த்த பின்மரியாள்

\* **௧௬** அசிலபழைய கிரேக்க பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்து விடுகிறது



சீஷர்களிடம்போய்ச்சொன்னாள் அச்சீஷர்கள்  
 வெகுதுக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தனர்  
<sup>கக</sup> ஆனால் மரியாளோ இயேசு உயிரோடு  
 இருக்கிறார் நான் அவரைப்பார்த்தேன்  
 என்றாள் அவர்களோ அவள் சொன்னதை  
 நம்பவில்லை

<sup>கஉ</sup> பின்னர் இயேசு சீஷர்களில் இரண்டு பேர்  
 நகரத்திற்கு நடந்து போய்க் கொண்டிருக்கும் போது  
 காட்சி தந்தார் இயேசு இறப்பதற்கு முன்னர்  
 இருந்த விதமாக அவர்பார்ப்பதற்கு இல்லை  
<sup>கங</sup> அந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம்  
 கூறினர் எனினும் அவர்களையும் அவர்கள்  
 நம்பவில்லை

இயேசு சீஷர்களிடம்பேசுதல்

(மத் 28:16-20; லூ 24:36-49; யோவான் 20:19-23;

அப் 1:6-8)

<sup>கச</sup> பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும்  
 அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில்  
 காட்சியளித்தார் உயிர்த்தெழுந்திருந்த  
 தம்மைக்கண்டவர்களை அவர்கள் நம்பாமல்  
 போனதினிமித்தம் அவர்களுடைய  
 அவநம்பிக்கையைக்குறித்தும் இதயக்  
 கடினத்தைக்குறித்தும் அவர்களைக்கடிந்து  
 கொண்டார்

<sup>கரு</sup> பின்பு அவர்களிடம் உலகின் எல்லா  
 பாகங்களுக்கும் செல்லுங்கள் எல்லாரிடமும்  
 நற்செய்தியைக்கூறுங்கள்

<sup>கசூ</sup> எவனொருவன் இதனை விசுவாசித்து  
 ஞானஸ்நானம்பெறுகிறானோ அவன்

இரட்சிக்கப்படுவான்எவனோருவன்  
 விசுவாசிக்கவில்லையோ அவன்  
 கண்டிக்கப்படுவான்

<sup>க௭</sup>விசுவாசியவர்கள் பல அரிய செயல்களைச்  
 செய்ய முடியும் அவர்கள் என்பெயரால்  
 பிசாசுகளை விரட்டுவர் அவர்கள் இதுவரை  
 இல்லாத மொழிகளைப் பேசுவர்

<sup>க௮</sup>அவர்கள் எவ்விதத்துன்பமும் இல்லாமல்  
 பாம்புகளைப் பிடிப்பர் சாவுக்குரிய  
 நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு  
 ஆபத்து இல்லை அவர்கள் தொட்டால்  
 நோயாளிகள் குணம் பெறுவர் என்று தம்மைப்  
 பின்பற்றினோருக்குக் கூறினார்

இயேசுபரலோகத்திற்குத்திரும்புதல்  
 (லூ24:50-53; அப்1:9-11)

<sup>க௯</sup>சீஷர்களிடம் இவற்றைச் சொன்ன  
 பிறகு இயேசுபரலோகத்திற்கு  
 எடுத்துக்கொள்ளப்பட்டார் அங்கு அவர்  
 தேவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார்  
<sup>உ0</sup>அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும்  
 சென்று நற்செய்தியைச் சொன்னார்கள்  
 தேவன் அவர்களுக்கு உதவினார் அவர்கள்  
 சொல்வது உண்மை என தேவன் நிரூபித்தார்  
 சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம்  
 கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்